



வாகர் ஒன்றைகள்

படிப்பகம்

வரதர் கலைகள்

00-01. மே. 2018

து. ச. வரதராசன்

கலை தொகை : 1000/-

கலை நிலைமை : 1000/-

கலை போர்ட் : 1000/-

கலை நிலைமை : 1000/-

கலை நிலைமை : 1000/-

கலை நிலைமை : 1000/-

கலை நிலைமை : 1000/-

விற்பனை உரிமை:

பாரி நிலையம்

184, பிராட்வே,

சென்னை-600 108.

முதற்பதிப்பு

: ஜூன் 1996

(C)

விலை ரூ. 30-00

Title	: VARATHAR KATHAIKAL
Subject	: A Collection of Short Stories
Author	: T. S. VARATHARAJAN
No. of Pages	: 168
Types	: 10 Point
Paper	: Creamwave 10.5 Kg.
Binding	: Duplex Board
Price	: Rs. 30-00
Publishers	: KUMARAN PUBLISHERS 79, 1st Street, Kumaran Colony, Vadapalani, Madras-600026.
Printers	: Chitra Printo Graphy, Madras-14.

சிறப்புரை

—:0:—

டாக்டர் மு. வரதாசன் அவர்கள்

காலம் மாறுகிறது; சூழ்நிலை மாறுகிறது; ஆனால் மனம் அவற்றிற்கு ஏற்ப மாறியமைவதற்குள் வாழ்க்கையில் போராட்டங்கள் பல ஏற்படுகின்றன. அந்த மன மாற்றத்தை ஏற்படுத்தச் சீர்திருத்தக்காரர் பேச்சுத் தொண்டு ஆற்றுகின்றனர்; எழுத்தாளர் எழுத்துத் தொண்டு ஆற்றுகின்றனர். அத்தகைய எழுத்தாளருள் முற்போக்குக் கருத்துக்களைக் கற்பனையான வாழ்க்கைகளில் அமைத்துக்கைத்தகளைப் படைப்பவர் ஒரு சிலரே. அவர்கள் செய்யும் தொண்டு ஆற்றல் மிக்கது; நிலைத்த பயன் தரவல்லது.

கதைகள், இலக்கியமென்னும் கலையைச் சார்ந்தவை. கதைகளைப் பொழுது போக்குக்காகவே படைத்துப் படிப்பவர்கள்கு மகிழ்ச்சியுட்டுவோர் ஒருசாரார். கதைகளில் கலையின்பத்தை அமைப்பதோடு, விழுமிய உணர்ச்சிகளையும் அமைத்துப் படிப்பவரின் மனநிலையை உயர்த்துவோர் மற்றொரு சாரார். இவர்களுள் இரண்டாம் வகையைச் சார்ந்தவர்கள் எழுத்தாளர் என்ற சிறப்பு மட்டும் அல்லாமல், சமுதாயத் தொண்டர் என்ற சிறப்பும் பெறுகின்றனர். (அவர்களுள் வன்றொண்டர்களும் ஒரு சிலர் உள்ளனர். அவர்களின் எழுதுகோல் வன்மையான சம்மட்டியாகவே பயன்படுகிறது.)

இலங்கையில் தோன்றும் எழுத்தாளர்களுள், சமுதாயத் தொண்டர்களின் தொகை பெருகி வருகின்றது. வாழ்க்கையை உள்ளத்தால் உணர்ந்து, சிக்கலகளுக்கு மஞ்சுந்தும் தேர்ந்து தெளிந்து அவற்றைத் தம் கதைக்களில் படைத்துக் காட்டுவதில் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் திரு.தி.ச.வரதாசன் (வரதர்) இவ்வகையான எழுத்துத் தொண்டு புரிந்து வருகிறார். இந்த வரிசையில் அமைந்துள்ள மாதுளம்

பழம், வீரம், வெற்றி, கற்பு, புதுயுகப்பெண் ஆகிய சிறுக்கை களைக் கற்பவர்க்கு இது எளிதில் விளங்கும்.

இந்தக் கதைகளுள் சிலவற்றில் கணவனும் மனைவியு மாகிய எழுத்தாளர் இருவர் வசூகின்றனர். இளங்கோ, கயல்விழி என்னும் பெயர்பூண்ட அவர்கள் காதலர்களாக விளங்குவதை 'வீரம்' என்னும் கதையில் காண்கிறோம். கயல்விழி உண்மையான வீரம் இன்னது என்று உனரத்தக்க நிகழ்ச்சி இளங்கோவின் வாழ்வில் நிகழ்கிறது. அது படிப்பவரின் உள்ளத்தைத் தொட்டு உருக்க வல்லதாகும்.

'வெறி' என்ற கதையைக் கணவர் எழுதிக்கொண்டிருக்கிறார்; அந்தக் கதையைக் கொடிய வகையில் முடிக்கும் நேரத்தில், மனைவி 'ஜையேரா' என்று பதறித் தலையிடுகிறாள். எப்படி முடிப்பது என்ற தயக்கமும் திகைப்பும் ஏற்படுகிறது. நஞ்சு குடித்துச் சாகவேண்டிய தந்தையைச் சாகாமல் செய்து கதையை முடிக்கவேண்டும் என்பது மனைவியின் எண்ணம். கணவர் விட்டுக்கொடுத்தார். மனைவி கதையை முடித்தாள்; அருமையான நல்ல முடிவை அமைத்தாள். கதையைப் பாராட்டுவதா? கதையை முடித்த அந்த மனைவியைப் பாராட்டுவதா? அந்த எழுத்தாளர் குடும்பத்தைப் படைத்த திரு. வரதராசனைப் பாராட்டுவதா?

'ஒரு கணம்' என்ற சிறு கதையிலும் அந்த எழுத்தாளர் குடும்பம் வருகிறது. அங்கும் கதையின் முடிவைப் பற்றிப் பேச்சு உள்ளது. மனைவிக்கு வேலை இல்லாமலே, கணவரே கதையைத் திறமாக முடிக்கிறாராம்.

இவ்வாறு கதைகளை மட்டும் அல்லாமல், கதை எழுதும் குடும்பத்தையும் படைத்துக் காட்டியுள்ள திறம். இந்தத் தொகுப்புக்குச் சுவையுட்டுகிறது. இவருடைய தொண்டு மேன்மேலும் வளர்வதாக.



வரதர் ஓர் அற்புதமான மனிதர்

இழுத்து இலக்கிய வளர்ச்சியில் திரு. வரதரின் பங்களிப்பு மிகவும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது. இதழியல்; படைப்புத்துறை, கருத்தாக்க வெளிப்பாடு என்ற பல்துறை களிலும் முழுமையானதும் வியப்பூட்டத்தக்கதுமான சாதனை களை நிகழ்த்திய அற்புதமான மனிதர் இவர்.

இதழியல், நூல் வெளியீட்டுத் துறைகளில் தமிழுக்கே பல முன்னுதாரணங்களை நிகழ்த்திக் காட்டிய பெருமகன் 'வரதர்'. அவரது சாதனைகளை ஒட்டுமொத்தமாக— மேலோட்டமாக நினைத்துப் பார்த்தாலே பிரமிப்பு ஏற்படுகிறது. ஒரு தனி மனிதரான இவர் எப்படி ஒரு பெரிய நிறுவனமாய் இயங்க முடிந்தது? 'வரத' ரின் இந்தத் திறனை இன்றைய தலைமுறைக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

'வரத' ரின் சிறுக்கதைகள், அவை வெளியாள காலத்தில் சலசலப்பை உண்டாக்கியவை. வீச்சும் சிந்தனையும் அவர் கதைகளின் அடிநாதம். எங்களைப் போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு அப்போது அவரின் எழுத்து உந்து சக்தியாய் இருந்திருக்கிறது. தனக்கெள்று சில கருத்துக்களை வரித்துக் கொண்டு எழுதிய படைப்பாளி இவர்.

திறனும் முன்னுதாரணமும் கொண்ட நமது முன்னோரை நாம் பாராட்டிக் கிளரவிக்க வேண்டும். எழுத்துலக முன்னோடியான 'வரதர்' இத்தகைய பாராட்டுக்கு மிகவும் தகுதியானவர், இவரைப் பாராட்டி நாம் பெருமையடையலாம். இத்தகைய முயற்சியில் ஈடுபட்டு இந்நூலை வெளியிடும் இன்னொரு படைப்பாளியான நா. சோம காந்தன், ஈழத்துப் படைப்பாளின் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவர். இது அருமையான பணி, இன்றைய தமிழுக்கு.

சென்னை-26

1-6-96

—செய்தோதன்

நடுவில் வரவேண்டும் நடு நடுவு

என் எண்ணோம்

என்னுடைய சிறு கதைகளில் சிலவற்றைத் தெரிந்தெடுத்து ஒரு அழகிய நூலாகப் பதிக்க வேண்டுமென்ற ஆசையைச் சில நண்பர்கள் தூண்டிவிட்டபோது—

தூலுருவம் பெற்று நிலைக்க வேண்டிய ஒரு தகுதி இவைகளுக்கு இருக்கிறதா என்று முதலில் சிந்தித்தேன். இக்கதைகளினுடே மறுபடியும் புகுந்து அவைசி ஆராய்ந்தேன்.

‘இவைகளும் இலக்கியந்தான்; பெருமையோடு இவை களை வெளியிடலாம்’ என்று எனக்கு மனநிறைவு ஏற்பட்டதும் பதிப்பு வேலையை ஆரம்பித்துவிட்டேன்.

‘இவைகளும் இலக்கியந்தான்’ என்று ஏன் துணிந்தேன்? இலக்கியம் என்றால் என்ன?—என்பது பற்றி என் எண்ணத்தை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

கவிதையோ, காசியமோ, கட்டுரையோ, நாடகமோ, நாவலோ—உருவத்தில் அது எப்படியிருந்த போதிலும் அதை ‘இலக்கியம்’ என்று சொல்வதற்கு இரண்டு தகுதிகள் இருக்கவேண்டும்.

முதலாவது அதில் ஒரு இலக்கு இருக்கவேண்டும். அந்த இலக்கு மனிதனுடைய அகத்தையோ புறத்தையோ உயர்த்துவதாக அமையவேண்டும்.

மற்றது, அதைச் சொல்லும் விதம், நடை, கட்டுக் கோப்பு ஆகியவற்றில் ‘சுவை’ இருக்கவேண்டும்.

இந்த இரண்டில் ஏதாவது ஒன்று இல்லாமற்போனாலும் அதை இலக்கியம் என்று கொள்ளமுடியாது: பாடப் புத்தகத் தில் நாங்கள் படித்த ‘நல்லொழுக்கம்’ என்ற கட்டுரையில் சிறந்த இலக்கு இருந்தபோதிலும்; சமீபத்தில் ஒரு வார இதழில் படித்துவிட்டுச் சிரி சிரி என்று சிரித்த ஒரு விகடத் துணுக்கில் சுவை இருந்தபோதிலும்— இவற்றை நாம் இலக்கியம் என்று ஏற்றுக்கொள்ளவில்லையல்லவா!

இது இப்படியிருக்க,

‘கதை’ என்ற பகுதியை சிறுக்கை, நாவல் என்று இரண்டாகப் பிரித்திருக்கிறோம். ‘சிறுக்கை’ என்றால் சிறிய கதை என்றும்; நாவல் என்றால் பெரிய தொடர் கதை என்றும் பல வாசகர்கள் எண்ணுகிறார்கள். இது தவறு. ஒரு சிறு இலக்கை—ஒரு கருத்தை வைத்துக் கொண்டு அதற்குத் தேவையான சம்பவங்களையும், அந்தச் சம்பவங்களை நடத்துவதற்குத் தேவையான பாத்திரங்களையும் மட்டும் வைத்துக்கொண்டு எழுதப்படுவது சிறுக்கை. அது ஐநூறு பக்கங்கள் நீண்டாலும்கூடச் ‘சிறுக்கை’ என்றுதான் சொல்லப்படும்.

நாவல் அப்படியல்ல. அது ஒரு சிரித்திரம் போன்றது. ஒரு கதாநாயகன், கதாநாயகியையும் அவர்களைச் சூழ்ந்துள்ள பல பாத்திரங்களையும் சேர்த்து அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் பல சம்பவங்களையும் கோவைப் படுத்தி எழுதப்படுவது நாவல் இருபது பக்கத்திலும் ஒரு நாவல் வரக்கூடிம்; இரண்டாயிரம் பக்கங்களுக்கும் போகக் கூடும்.

ஆனால்,—

‘சிறுக்கை’ என்று எழுதும்போது அதன் இலக்கணத்தை மனத்தில் வைத்துக்கொண்டு — எதுகைமோனை சரிபார்த்

துக்கவிதை எழுதுவதுபோல எழுதுவதென்பது சரிவராது பொதுவாக எல்லாச் சிறுக்கை எழுத்தாளர்களுமே அதன் இலக்கணத்தை ஓரளவு மீறித்தான் போகிறார்கள்; நான் அறிந்தமட்டில் அமர்கு. ப. ரா. அவர்கள் எழுதிய சிறுக்கைகள் தான் சிறுக்கை இலக்கணத்துக்கு இலக்கியமாக நிற்கின்றன.

'இந்தக் கருத்தை வைத்துக்கொண்டு சிறுக்கை ஆமைக்கப் போகிறோம்; இதற்கு இன்ன இன்ன சம்பவங்கள் தேவை; இன்ன இன்ன பாத்திரங்கள் தேவை' என்று மளத்திலே படம் போட்டுக்கொண்டு எழுத உட்கார்ந்தால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அந்தக்கருத்துக்குத் தேவையற்ற சம்பவத்தையும், பாத்திரத்தையும் கதையில் புகுத்தி விடுகிறோம். மனத்தில் புகைந்து கொண்டிருந்த வேறு ஏதோ உணர்ச்சிகள் இந்தக்கருத்தோடு தொடர்பு கொண்டு வந்துவிடுகின்றன. கதையை எழுதிமுடித்துவிட்டுத் திரும்பப் பார்க்கும்போது அந்தக்குறை தெரிந்தாலும் கூட, அநாவசியமான அப்பகுதியை நீக்க மனம் வருவதில்லை. நீக்கினால் கூவையும் குறைந்துவிடக்கூடும்.— இந்தமாதிரி யாக இலக்கணம் உடைபடுவது பாவாயில்லையென்றுதான் நான் நினைக்கிறேன். இலக்கணத்துக்காக இலக்கியம் படைக்கமுடியுமா?

ஃ

ஃ

ஃ

சிறுக்கையிலும் 'முற்போக்குச்சிறுக்கைகள்' என்று சிலர் பிரிக்கிறார்கள். பொருளாதாரம், பொதுவுடமை, தீண்டாமை முதலிய சமூகக் குறைபாடுகள் என்பன போன்ற கருத்துக்களை வைத்து எழுதப்படுவையே முற்போக்குச் சிறுக்கைகள் என்று கருதப்படுமானால் அது தவறு. மனிதனுடைய மனத்தை — அகவாழ்வைப் பண்டுத்துகிற கருத்துக்கள் தான் மேற்கூறிய புறவாழ்க்கைப் பிரச்சினையைவிட முக்கியமானவை என்று நான் என்னு

கிடேன், ஏனென்றால், முதலிற்கூறியவை, பத்து, நாறு ஆண்டுகளில் மாறக்கூடிய தற்காலிகப் புறப்பிரச்சினைகள். ஆனால் மனிதனுடைய மனத்தை நாம் எந்தத் திசையில் வளைக்கிறோமோ அது அப்படியே பல்லாயிரம் வருடங்களுக்கு வளரும்: உதாரணமாகச் சங்க காலத்தி விருந்து நேற்றுவரை 'காதல் காதல்' என்று, ஆண் பெண் பாலுணர்ச்சிக்குத் தெய்வீகத்தன்மை ஏற்றிவைத்தோம். பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இரத்தத்தில் ஊறிப்போன அந்தத் 'தெய்வீக'க்காதலினால் இன்று எத்தனை இனம் உள்ளங்கள் நாசமாகிவிடுகின்றன! ('காதல்' உதவாது என்று நான் குறிப்பிடவில்லை; 'காதல் போனால் சாதல்' என்று நினைக்கிறார்களே, அந்தப் 'பாரதி'களைத் தான் குறிப்பிடுகிறேன்!)

ஆகவே அன்பு, இரக்கம், நன்றி, கடமை போன்ற அகஉணர்ச்சிகளை வளர்க்கும் சிறுக்கைகளுக்கும் நான் முக்கியத்துவம் அளிக்கத்தான்வேண்டும்.

ஃ ஃ ஃ

இந்தச் சிறுக்கைத்த தொகுதியிலுள்ள பல கடைகளிலும் குத்திரதாரி போல வந்து நிற்கின்ற 'மூர்த்தி மாஸ்டர்' என்ற பாத்திரம், வேறு யாருமல்ல; என்னுடைய மனத்தின் உருவமே அவர். மனிதத்தன்மைக்கும் பகுத்தறிவுக்கும் ஒரு உருவம் அமைத்து அதற்கு மூர்த்தி மாஸ்டர் என்று பெயர் கொடுத்திருக்கிறேன்.

'கற்பு' என்ற கடை மத்தியதீபத்தில் வெளிவந்த போதே சிந்தனையாளர்களால் மிகவும் பாராட்டப்பெற்றது. 'புதுயுகப்பெண்' கலைச்செல்லவியில் வெளிவந்தபோது பழைமைப் பண்பாளர்களின் தாக்குதலுக்கு இலக்கானது. இந்தக் கடையின் முடிவில் கதாநாயகியைப் பாராட்டு முகமாக, 'கண்மணி, நீ சுட்டது உன் கணவனை மட்டுமல்ல; கணவன் என்ற பெயரால் என்னதான்

கொடுமை செய்தாலும் மனைவி அதைப் பொறுத்து நடக்க வேண்டுமென்ற புராணக் கொடுமையையுமல்லவா சுட்டு விட்டாய்! ’என்று குறிப்பிட்டிருக்கிறேன். கதையின் ‘கரு’ இங்கேதான் இருக்கிறது. இதை உணராமல் அவள் தன் நுடைய கணவனைச் சுட்டுவிட்ட அந்த நிகழ்ச்சியை மட்டுமே பச்சையாக எடுத்து வைத்துக்கொண்டு ‘ஜயயேயா இவன் சிகாலைக்காரி’ என்று அழுதவர்களுமுண்டு. கற்பு, புதுமைப்பெண் என்ற இந்த இரண்டு கதைகளும், ஆனால் கொரு நீதி படைத்துவைத்துக்கொண்டு பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கி வரும் சமூகத்தைத் தாக்கி எழுந்துள்ளன.

முதற் கதையான ‘மாதுளம்பழும்’ சுதந்திரன் மலரில் வெளிவந்தது. தெய்வத்தின் பெயரால் நடைபெறும் பல மூடத்தனங்களில் ஒன்றை எடுத்து இதில் உடைத்திருக்கிறேன்.

‘கிழவி சொல்லிக்கொண்டே போனாள். மூர்த்தி மாஸ்டருக்கு வயிற்றுக்குள்ளே என்ன வேவா செய்வதுபோலிருந்தது. ஜயர் விட்டில் தின்ற அந்த மாதுளம்பழுத்தின் சாறு வயிற்றி வேல கொதித்துக் குழுறியது. விங்கேச்வர சர்மா குப்பை மேட்டிலே ஏறிந்த மாதுளம்பழுப்பாதி கண் முன்னே ஓடிவந்து கேளியாகச் சிரித்தது...’

இவ்விதம் எழுதியபோது அந்த மாதுளம்பழுமல்ல; யாருடைய பிரதுநிதியாக அது வந்திருந்ததோ அந்த அநியாயங்கள் எல்லாமே என் நெஞ்சில் குமுட்டிக் கொண்டிருந்தன.

இத்தகைய கதைகள்தான் ‘பிள்ளையார் கொடுத்தார்’, ‘உள்ளும் புறமும்’ என்பவைகளும். தெய்வங்களும், பக்தி உணர்ச்சியும் எந்தத் தரத்தில் போய் நிற-

கின்றன. என்பதை இந்தக்கடைகளில் எடுத்துக்காட்ட முயற்சித்திருக்கிறேன்.

‘கயமை மயக்கம்’ ஒரு குறுநாவல் போல வளர்ந்து விட்டாலும், அது சிறு கடைதான். ஆனந்தனில் தொடர் கடையாக வந்த காரணத்தினால் — வாராவாரம் எழுதிய தனால் — இந்த மாதிரி நீண்டுவிட்டது. ஒரு சாதாரண மனிதன் கயமை மயக்கத்தில் இழுபடும் இயற்கையையும். அவன் மனைவியுடைய உண்மைக் காதல் அந்த மயக்கத்தை அறுத்து விடுவதையும் அந்தக் கடையில் உருவாக்கி மனதிறைவு பெற்றிருக்கிறேன்.

‘ஒரு கணம்’ என்ற தினகரனில் வெளிவந்த கடையையும் ‘கயமை மயக்க’த்துக்குப் பக்கத்தில் வைத்துப் பார்க்க வேண்டும்.

இலங்கையில் ஏற்பட்ட வகுப்புக் கலவரச் சூழ்நிலையைப் பயன்படுத்தி நான் எழுதிய இரண்டாவது கடை ‘வீரம்’. இதுவும் தினகரனில் வெளியானது. மாற்றானைக் கொன்றழிப்பவனே— அடக்கியாள்பவனே வீரன் என்று பொதுவாகக் கருத ப்படுகிறது. எங்கள் பழைய இலக்கியங்களிலெல்லாம் இந்த வீரத்தைத்தான் ஏத்தி ஏத்திப்பாடியிருக்கிறார்கள். முட்டாள்தனமான போர்க் களங்களிலே நெஞ்சிலே புண்பட்டு மாண்டவர்களையெல்லாம் வீரசுவர்க்கத்தில் ஏற்றி வைத்திருக்கிறார்கள். ‘வீர’ உணர்ச்சி பாராட்டப்படவேண்டுமானால் அது இப்படி முட்டாள்தனமாக இருக்கக்கூடாதென்று நான் நினைத்தேன். இதி விருந்து தான் என்னுடைய ‘வீரம்’ என்ற கடை பிறந்தது.

யாழிப்பாளத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் நடை பெற்ற கடையாங்கத்தில் ‘வெறி’ என்ற கடையை வாசித்தேன். ‘சனநாயகம்’ என்பது எழுதிப் படிக்க அழகாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் அதன் அலங்கோலம் சொல்லத்தரமன்று. கல்வியறிவு வளர-

வளர இந்த அலங்கோலங்கள் மறைந்து புத்தகத்தில் படித்த சனநாயகம் வந்துவிடுமென்று சொல்கிறார்கள். நான் ஆராய்ந்த அளவில் எங்கள் கல்வியறிவுக்கும் ஒழுக்கத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. படிப்பற்றவரிடையே நேர்மையையும், மெத்தப்படித்த கல்விமான்களிடம் சிறுமைத்தனங்களையும் பார்த்துக்கொண்டு தோனிருக்கிறோம். சனநாயகத் தேர்வு முறையினால் உண்மையில் தகுதியான ஒருவர் தெரிவு செய்யப்படுவதில்லை யென்பதை யாவரும் ஒப்புக்கொள்வார்கள். ஆட்சியாளராகத் தெரிவு செய்யப்பட்டோரும், ‘இன்னது செய்தால் அடுத்த தேர்தலில் வெற்றிபெறலாம்’ என்று நினைத்துக்கொண்டு அலுவல்களை ஆற்றுகிறார்களே தவிர, நாட்டின் நலகண்யோ தமிழ்நடைய சொந்த மனக்சாட்சியையோ மதித்து நடப்பதாகத் தெரியவில்லை. இவ் வளவு மோசமான பயனைத் தரும் தேர்தல்களுக்காக கட்சி என்றும், ஊர் என்றும், இனத்தவர் என்றும், நன்பர் என்றும் பாகுபாடுகள் கற்பித்துக்கொண்டு மனிதர்கள் வாய் வீச்சிலிருந்து கத்தி வீச்சுவரையும் வீசுகிறார்கள். ஒரு தேர்தலில் நடந்த சண்டை ஓயுமுன்னர் மற்றத்தேர்தல் வந்துவிடுகிறது!— இவைகளைப் பற்றியெல்லாம் நான் நிறையச் சிந்தித்திருக்கிறேன்; இந்தச் சிந்தனையில் ஒரு சிறு துளியே ‘வெறி’ என்ற குத்தயை உருவாக்கிறு.

ஃ ஃ ஃ

‘இலக்கியம்’ என்றால் என்ன, அதில் சிறுகதை எப்படி அமைய வேண்டும் என்பனபற்றி என்னுடைய எண்ணங்களைக் கூறிவிட்டேன்; இந்தத் தொகுதியிலுள்ள சிறுகதை களீன் பொக்கைப் பற்றியும் கூறிவிட்டேன். வாசகர்களின் மனத்திலே உள்ள நல்ல பண்புகளை இவை சில நிமிடங்களுக்கேனும் கிளர்ந்தெழுச் செய்யும்; அந்த எழுச்சி அவற்றின் வளர்ச்சிக்கு உதவும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

ஃ ஃ ஃ

இலங்கையில் புத்தக வெளியீட்டுத்துறை இருள் முடிக் கிடக்கின்றது. ஒளியைக் காணமுடியவில்லை. ஒரு பதிப் பகத்தின் உரிமையாளன் என்ற முறையில் இதற்கு விடுவ காணமுடியுமா என்று நான் நிறையச் சிந்தித்திருக்கிறேன்.

இலங்கையில் வாசகர்கள் இல்லையா என்று கேட்டால், தென்னிந்தியப் பதிப்பகத்தார் சிரிப்பார்கள். இங்குள்ள தமிழ் மக்களின் தொகையையும் தென்னிந்திய மக்களின் தொகையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இங்கே விற்பனையாகும் நூல்களின் தொகை பாராட்டுக்குரியது என்று அவர்கள் சொல்வார்கள். துப்பறியும்-ஆபாசக் கதைப் புத்தகங்களைப்பற்றி நான் குறிப்பிடவில்லை. நல்ல நூல்களைப்பற்றியே குறிப்பிடுகிறேன்.

இப்படி நிறைய வாசகர்கள் இருக்கும்போது ஒரு நல்ல நூலை வாங்கி அதில் இரண்டாயிரம் பிரதிகளை அச்சிடுவதற்குக்கூட நாம் தயங்க வேண்டியிருக்கிறது. ‘ஆதாயம் கிடைக்காதே’ என்றதல்ல; ஆதாயம் கிடைக்காது விட்டாலும்கூட, நல்ல நூல்கள் சிலவற்றை வெளியிட்டோம் என்ற மன நிறைவு ஏற்பட்டால் போதும் என்று நினைக்கின்றோம். ஆனால் பொருள் இழப்பு ஏற்பட்டு விடுகிறதே! பொருள் இழப்புக்கும் துணிந்து எத்தனை நூல்களை வெளியிட முடியும்?

இதற்குக் காரணமென்ன?

இங்குள்ள வாசகர்கள் தென்னிந்தியப் பத்திரிகைகளை நிறையப் படிக்கிறார்கள். அவற்றின் மூலம் அங்கேயுள்ள சில சிறந்த எழுத்தாளர்களின் அபிமானிகளாகி; அவர்கள் எழுதிய நூல்களென்றால் விரும்பிப் பண்கொடுத்து வாங்குகிறார்கள். இலங்கை எழுத்தாளர்களைப் பற்றி,—இங்குள்ள எழுத்தாளர்களுக்கு மட்டுமேயன்றி வேறு யாருக்குத் தெரியும்? பல நூற்றுக்கணக்கில் அழகான புத்தகங்கள் அடுக்கி வைக்கப் பெற்றுள்ள நூல்கத்தில், முன்பின் தெரியாத ஒரு

எழுத்தாளன் எழுதிய—அழகுடை இல்லாத—ஒரு நூலை யார்தான் விலைகொடுத்து வாங்குவர்?

ஆகவே, வாசகரைக் குற்றம் சொல்லிப் பயணில்லை. அச்சில் வந்ததையெல்லாம் வாசகர் வாங்கிவிட முடியாது. ‘இன்னார் எழுதியதா, இது நன்றாக இருக்கும்’ என்று வாசகருக்குத் தெரியவேண்டும்.

இதற்கு வழியென்ன?

முக்கியமாக இலங்கை எழுத்தாளர்களின் எழுத்துக்களை வெளியிடுவதற்கென்று சில நல்ல இதழ்கள் தோன்ற வேண்டும். அவை பொழுது போக்குத் தொழிலாக ‘எனோ தானோ’ என்றிராமல் தென்னிந்திய சிறந்த இதழ்களுக்குச் சமமாக அமைப்பிலும் தரத்திலும் விளங்கவேண்டும். இவைகள் இலங்கையில் மட்டுமன்றித் தென்னிந்தியாளிலும், மலாயாளிலும் தமிழர் வாழும் இடமெல்லாம் பரவவேண்டும். அப்போதுதான் இங்குள்ள சில எழுத்தாளர் களையாவது தமிழுலகம் அறியும். அவர்களுடைய நூல்கள் பெருமளவில் விற்பனையாகும். எழுத்தாளன் பதிப்பாளனிடம் போகாமல், பதிப்பாளன் எழுத்தாளனைத் தேடிவர வேண்டிய நிலைமை உண்டாகும்.

இதையிட நல்ல நூல்களை வெளியிடுவதற்கு இன்னொரு வழியைச் சிலர் சொல்கிறார்கள். வசதியுள்ள சிலர் சேர்ந்து பணம் போட்டோ, அல்லது சுங்கங்களிலோ அரசினரிடமோ பண உதவி பெற்றோ நூல்களை வெளியிடலாமென்று சிலர் கூறுகிறார்கள். ‘எப்படியாவது நூலை உருவாக்கி விடவேண்டும்’ என்ற ஆசையைப் பூர்த்தி செய்யத்தான் இது உதவும். நூல்களை அச்சிட்டு வைத்து அழகு பார்ப்பதால் என்ன பயன் உண்டு? ஆனால் பொதுசன மதிப்பற்ற சில அருங்கலை நூல்களை இவ்விதம் வெளியிடலாம். மற்றைய நூல்களைப் பொறுத்தமட்டிலும் தற்காலிக

மாக இவ்விதம் செய்தாவது ஒரு பழக்கத்தையும், எழுத்தாளர்களுக்கு உற்சாகத்தையும் அளித்தால் அதுவும் நல்லதுதான்.

சமீப காலமாக எங்கேயோ வெகு தொலைவில் ஒரு மெல்லிய ஒளி தெரிகிறது. அது மங்கிலிடாமல் காலைக் கதிரவன்போல் வளர்ந்து இருளைப்போக்கி, ஒளியைப் பரப்பட்டுமென்று எதிர்பார்த்து ஆவன செய்வோம்.

		—வரதர்
01	...	பூர்வமின்சால்
02	...	மீதாவா வாய்வா
03	...	மீதாவா வாய்வா
04	...	மீதாவா வாய்வா
05	...	மீதாவா வாய்வா
06	...	மீதாவா வாய்வா
07	...	மீதாவா வாய்வா
08	...	மீதாவா வாய்வா
09	...	மீதாவா வாய்வா
10	...	மீதாவா வாய்வா
11	...	மீதாவா வாய்வா
12	...	மீதாவா வாய்வா
13	...	மீதாவா வாய்வா
14	...	மீதாவா வாய்வா
15	...	மீதாவா வாய்வா
16	...	மீதாவா வாய்வா
17	...	மீதாவா வாய்வா
18	...	மீதாவா வாய்வா
19	...	மீதாவா வாய்வா
20	...	மீதாவா வாய்வா
21	...	மீதாவா வாய்வா
22	...	மீதாவா வாய்வா
23	...	மீதாவா வாய்வா
24	...	மீதாவா வாய்வா
25	...	மீதாவா வாய்வா
26	...	மீதாவா வாய்வா
27	...	மீதாவா வாய்வா
28	...	மீதாவா வாய்வா
29	...	மீதாவா வாய்வா
30	...	மீதாவா வாய்வா
31	...	மீதாவா வாய்வா
32	...	மீதாவா வாய்வா
33	...	மீதாவா வாய்வா
34	...	மீதாவா வாய்வா
35	...	மீதாவா வாய்வா
36	...	மீதாவா வாய்வா
37	...	மீதாவா வாய்வா
38	...	மீதாவா வாய்வா
39	...	மீதாவா வாய்வா
40	...	மீதாவா வாய்வா
41	...	மீதாவா வாய்வா
42	...	மீதாவா வாய்வா
43	...	மீதாவா வாய்வா
44	...	மீதாவா வாய்வா
45	...	மீதாவா வாய்வா
46	...	மீதாவா வாய்வா
47	...	மீதாவா வாய்வா
48	...	மீதாவா வாய்வா
49	...	மீதாவா வாய்வா
50	...	மீதாவா வாய்வா
51	...	மீதாவா வாய்வா
52	...	மீதாவா வாய்வா
53	...	மீதாவா வாய்வா
54	...	மீதாவா வாய்வா
55	...	மீதாவா வாய்வா
56	...	மீதாவா வாய்வா
57	...	மீதாவா வாய்வா
58	...	மீதாவா வாய்வா
59	...	மீதாவா வாய்வா
60	...	மீதாவா வாய்வா
61	...	மீதாவா வாய்வா
62	...	மீதாவா வாய்வா
63	...	மீதாவா வாய்வா
64	...	மீதாவா வாய்வா
65	...	மீதாவா வாய்வா
66	...	மீதாவா வாய்வா
67	...	மீதாவா வாய்வா
68	...	மீதாவா வாய்வா
69	...	மீதாவா வாய்வா
70	...	மீதாவா வாய்வா
71	...	மீதாவா வாய்வா
72	...	மீதாவா வாய்வா
73	...	மீதாவா வாய்வா
74	...	மீதாவா வாய்வா
75	...	மீதாவா வாய்வா
76	...	மீதாவா வாய்வா
77	...	மீதாவா வாய்வா
78	...	மீதாவா வாய்வா
79	...	மீதாவா வாய்வா
80	...	மீதாவா வாய்வா
81	...	மீதாவா வாய்வா
82	...	மீதாவா வாய்வா
83	...	மீதாவா வாய்வா
84	...	மீதாவா வாய்வா
85	...	மீதாவா வாய்வா
86	...	மீதாவா வாய்வா
87	...	மீதாவா வாய்வா
88	...	மீதாவா வாய்வா
89	...	மீதாவா வாய்வா
90	...	மீதாவா வாய்வா
91	...	மீதாவா வாய்வா
92	...	மீதாவா வாய்வா
93	...	மீதாவா வாய்வா
94	...	மீதாவா வாய்வா
95	...	மீதாவா வாய்வா
96	...	மீதாவா வாய்வா
97	...	மீதாவா வாய்வா
98	...	மீதாவா வாய்வா
99	...	மீதாவா வாய்வா
100	...	மீதாவா வாய்வா

உள்ளே...

1.	மாதுளம் பழம்	...	17
2.	உள்ளுறவு	...	23
3.	வேள்விப்பலி	...	40
4.	கயமை மயக்கம்	...	51
5.	உள்ளும் புறமும்	...	91
6.	பிள்ளையார் கொடுத்தார்	...	99
7.	வீரம்	...	106
8.	செவறி	...	121
9.	கற்பு	...	136
10.	ஒரு கணம்	...	145
11.	புதுயுகப் பெண்	...	157
12.	வாத்தியார் அழுதார்	...	166

விரிவுப் பட்டங்கலை, சூழ்நிலை கலை, வாய்க்கலைகளை
ஒன்றிடத் தொகையில் விரிவாக விடுவது என்றும் வாய்க்கலை

வரதர் கதைகள்

1. மாதுளம் பழம்

மூர்த்தி மாஸ்டர் நித்திரை விட்டெழுந்தார். ஆனால் அது விடியற்காலையல்ல. பிற்பகல் நால்ரை மணி. வழக்க மாக 2 மணிக்குப் பாடசாலையிலிருந்து வந்து சாங்பிட்டு மூடிய 3 மணியாகிவிடும். அந்த நேரத்தில் வேறு என்ன தான் செய்ய முடிகிறது? ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினால் பதினெந்து நிமிஷத்தில் கண்ணனச் சுற்றிக்கொண்டு நித்திரை வந்துவிடும். பண்ணிக் கூடத்தில் சிறுவர்களோடு தலையுடைத்துவிட்டு வந்த களைப்பை இந்த ஓன்றரை மணி நேர நித்திரை சிறிது ஆற்றிவிடுகிறதென்று மூர்த்தி மாஸ்டர் நம்பினார்.

அடுத்த அத்தியாயம், கோப்பி குடித்துவிட்டு வெளியே கொஞ்சத் தூரம் உலாவப் போதல். மூர்த்தி மாஸ்டர் பட்டலையைத் திறந்துகொண்டு தெருவுக்கு வந்தார். தெரு வுக்கு வந்ததும் அவர் கண்ணிலே படுவது ஒரு புளியமாக. அவருடைய விட்டினிருந்து நாலு வீடு தள்ளி நிற்கிற அந்தப் புளிய மரம் அவர் கண்ணை உறுத்தும். அந்தப் புளிய மரத்தின் கீழே இருக்கிற அந்தக் குடிசையும், அங்கே வாழ்வைக் ‘கழிக்கின்ற’ இரண்டு சீவன்களும் அவர் தீஞ்சை உறுத்துவன். ‘எழைகள் உழைக்கும் சக்தியற்றவர் கள்’ என்ற காரணத்தினாலே, இந்த உலகத்தின் காலதியில் மிதிபட்டு நெளியும் பரிதாபத்துக்குரிய மக்கட் கூட்டத்தின்

பிரதிநிதிகளாக 'ஆச்சிக் கிழவி'யும் அவனுடைய புத்திர செல்வம் 'பாக்கி'யும் அந்தக் குடிசைக்குள்ளே கிடந்தனர்.

புளிய மாத்தடிக் குடிசையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டு வந்த மூர்த்தி மாஸ்டர், புளியமாத்தைத் தாண்டி வெகுதூரம் வந்துவிட்டார். இதோ பின்னையார் கோவிலும் வந்துவிட்டது. அங்கே கொஞ்சதேரம் தங்கிவிட்டு மறுபடியும் திரும்பி நடக்க வேண்டியதுதான்.

மூர்த்தி மாஸ்டர் பின்னையார் கோவிலுக்குப் போவது, தான் செய்த பாவங்களுக்கு மன்னிப்புக் கோரவோ அல்லது 'பாலுந் தெளிதேனும் பாகும் பருப்பு யிவை நாலுங் கலந்து.' கொடுத்து, அதற்குப் பிரதிபலனாக 'ஏதாவது' அந்தப் பெருமானிடமிருந்து பெறுவதற்காகவோ அல்ல. இன்னும் சரியாகச் சொன்னால் அவர் பின்னையார் கோவிலுக்கே போகிறதில்லை; கோவிலுக்குப் பக்கத்தில் குடியிருக்கிற ஜெயர் விட்டுக்குத்தான் போவார். எல்லாம்வல்ல அந்த விக்னேஸ்வரன், 'ஆச்சிக் கிழவி'களுக்குச் செய்யும் அநியாயத்துத்தக் கண்டு ஆத்திரம் கொள்வார் மூர்த்தி மாஸ்டார். ஆளால் அந்தப் பெருமானுக்குப் பூசை செய்யும் கணபதி ஜெயரோ, 'பாவம், நல்ல மனிதர்' என்று ஸ்மர்சனஞ் செய்வார். ஆயங்க, கணபதி ஜெயர் என்ன செய்வார்; பின்னையாரைப் படைத்த சமூகம், அவருக்குப் பூசை செய்யவும் ஒரு பரம்பரையைச் சிருட்டித்து வைத்து விட்டதே!

கணபதி ஜெயர் தம்முடைய அறிவுக்கு எட்டியவரை தேர்மையாக நடக்கிறவர்; மனமறிந்து பிழை செய்யாதவர்; சாது, தானுண்டு தன் பாடுண்டு என்று வாழ்பவர். மூர்த்தி மாஸ்டருக்கு இந்தக் கணபதி ஜெயரை நன்றாகப் பிடிக்கும். மூர்த்தி மாஸ்டர் புரட்சிகரமாகச் சிந்திப்பவர். 'கடவுள், சாமி, மந்திரம், பூசை' என்பனவெல்லாம் அழிக்கப்படவேண்டிய முடக்கொள்கைகள் என்ற வழுவான என்னாருடையவர். கணபதி ஜெயரோ, 'ஆயிரம் நாப்

படைத்த ஆதிசேடன் தான் இந்த உலகத்தைச் சுமந்து திற்கிறவன்' என்ற நம்பிக்கையுடையவர். இப்படி இருவகு டைய கொள்கைகளும் வட துருவம் தென் துருவமாக இருந்தபோதிலும், இருவரிடமும் 'மனிதத்தன்மை' என்கிற பண்பாடு இருந்ததினாலே ஒருவரையொருவர் காண்பதிலும் பேசவதிலும் மகிழ்வு கொண்டார்கள்.

மூர்த்தி மாஸ்டர் தினமும் பிள்ளையர் கோயிலிட்க்குப் போய், ஐயரோடு ஒரு மணி நேரம் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார். பிள்ளையர் கோயிலில் அன்று நடந்த பூசை தொடக்கம், தமிழராக்கட்சியின் நடவடிக்கைகள் வரை பேசக் நடக்கும். அபிப்பிராய பேதங்கள் வரும். ஆனால், அது மனத்திலே ஆத்திரத்தை உண்டாக்குவதில்லை.

கோயிலில் ஏதாவது விசேஷம் நடந்தால், அன்றைக்கு மூர்த்தி மாஸ்டருக்கு மோதகம் மூறுக்கு முதலிய பலகாரங்களும் கிடைக்கும். வெற்றிலை பாக்கு எந்த நாளும் தகடப் பெட்டியோடு காத்திருக்கும். மாஸ்டருக்கு ஏதாவது சாப்பிடக் கொடுப்பதில் ஐயருக்கு ஒரு திருப்தி. மூர்த்தி மாஸ்டர் தமது மாமா பெடாக்ரர் சுந்தரமூர்த்தி வீட்டில் கிடைக்கும் 'உயர்ந்த' பலகார வகைகளைத் 'தொட்டுப்' பார்க்கின்றவர்; இங்கே ஐயர் வீட்டிலோ மோதகத்தையும் முறுக்கையும் நன்றாகச் சூலைத்துச் சாப்பிடுவார்.

அன்றைக்கும் ஐயருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு 'சுரி நேரமாறிறது ஐயா! நான் வரப்போகிறேன்' என்று எழுந்தார்.

'கொஞ்சம் இருங்கோ மாஸ்டர்!' என்று சௌலினி விட்டு உள்ளே பேரன் ஐயர், ஒரு மாதுளம் பழந்தோடு திரும்பி வந்து உட்கார்ந்தார்.

'உங்களுக்குக் கொடுக்கவேணுமென்றான் எடுத்து வைத்தேன்; கதைப் பார்க்கில் மறந்து போனேன்.' என்று சொல்லிக்கொண்டே, பாக்கு வெட்டியால் பழத்தை

இலேசாகக் கீறி உடைத்தார். ஒரு பாதியைப் பிரித்து ஒரு கடதாசியில் முத்துக்களை உதிர்த்தி, “சாப்பிடுங்கோ மாஸ்டர்” என்றார்.

ஆகா, என்ன இளிமை! ‘உப்புடன் முகமலர்ந்தே உபசரித்து’க் கொடுப்பதனால் மாத்திரமல்ல; உண்மையாகவே அந்த முத்துக்கள் பார்ப்பதற்கும் மொழு மொழு வென்று, கொழுத்துத் தடித்த பணக்காரவீட்டு இளம் பெண்ணின் கள்ளத்தைப்போல இருந்தன. தின்பதற்கும் தமிழைப் போலச் சுவைத்தன.

இந்தச் சமயத்தில் ஜயரின் கடைக்குடிடி-விங்கேச் வரசர்மா-ஒடிவந்து, “அப்பா! அப்பா! நேக்கு மாதாளம் பழம் ஒணும்” என்று சொல்லிக்கொண்டே கீழே கிடந்த பாதியை எடுத்து ஒரு கடி கடித்தான். பழத்தோடு தோலும் சக்கரையும் சேர்த்து அவனுக்குக் கந்திருக்க வேண்டும்.

“ஆய்கி... கக்கா!.....” என்று சொல்லிக்கொண்டே அதைத் தூர விரி எறிந்தான். அருமையான பழம்-சரி பாதி-குப்பை மன்னிலே போய் உருண்டு புரண்டது!

“சீ, வாடா இங்கே!” —ஜயர் சுசினார்.

“போகட்டும், அதைச் சாமி எடுத்துக்கொண்டார் என்று நினைத்துக்கொள்ளுங்கள்” என்று கேலியாகவே சமாதானம் சொன்னார், முர்த்தி மாஸ்டர். ஜயர் கோபிக்க வில்லை; சிரித்தார். “நீங்கள் பகிடிபண்ணுகிறீர்கள். ஆளால், உண்மையும் அதுதான்” என்று சொல்லி மனம் ஆறினார்.

“சரி, வருகிறேன் ஜயா” என்று விடைபெற்றுக் கொண்டு முர்த்தி மாஸ்டர் வீட்டுக்குத் திரும்பினார். பொழுதும் பட்டுக்கொண்டிருந்தது. இதோ, ஆச்சிக் கிழவி யின் குடிசையைக் காத்து நித்கும் புளியமரம்! கிழவி

யின் குடிசையிலே வெளிச்சத்தைக் காணாம். அவருடைய தகர வீளக்கிலே மண்ணெண்ணென்று காய்ந்துவிட்டதோ என்னவோ!

ஓவியைக் காணவில்லை. ஆனால் ஒரு ஒவி மாத்திரம் வந்துகொண்டிருந்தது.

“ஊங் ஊங்...” —அழுகிற சத்தம் கிழவியின் ஒல்லல் பாக்கியின் குல.

இல்லை; அது பாக்கியின் சத்தமல்ல, பசியின் சத்த மென்று முர்த்தி மாஸ்டர் நினைத்தார். சட்டைப் பையிலே கையை விட்டார். ஏதோ, சில்லறை கிழுங்கிற்று. அதைச் சுமந்துகொண்டு விட்டுக்குப் போக மளமில்லாமல், ஆச்சிக் கிழவியின் படலையைத் திறந்துகொண்டு உள்ளே போனார்.

“ஆரது?..... எடி, கத்தாதையடி; ஆரோ வருகினம்.”

“நான் தான் ஆச்சி”

“வாத்தியாரா...? வாருங்கோ”

“ஆர், பாக்கியமா அழுகிறது? என்னவாம்?”

“அதை ஏன் கேட்கிறியன் வாத்தியார்! உந்த முந்தைலில் நிற்கிற மாதாளையிலை இந்த வருடங்கான் ஒரே ஒரு பிஞ்ச பிடித்திருந்தது. அதை அணில் கிணில் கொத்தாமல் கட்டிக் காத்து இன்றைக்குத்தான் பின்னையாருக்குக் கொண்டுபோய் கொடுத்தனான்... இந்த முத்தி யானம் போய் மரத்தைப் பார்த்துவிட்டு அதைக் காண வில்லையென்று ஒரேயடியாய்ச் சிழுங்கிக் கொண்டிருக்கு. எங்களிடம் அபிசேகம் பூசை செய்யக் காசு பணந்தான் இல்லை. இந்த ஒரு பழத்தை என்றாலும் கொடும் போமென்றுதான் கொடுத்தேன்...”

சிழவி சொல்லிக்கொண்டே போனார். மூத்தி மாஸ்ட
ருக்கு வயிற்றுக்குள்ளே என்னவோ செய்வது போலிருந்தது.
ஐயர் வீட்டிலே தின்ற அந்த மாதுளம் பழத்தின் காறு
வயிற்றிலே கொதித்துக் குழநியது. விங்கேச்வரசர்மா
குப்பை மேட்டிலே சுழற்றி ஏற்றத மாதுளம் பழப்பாதி கண்
முன்னே ஓடிவந்து கேவியாய்ச் சிரித்தது. கண்களை ஒரு
ஞாற மூடி அதை அப்புறப்படுத்தினார். பிறகு, சட்டைப்
பையிலிருந்த ஓம்பது சத்தை எடுத்துப் பாக்கியிடம்
கொடுத்து. “மாதுளம் பழம் கூடாது; நீ கடையிலே போய்
மாம்பழம் வரங்கிச் சாப்பிடு” என்று சொல்லிவிட்டுத்
திரும்பி நடந்தார்.

இப்போது வயிறல்; அவருடைய நெஞ்சு கொதித்தது,
இந்த நிலைகெட்டாந்தரை நினைந்து!



“நெஞ்சு என்று; பாக்கியிட்டு என்று... நெஞ்சு...
நெஞ்சு, நெஞ்சு, நெஞ்சு...
நெஞ்சும் நெஞ்சும் நெஞ்சு...
நெஞ்சும் நெஞ்சும் நெஞ்சு...”

ஒரு கால போய்நீண்ட நெஞ்சிட்டுப் போது இந்து
மீது நெஞ்சுமூலம் காலி காக்கினால்தான் குத்துக் கூடிய நெஞ்சு
நெஞ்சு காலி விழுது காலி ஒருங்கிணிக்கும் அந்தி ஒரு
நெஞ்சு நெஞ்சுமே நெஞ்சுமே நெஞ்சு நெஞ்சு நெஞ்சு நெஞ்சு
நெஞ்சு நெஞ்சு நெஞ்சு நெஞ்சு நெஞ்சு நெஞ்சு நெஞ்சு நெஞ்சு

குடும்பத்திற்கு முன்வரும் சமயம் என்று அறியப்படுகிறது. இதனால் குடும்பத்திற்கு முன்வரும் சமயம் என்று அறியப்படுகிறது.

2. உள்ளுறவு

“பூணக்குட்டி! ஏ பூணக்குட்டி!.....”

அலுவலகத்திலிருந்து அப்போதுதான் விட்டுக்கு வந்த நாதன். அரையுள்ளே போகாமல் நின்றுகொண்டு கூப்பிட்டான். வழக்கமாக அவன் வரும் வழிமேல் விழி வைத்திருக்கும் அந்தப் ‘பூணக்குட்டி’ இன்றைக்கு அவன் வந்து இரண்டு சத்தம் கூப்பிட்ட பிறகும் கூட வெளிக் கிணம்ப வில்லை. நாதனுக்குக் கொஞ்சம் ‘செல்லக்’ கோபங்கூட வந்தது.

“� பூணக்குட்டி! நாய்க்குட்டி! எவிக்குட்டி! அணில் குஞ்சு!.....”

விட்டிலே துணைக்கிருக்கும் வேலைக்காரர்கள் விழவியும் இன்றைக்கு இல்லை என்ற உற்சாகத்தில் வாய்க்கு வந்த பெயர்களையெல்லாம் நாதன் அடுக்கினான். அப்படியும் ‘அது’ வராமல் போகவே, படாரென்று கதவை அடித்துத் திறந்துகொண்டு உள்ளே போனான்.

உள்ளே படுக்கையின் மீது அவனுடைய ‘பூணக்குட்டி’ முகங்குப்புறக் கவிழ்ந்து படுத்திருந்தான். நித்திரையோ அல்லது வேறு ஏதும் சுகயீனமோ என்று நாதன் நினைத்தான்.

‘இந்தா,.....பூ! என்ன சங்கதி, படுத்துவிட்டார்?’ என்று கேட்டுக்கொண்டே அவளருகில் உட்கார்ந்து அவன் முகத்தைத் திருப்பினான்..... அவனுடைய முகமெல்லாம் அதைத்து, கண்கள் சிவந்து, அந்தக் கண்களிலே கண்ணீர் பெருகித் ததும்ப, ‘எக.....எக்’ என்று கேவிக் கேவி விம்மினாள் பூ.

நாதனுடைய உல்லாசமெல்லாம் ‘பக்’ கென்று பொசுங் விப்போய்விட்டது “இது என்ன பு? இது என்ன?.....” என்று அவன் பதறினாரன். அவன் மறுபடியும் முகத்தைத் தலையணைக்குள் புதைத்துக்கொண்டு பொருமினாள்.

“பு! என்ன நடந்தது?.....என்னப்பா?...”

அவளிடமிருந்து “எக்...எக்” என்ற விக்கல்கள் தான் பதிலாகக் கிடைத்தது.

நாதன் மறுபடியும் அவன் முகத்தைத் திருப்பி “என் னென்று சொல்லுமேன்?.....” என்று ஆதரவாகக் கேட்டுக்கொண்டே அவளுடைய கண்ணீரைத் துடைக்கப் போனான். அவன் திமிறிக்கொண்டு மறுபடியும் கவிழ்ந்து கொண்டாள்.

“என்னோடு ஏதும் கோபமோ?.....” அவன் யோசித் துப் பார்த்தான். தான் ஏதாகிழும் தவறு செய்துவிட்டானா விவன்று அப்படி ஒன்றும் தெரியவில்லை. தற்செயலாகச் சில நாட்களில் விட்டுக்கு வர நேரம் பிந்திப்போனால், அவன் கொஞ்சம் முறைப்பாள். ஆனால், இன்றைக்கு ஒரு திமிழம் கூட அவன் தாமதிக்கவில்லையே!

அவன் மறுபடியும் அவளுடைய தோளைப் பிடித்துத் திருப்ப முயன்றான். அவன் இடங்கொடுக்கவில்லை. அவளை முத்தமிடக் குனிந்தான்; அதற்கும் இடமில்லாமல் தன் கண்ணங்களைக் கைகளால் முடிவிட்டாள் அவன்.

“பு! என்னென்று சொல்லாமல் நீ அழுதுகொண்டிருந்தால் எனக்கென்ன தெரியும்; சொன்னால் தானே...”

அவன் ஒன்றும் பேசுவதாயில்லை.

வெகுநேரம் இப்படியே கழிந்தது.

அவனுக்குச் சிறிது சலிப்பும் வந்துவிட்டது. “இதெல் ஸாம் என்னுடைய தலைவிதி!..... இன்றைக்குக் கிழவியு மில்லை. முஸ்பாத்தியாகப் பொழுது போக்கலாமென்றால்... என்னைப்பிடித்த சனியன் வீட்போகுதோ?.....” என்று பாதி உண்மையாகவும் பாதி நிடிப்பாகவும் சொன்னான்.

“தலையை நிமிர்த்தாமலே, விக்கி விக்கி ‘‘நான் சனியன்தான்; உங்களுக்கு வேறே.....’’ என்று சொல்ல வந்ததை முடிக்காமல் நிறுத்தினான்.

‘‘வேறே என்ன? அதையும் சொல்லி விடுமேன்?’’

அவள் சொல்லவில்லை.

‘‘ஏன் வாயை முடிவிட்டார்? சொல்ல வந்ததைச் சொல்லு கிறதுதானே?.....’’

‘‘.....நான் சனியன் தான்; நீங்கள்.....வேறே நல்ல பெண்ணாகப் பார்த்துக் கட்டியிருக்கலாம்.....’’

‘‘உம்மைச் சனியன் என்று சொன்னேனா?’’

‘‘சொல்லவில்லையோ?’’

‘‘ஓ, உம்மையா சொன்னேன்; என்னுடைய தலை விதியையல்லவோ சொன்னேன்?..... இந்தக் கதையெல்லாம் இப்போது எதற்கு?’’

‘‘.....’’

‘‘என்னின்று கேட்டால்?’’

‘‘என்னை ஒன்றும் கேட்கவேண்டாம்’’

‘‘வேறு யாரைக் கேட்கிறது?’’

‘‘ஓதாவைக் கேளுங்கள்!’’

பூ, உடம்பு குலுங்க விம்மினான்.

‘சிதா!—நாதனுக்கு யாரோ இதயத்தில் குத்தியது போவிருந்தது. இவள் எதற்கு இப்போது சிதாவின் பெயரை இழுக்கிறாள்?.....’

‘என்ன சொல்லிதீர்?... சிதாவா?... எந்தச் சிதா?...’

‘உங்களுடைய சிதாதன்!...எனக்கு எல்லாம் தெரியும்!...’

‘பூ!...’

‘...நான் ஏமாற்றப்பட்டு விட்டேன்...’

‘எனக்கொன்றும் சொல்லவேண்டாம். என்னுடைய வாழ்வு முடிந்து விட்டது.’

‘பூ’—நாதன் உணர்ச்சியோடு உரத்துக்கத்தினான். ‘பூ! கண்டபடி வார்த்தைகளைப் பேசாதே’

அவனுடைய வார்த்தையின் உக்கிரத்தாலோ என்னவோ பூ சிறிது மௌனமானாள். நாதனுக்கு நெஞ்சுக்குள்ளே ரதோ உருண்டு சுழலுவது போல இருந்தது. சிதாவைப் பற்றி இன்று இவளுக்கு யார் சொன்னார்கள்?ஒரு வருடத்திற்கு—புதைவத் திருமணம் செய்வதற்கு முன்னால் அவனுடைய உள்ளத்தில் பலவித உணர்ச்சிகளையும் கிளிறி விட்ட அந்தப் பெயர்.....சிதா!—அவனுடைய ஞாபகம் வந்ததும் அவன் உள்ளத்தில் ஒரு பரிதாப உணர்ச்சி படர்ந்தது. ‘அவளால், எனக்கும், என்னால் அவனுக்கும் எவ்வளவு கெட்ட பெயர்!.....அந்தக் காலத்தில் சில கீழ்த்தரமானவர்களால் பரப்பப்பட்ட கீழ்த்தரமான—யிக மோசமான கதை. இன்று பூவின் காதிலும் விழுந்து அவனுடைய மென்மையான உள்ளத்தைக் கருக்கி விட்டதா?.....பாவம், பூவின் ஆத்திரத்துக்கு நியாயமிருக்கிறது. முழுக்கமுழுக்க தனக்கு மட்டுமே உரித்தானவரென்று

என்னை அவள் நம்பியிருக்க, யாரோ ஒரு சீதாவின் பெயரோடு என்னை இணைப்பதை அவள் எப்படிப் பொறுப்பாள்?.....உண்மையைத் தெரிந்தால் தெளிந்து விடுவாள்!

தெளிந்த உள்ளத்தோடும் மலர்ந்த முகத்தோடும் மறுபடியும் பூவை அணுகினான் நாதன்,

ஷ டக்கென்று திரும்பிப் பார்த்தாள். பழி வாங்கும் பார்வையுடன்; “நீங்கள் ஒருநாள்கூட அவளோடு வித்தி யாசமாகப் பழகவில்லைத்தானே” என்று கேட்டாள்,

“இல்லை. இல்லவேயில்லை!”

“அவளிடமிருந்து பரிசாக - அவள் ஞாபகத்துக்காக — ஒருவருக்கும் தெரியாமல், இரகசியமாக, நீங்கள் ஒரு பொருளும் வாங்கவில்லையே?”

நாதன் திடுக்கிட்டான். சீதாவிடமிருந்து எப்பொழுதோ எதையோ தான் வாங்கியிருக்கவேண்டுமென்ற ஞாபகம் வந்தது. ஆனால், மனத்திலே பதித்து வைக்கக் கூடியதாக—குறிப்பிடத்தக்க எந்தப்பொருளையும் வாங்கிய நினைவில்லை, அல்லாமலும் — அவளிடமிருந்து தான் பரிசுப் பொருள் வாங்கியதாக ஒத்துக்கொண்டால், அது தன்மீதுள்ள சந்தேகத்தை வளர்த்துக் கொள்ளுவதாகும், பலமிழுந்த குரவில் அவன் சொன்னான்: “ஷ! சீதாவிடமிருந்து நான் எதற்காக ஞாபகப்பொருள் வாங்கப்போகிறேன்? அப்படியான கருத்தோடு நான் பழகவில்லையே!”

ஒரு ஏமாற்றுக்காரனை —அற்பனைப் பார்ப்பதுபோல் அருவருப்புடனும், கோபத்துடனும் ஷ நிமிர்ந்து பார்த்தாள். அவள் உதடுகள் துடித்தன. எதையோ தீர்மானிப்பவள் போல ஒரு கணம் தோன்றினாள். மறுகணம், தலையணையை மிதத்தி, அதன்கீழிருந்த ஒரு புத்தகத்தை

எடுத்து, அதிலே அடையாளமாக மடிந்து வைத்த ஒரு பக்கத்தைப் பிரித்துக்காட்டினாள்.

அது அவனுடைய பழைய நாட்டு குறிப்புப் புத்தகம்!

திட்டரென்று மனத்திலே தோன்றி உடம்பெங்கும் பரவித் தெறித்த ஒரு பரபரப்புடன் நாதன் அந்தப் பக்கத்தைக் கவனித்தான்;

‘!இன்று சீதா எனக்கு ஒரு கைலேஞ்சிப் பரிசாகக் கொடுத்தாள். அதில் தன்னுடைய கையால் ஒரு பூ வேலை செய்திருந்தாள். இதிலும் பார்க்க எவ்வளவோ அழகானபொருளைக் கடையிலே வாங்கிவிடலாம். ஆனாலும் ஒருவர் அன்போடு கொடுக்கிற பரிசுக்கு விலைமதிக்க முடியாது..’

இதைப் பார்த்ததும் தாதனுக்கு ஒரு நிமிஷம் ஒன்றும் தோன்றவில்லை. அந்த நேரம் ஏதோ ஒரு போக்கில் அப்படி எழுதி வைத்தான். அவன் படித்த எத்தனையோ கடைகளில் வரும் எத்தனையோ விதமான உணர்ச்சிப் போக்குகளுக்கிடையே இந்தக் குறிப்பு அப்படி ஒரு வித்தியாசமான எண்ணத்தை உண்டாக்கக்கூடியதுபோல் தோன்றவில்லை. அதற்குப்பிறகு ஊரிலே நடந்த மோசமான கடைகள் காதில் விழுந்த பிறகாவது இந்தக் குறிப்பு களை அழித்திருக்கலாம். ஆனால், இப்படியான ஒரு சந்தர்ப்பம்,— தன்னுடைய உண்மையான காதலைப் பெற்ற, உயிருக்குயிரான மனைவியின் மனத்திலே விஷத்தைக் கலக்கும் குறிப்பாக, அது வந்து சேருமென்று அவன் கனவிலும் கருதவில்லை. மேலும், அவன் ஒரு பெரிய தவறு செய்துவிட்டான். ‘சீதாவிடமிருந்து ஒரு பரிசுப் பொருளும் வாங்கவில்லையா?’, என்று பூ கேட்டபோது அவனுக்கு இப்படி ஏதோ வாங்கிய ஞாபகம் இருந்தது, ஆனாலும்,

உள்ளுறவு

அதைச் சொன்னால் தப்பபிப்பிராயம் ஏற்படுமென்றெண்ணி அஞ்சி, தன்னுடைய நாட் குறிப்பையோ, அதை அவள் பார்த்திருப்பாளென்றதையோ எதிர்பாராமல் ‘இல்லை’ என்று மறுத்துவிட்டான். அந்தச் சிறு பொய் இப்போது எவ்வளவு மலையாக வளர்ந்துவிட்டது! ‘இவள் ஏன் தன்னை இப்படியெல்லாம் சோதிக்கவேண்டும்.’’ என்று கோபமும் வந்தது. ஆனாலும், சமாளித்து விடலாமோ என்ற ஆசையில், சிரித்துக்கொண்டே ‘‘பூ! இந்தக் குறிப்பு களைப் பார்த்துவிட்டுத்தானா இவ்வளவு ஆர்ப்பாட்டமும் செய்கிறீர்? ஏதோ அந்த நேரத்தில் கும்மா எழுதி வைத்தேன். நீர் நன்றாகப் பாரும். அதிலே எங்கே யாவது ‘வித்தியாசமாக’ நடந்துகொண்டதுபற்றி எழுதியிருக்கிறேனா?’’ என்றான்.

‘‘பூ தன்னுடைய மனப்போக்கிலிருந்து கொஞ்சமும் இறங்கி வராத தொனிலேயே சொன்னாள். ‘‘நாள் எல்லாம் வாசித்து விட்டேன். எனக்கு எவ்வளம் தெரிந்து விட்டது!...இன்னொரு நாள் நீங்களும் அவனும் ஏதோ முஸ்பாத்தியாகக் கதைத்துக்கொண்டிருந்தீர்கள். யாரோ வருவதுபோலத் தெரியவே அவள் உங்களுக்கு இரகசியமாகச் சொல்க செய்தாள். உடனே நீங்களும் நல்லபிள்ளை மாதிரிப் பாடத்தைத் தொடங்கினீர்கள்...இப்படி எத்தனையோ!...’’

குற்றச்சாட்டுகளைக் கேட்கக் கேட்க நாதனுக்கு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. ஆனாலும் அடக்கிக் கொண்டு, ‘‘பூ! நானும் அவனும் எவ்வளவு பரிசுத்தமாக நடந்துகொண்டாலும், மற்றவர்கள் எதும் நினைக்காமலிருக்கவேண்டுமல்லவா?.....’’ என்றான்.

‘‘நீங்கள் எவ்வளவோ இரகசியமாகத்தான் கொண்டாடினீர்கள். ஆனாலும், அது ஊரெல்லாம் தெரிந்து விட்டது. நானும் இந்த ஊரிலிருந்தால் உங்களுடைய ஏமாற்றுக்கு.....’’

“பூ!...கொஞ்சம் யோசித்துப் பேசு!”

“இனி யேசித்து என்ன? என்னுடைய சீவியம் இன்றோடு சரி. நீங்கள் அவளையே.....”

“நீ பேசத்தான் போகிறாயா?” என்று கத்திய நாதனின் முகமெங்கும் அனல் தெறிப்பதுபோலிருந்தது. ஆனாலும், பூவோ இந்தச் சூழ்விலேயே இல்லாதவன் போலப் பேசினாள்:

“.....அழகோ பணமோ எது இல்லாவிட்டாலும் என்னுடைய கணவனுடைய அன்பு மட்டும் கணக்கமற்றதாக இருக்கவேண்டுமென்று விரும்பினேன்.

விரும்பியது கிடைத்துவிட்டதென்று மனப்பால் குடித்தேன். உங்களைப் போன்ற ஒரு ஏமாற்றுக்காரரின் கையில்.....”

“...சீ, முடு வாயை” நாதன் சீறினான். பூ விவரிப்பிடித்தவன்போலச் சொன்னாள்: “என்னுடைய வாயை மூட நீங்கள் யார்? நான் உங்களுக்கு மனைவியல்ல.....நான் நாளைக்காலையிலேயே அண்ணை விட்டுக்குப் போகிறேன். எனி வாழ்வு முடிந்துவிட்டது?”

“போ! தொலைந்து போ! உன்னைப் போன்ற சுந்தேகப் பூச்சியோடு — பழிகாரியோடு — விஷப்பாம்போடு சீவிப்பதிலும் பார்க்க...”

“சீதாவைப்போன்ற மயக்குக்காரியோடு.....”

பேசத்தான் பேசுகின்றாயா?!” என்று கொல்லிக் கொண்டே, பழித்தியக்காரனைப்போல ‘பஸீர்’ என்று பூவின் மலர்போன்ற கண்ணத்தில் அடித்து விட்டான் நாதன்.

...அம்மா!.....ஜயோ, அம்மா” என்று பரிதாபமாகக் கதறிக்கொண்டே பூ சுருண்டு விழுந்தான்!

‘கலைச்சேரலை’ப் புத்தகசாலையின் அதிபர் நடராசன், அன்றைய தினம் தபாலுக்குச் சேர்க்கவேண்டிய கடிதங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அவர் சாதாரணமான ஆள்ளல். தமிழ் நாடு முழுவதும் பிரசித்தமானவர். ‘நடராசன்’ என்றால் தெரியாது; ஆனால், ‘வெள்ளி’ என்ற பெயரைத் தெரியாதவர்களே இல்லையென்று சொல்லலாம்; ‘வெள்ளி’ என்பது நடராசனின் புனைபெயர். அந்தப் புனை பெயரோடு தெள்ளிந்தியாவிலிருந்து வெளிவரும் தலைசிறந்த மூன்று பத்திரிகைகளில் அவர் அடிக்கடி கதைகள் எழுதி வருகிறார். ஏதாவது ஒரு பத்திரிகையில் அவருடைய தொடர் கதை எப்போதும் வெளிவந்து கொண்டேயிருக்கும். யாழ்ப்பாணத்துக்கே இந்த ‘வெள்ளி’யினால் ஒரு தனிச் சிறப்பும் மதிப்பும் ஏற்பட்டிருந்தது. நடராசன் கடிதங்களைப் பார்த்துக் கையெழுத்துக்களைப் போட்டுக் கொண்டிருந்தபோது அவருடைய உதவி ஆள் ஒரு தந்தியைக் கொண்டுவந்து கொடுத்தார். நடராசனுக்கு அடிக்கடி அவசியமற்ற விஷயங்களுக்கெல்லாம் தந்திகள் வருவது வழக்கமாயினும் ‘தந்தி’ என்றதும் ஒரு பரபரப்பு ஏற்பட்டதான் செய்கிறது. கடிதங்களை ஒரு பக்கமாக வைத்து விட்டுத் தந்தியைப்பிரித்து வாசித்தார்.

“ஷ இன்று காலையில் ரயிலேறி வருகி
ராள். ஸ்ரேசனில் சுந்திக்கவும்.—தாதன்.”

எதோ வெளி யிஷயங்களில் சுஞ்சித்துக்கொண்டிருந்த நடராசனை, இந்தசீசெய்தி குடும்பச் சூழலுக்குள் இழுத்துக் கொண்டு வந்தது. நாதனுடைய முரட்டுத்தனமரன் அடியினால் ‘அம்மா!’ என்று கந்திக்கொண்டு சுருண்டு விழுந்த பூவுக்கு அம்மாவும் அப்பாவுமான ஒரே ஒரு தமையன் நடராசன். பூனிழும் பார்க்க நடராசன் பத்து வயதுக்குமுத்தவர். இவர்கள் இருவருக்குமிடையில் பிறந்த இரண்டு குழந்தைகளும் சிறு வயதிலேயே இறந்துவிட தலை

யும் வாலுமான இந்த இருவருமே மிஞ்சினார்கள். பூ பிறந்த சில நாட்களிலேயே தாயைப் பறி கொடுத்தாள். அவளுக்குப் பதினெண்நால் வயதாயிருக்கையிலேயே தந்தையும் ‘போய்’ விட்டார். அதன் பிறகு நடராசனே அவளுக்குத் தாயும் தந்தையானார். பூ என்றால் அவருடைய உயிர் மாதிரி. அவளுக்கும் அண்ணையே தெய்வமாக இருந்தார். நடராசனுக்கு வாய்த்த மனைவி மனோன்மணியும் தங்கக்கட்டி. பூவும் எதற்கு எடுத்தாலும் ‘மச்சாள், மச்சாள்’ என்று மனோன்மணியை மிகவும் கவர்ந்திருந்தாள். மனோன்மணியின் சொந்தத் தம்பிதான் நாதன். ஆனால் அதற்காகவே அவனுக்குப் பூவைக் கொடுத்து விடவில்லை. நடராசன் ரூணாத்திலும், அறிவிலும், தோற்றுத்திலும் அவன் பூவுக்கு மிகவும் பொருத்தமானவன் என்று கருதியே அவர்களைப் பினைத்து வைத்தார். ஆனால் இந்தத் திருமணத்தில் அவரிலும் பார்க்க மகிழ்ச்சியடைந்தது மனோன்மணியென்ற சொல்லவாம்.

ஒருபுறம் அவளுடைய அருமைத் தமிழி; மறுபுறம் அவளுடைய அன்பைக் கவர்ந்துவிட்ட மைத்துணி. இவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்துவிட்டதனால், ஏதோ ஒரு பெரிய இலட்சியத்தை அடைந்து விட்டதைப்போல அவன் பூரித்திருந்தாள்.

திடீரென்று இப்போது வந்த இந்தத் தந்தியை வைத்துக் கொண்டு நடராசன் யோசித்தார்: ‘இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த கடிதத்தில் கூட, தான் வரப்போவதாகப் பூ எழுதவில்லையே?.....எதும் சுகயீனமென்றால்—அப்படி யென்றால் அவளை நாதன் தனியாக அனுப்பமாட்டானே?.....’

அவரால் ஒன்றையும் தீர்மானிக்கழுதியவில்லை. அவனுக்குச் சுகயீனம் ஒன்றுமிருக்காது என்ற அளவில் மனதைத் திடப்படுத்திக்கொண்டு விட்டுக்குப் போனார். அவருடைய

மூகத்தைப் பார்த்ததும் ஏதோ கடுமையான சிந்தனையிலிருக்கிறாரன்று மனோன்மணிக்குத் தெரிந்துவிட்டது. ஆனாலும், அவள் திடுக்கிடவில்லை. இந்த அனுபவம் அவனுக்குச் சர்வ சாதாரணம்.

“என்ன, புதிதாக ஏதோ கதை எழுதப் போகிறீர்கள் போவிருக்கிறதே!” என்று பரிசாசம் செய்தாள் மனோன்மணி.

நடராசன், “இல்லை மனோன்” என்று சொல்லிக் கொண்டே லேசாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பிலும் ஒரு சலிப்பு ஒட்டிக்கொண்டுதானிருந்தது. மனோன் மறுபடியும் விசாரிக்குமுன்பே தந்தியை எடுத்துக் கொடுத்தார். நடராசன்.

மனோன்மணி தந்தியை வாசித்துப் பார்த்தாள். அவனுடைய ஞாகலமெல்லாம் டப்பென்று எங்கேயோ ஒடிப் பதுங்கிவிட்டன பெண்களுக்கே உரித்தான நெஞ்சத் துடிப்புடன், “இது என்ன, இப்படி அடித்திருக்கிறானே?” என்றாள்.

நடராசன் பெருமுக்கூடன் “நானுந்தான் யோசித்துப் பார்க்கிறேன் என்ன சங்கதியென்று ஒன்றும் விளங்கவில்லை!” என்றார். அவருடைய கவலையின் அளவை முகத்தோற்றத்திலே கண்டுகொண்ட மனோன்மணி, அவரைத் தேற்றுவதுபோலச் சொன்னாள்: “எப்படியிருந்தாலும் கவலைப்படக்கூடியதாக ஒன்றுமிருக்காதென்று நினைக்கிறேன். பூவுக்கு ஏதும் சுகயீனமென்றால், தம்பி அவளைத் தனியாக அனுப்பமாட்டான். நான் நினைக்கிறேன், பூ ஒரு பிடிவாதக்காரி. திட்டரென்று இங்கே வரவேணுமென்று நினைத்திருப்பான். தம்பிக்கு வரவசதியில்லாமலிருக்கும்...”

“என்னவோ! எல்லாம் பொழுதுபடத் தெரியும்” என்று தமது சிந்தனைகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி போடுபவர் வ—3

போல் நடராசன் சொன்னார். ஆனால். அது முற்றுப் புளியாக இராமல், அரைப்புள்ளி (கமா) யாகத் தானிருந்தது!

ஃ ஃ ஃ

அன்று மாலையில் நடராசன் ஸரேசனுக்குப் போய் புவைக் கூட்டிக்கொண்டு வந்தார். அவனுடைய அகத்தின் நிலையை முகத்தில் அவதானித்துக் கொண்டாலும், அவர் ஒன்றும் விரிவாக விசாரிக்கவில்லை. ‘‘திட்டென்று தந்தி வந்ததும் உனக்கு ஏதோ சுகயீனமாக்குமென்று பயந்து விட்டோம்.—எதும் விசேஷமோ?’’ என்று கேட்டார். ஒரு பகல் முழுவதும் புகைவன்டிக்குள் தனியாகவிருந்து மனத் தைத் தேற்றிக்கொண்டு வந்த பூ, குழநிக்கொண்டு வந்த உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு ‘‘ஒன்றுமில்லை. அண்ணே; சம்மா இருந்தாற்போல் வசுவேண்டுமென்று நினைத்தேன்; உடனேயே புறப்பட்டுவிட்டேன்’’ என்றாள். அவன் பொய் சொல்லுகிறானென்று நடராசனுக்குத் தெரிந்திருந்தாலும், மேலும் கிளரிக் கேட்கவில்லை. மேனே நேமனிபூவை ஆதரவாக உள்ளே அழைத்துக் கொண்டு போய், அவனுக்குப் பிடித்த மாதிரியாகத் தயாரித்து வைத்திருந்ததேநீரைக் கொடுத்தாள். தேநீரைக் கையில் வாங்கிக் கொண்ட பூவுக்கு டக்கென்று நாதனின் ஞாபகம் வந்தது. ‘‘இந்நேரம் அவரும் விட்டிம்ரு வந்திருப்பார். அடிக்கடி தேநீர் தேநீர் என்று குடிப்பாரே! பாவம், அவருக்கு இன்று யார் தேநீர் கொடுப்பார்கள் என்று நினைத்தாள். ஒரு நிமிஷந்தான் இந்த நினைப்பு. மறு நிமிஷம். ‘‘அவசைப் பற்றிய கவலை எனக்கு ஏன்? எல்லாவற்றையும் கைகழுவி விட்டுத்தானே வந்துவிட்டேன்’’ என்று எதிர்வாதமிட்டாள். ஆனாலும், மச்சாள் அருமையாகத் தயாரித்த அந்தத் தேநீர் அவிழுக்குச் சுவைக்கவில்லை.

‘‘என்ன பூ, இப்படி மெலிந்துவிட்டாயே? முகமில்லாம் ஏற்து வாடிப் போய்விட்டதே! ஏன்?’’ என்று கேட்டாள்

மனோன். “ஓன்றுமில்லை மச்சாள். பகல் முழுக்க ரயிலில் வந்தது. அதுதான் கொஞ்சம் களையாகவிருக்கிறது. தலையும் வளிக்கிறது.....”

“அப்படியானால் நீ கொஞ்சநேரம் அறைக்குள்ளே படுத்து நிம்மதியாக இரு. சாப்பாட்டு நேரத்துக்கு நான் எழுப்புகிறேன்” என்று மனோன்மணி சொன்னது பூவுக்கு எவ்வளவோ வாய்ப்பாக இருந்தது. “சரி மச்சாள்; எனக்குச் சாப்பிட விருப்பமில்லை. ஆனாலும், ஓன்பது மணிபோல் எழுப்புங்கோ.....” என்று சொல்லிப் படுக்கைக்குப் போனாள் பூ.

பூ வந்து மூன்று நாலு நாட்கள் ஆகியும் அவளிடமிருந்து எந்த விஷயத்தையும் கிரகிக்க முடியவில்லை. நடராசனும் மனோன்மணியும் ஐந்தாறு தடவை சாடை சாடையாகக் கேட்டுப்பார்த்தார்கள். அவள் வெளியிடுவதாயில்லை. ஆனால், அவளுடைய தோற்றுத்தியிருந்து ஏதோ நடந்திருக்கிறது என்பதை மட்டும் ஊகிக்க முடிந்தது. பூ வந்த அடுத்த நாளே, மனோன்மணி தனது சகோதரனுக்குக் கடிதம் எழுதி மிருந்தாள். நாலாம் நாள் அதற்குப் பதில் வந்தது. அவனும் சுருக்கமாக ‘எல்லாம் பூவையே கேட்டுக்கொள்ளுங்கள்’ என்று எழுதியிருந்தாள். அன்று நடராசன் வந்ததும் மனோன்மணி கடிதத்தைக் காட்டி “பார்த்தீர்களா? இவர் கனுக்குள் ஏதோ சண்டைதான்! ஒவ்வொரு சமயம் அவன் ஒரு முரடன்.....என்ன செய்தானோ தெரியவில்லை!” என்றாள்.

“நீ உண்ணுடைய தம்பியைக் குறை சொல்கிறாய். ஆனால், இவன்தான் லேசுப்பட்டவளா? இவள் பிடித்த முயலுக்கு மூன்று கால் அல்லவோ?” என்றார் நடராசன்.

“இன்னும் கொஞ்ச நாள் பூ இங்கே இருந்தால் எல்லாம் சரியாய்விடும்.”

“கொஞ்ச நாள் ஏன்?.....இரண்டு பேரின் குணமுக் எனக்குத் தெரியும். இவர்களுடைய அடி மனத்திலே இருக்கிற உள்ளுறவு ஒருபோதும் அழியாத பொருள். அதைக் கொஞ்சம் கிண்டிக் கிளாறிவிட்டால்—இரண்டே நாளில் காரியம் முடிந்துவிடும்! ”— நடராசனின் பிரசித்தி பெற்ற கற்பனாசக்தி வாய்ந்த மூனை ‘எதாவது’ செய்ய ஆவல் கொண்டது.

“என்ன செய்யலாமென்று சொல்கிறீர்கள்? ”

“.....ம...இன்றிரவு சொல்கிறேன் ” என்றார். நடராசன்.

அடுத்த நாள் மத்தியாணம் நடராசன் காரியாலயத்தி லிங்கந்து வந்ததும் “பூ! பூ!” என்று கூப்பிட்டார். பூ வந்ததும், “உள்ளுடைய கச்சாளைக் கூப்பிடு. அவருக்கு அவனின் தம்பி கடிதம் எழுதியிருக்கிறான்” என்றார்.

“அவரா! ” என்று கேட்ட பூவின் உள்ளத்திலே நிறைந் திருந்த ஏக்கத்தை நடராசன் கவனித்துக்கொண்டார். அவருடைய குரல் கேட்டு மனோன்மணியும் வந்தாள்.

“இந்தா மனோன்! தம்பி கடிதம் எழுதியிருக்கிறான் ” என்று ஒரு கடிதத்தை அவனிடம் நீட்டினார் நடராசன்.

கடிதத்தை வாங்கிக்கொண்ட மனோன்மணி, “நீங்கள் பிரித்துப் பார்க்கவில்லையா? ” என்றார்.

“உள்ளுடைய தம்பி உளக்கு எழுதிய கடிதத்தை நான் ஏன் பிரிக்கப்போகிறேன்? இன்னொருவர் கடிதத்தைப் பிரித்துப் பார்ப்பது நாகரீகமல்லவே! ”

“நல்ல நாகரீகந்தான்! ” என்று சொல்லிக் கொண்டே கடிதத்தைப் பிரித்துப் படித்த மனோன்மணி,

“ஐயையோ! பூ இங்கே வந்த நாள் தொடக்கமாக அவனுக்கு சுகமில்லையாமே!.....” என்றாள்.

“என்ன!” என்று திடுக்கிட்டு எழுந்தார் நடராசன். ஒரு நிமிடத்துக்குள் என்னவோபோல் ஆசிவிட்ட பூவின் முகத்தையும் அவர் கவனித்துக்கொண்டார். மனோன்மனி மேலும் சொன்னாள்: “ஆஸ்பத்திரியில் போய் படுத்திருக்கிறானாம்..... அவனுக்கு ஞேணும்! கட்டிய மனையோடு சந்தோஷமாக வாழ விதியில்லாதவன்!.....”

மனோன்மனியின் இந்தச் சொல், தன்னையும் தாக்குவதாகப் பூ உணர்ந்தாள். ஆனால், அதையும் பொருட்படுத்தாமல் அவனுடைய உணர்வெல்லாம் நாதனின் படுக்கையருகே ஒடிச் சென்றுவிட்டது.

“என்ன வருத்தமாம்?” என்று கேட்டார் நடராசன்.

“நியுமோனியாக் காய்ச்சலாம். ஒருநாள் அறிவுடைக்கெட்டுவிட்டதாம்...”

“அடே!..... இவ்வளவு நானும் பேசாமலிருந்து விட்டானே!.....”

“என்ன செய்கிறது? அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்கட்டும்!”

“எனக்கு இன்றைக்கு ஒரு முக்கியமான அலுவல் இருக்கிறது..... நீ இன்று மாலையில் புறப்பட்டுப் போமனோன்!”

“நான் போகவில்லை. எனக்கு என்ன வில்லவங்கம்?...” திடீரென்று பூவின் விம்மல் சத்தத்தைக் கேட்டு, இருங்கும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள்.

“நீ என் அழுகிறாய் பூ? அவன் உன்னை வருத்தினதற் குக் கடவுளாகப் பார்த்துத் தண்டனை கொடுத்திருக்கிறார்!” என்றாள் மனோன்மணி.

“இல்லை மச்சான், நான்தான் விணாக அவரோடு கண்டெட்டோடேன். அவர் வருத்தத்தோடு கஷ்டப்பட நான் இங்கே சுகமாக.....” —வசனத்தை முடிக்காமலே பூ விழ்மினாள். பிறகு தமயனைப் பார்த்து “அண்ணை! நான் இன்றைக்குப் போகவேணும்!” என்றாள்.

“அழாதே பூ; அப்படி ஒன்றும் ஆபத்து இருக்காது; நாளைக்கு நானும் வருகிறேன். நாளைக்கே போகலாம்” என்றார் நடராசன்.

“ஜௌயோ, நான் என்ன செய்வேன்?” என்ற பூவின் குரவில் அழுகை கூடிக்கொண்டது.

“சரி, அழாதே. இன்றைக்கு மாலையிலேயே புறப்பட வாம்” என்றார் நடராசன்.

பூ அப்பால் போனதும், நடராசன் லேசாகச் சிரித்துக் கொண்டே மெதுவான குரவில் “எப்படி என் வேலை?” என்றார். மனோன்மணியும் சிரித்துக்கொண்டே, “நீங்கள் சரியான ஆள்தான்!..... பாவம், பூ மிகவும் கவலைப்படுகிறான். பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது..... அது சரி. தம்பிக்கும் நேற்றுக் கடிதம் போட்டதாகச் சொன்னீர்களே! இன்று அதுவும் அவனுக்குக் கிடைத்திருக்கு மல்லவா?” என்றாள்.

“ஓ!அவனும் துடித்துக்கொண்டிருப்பான்,... நாலு நாளாக லேசான வருத்தமாயிருந்த பூவின் நிலைமை இப்போது கவலைக்கிடமாயிருப்பதாகவைல்லவோ எழுதியிருக்கிறேன்..... நாளைக்கு இருவரும் சந்தித்ததும்.....”

“எங்கள் மேல் சண்டைக்கு வரப்போகிறார்கள்! ”

“ஆனாலும், மனத்திற்குள் வாழ்த்துவார்கள்! ”

அன்று மாலை புறப்படுவதற்குப் பூ ஆயத்தம் செய்து கொண்டிருந்தபோது நடராசன் வந்தார்.

“பூ! இதோ பார், நாதன் தந்தி அடித்திருக்கிறான்! ” என்றார்.

‘தந்தி’ என்றதும் பூவுக்கு மயக்கம் வந்துவிடும் போன்றிருந்தது.

நடராசன் தாமதிக்காமல், ‘அவன் இன்று ரயிலேறி நாளைக்கு வருகிறானாம்! ’ என்றார்.

தந்தியை வாங்கிப் படித்துப் பார்த்த பூ, “வருத்தம் கடுமையாக இருக்குமோ” என்றாள்.

“சே, சே! கடுமையாக இருந்தால் பிரயாணம் செய்ய முடியுமா? ” என்றார் நடராசன். பூவுக்கும் மனதிலே ஒரு நிம்மதி ஏற்பட்டது. ஆயினும் ‘என்னவோ, ஏதோ’ என்ற பதகளிப்பு மாறவேயில்லை!

ஃ ஃ ஃ ஃ

அடுத்த நாட்காலையில் படுத்தபடுக்கையாகக்கிடந்து மெலிந்து வாடிப்போய் வந்து சேரப்போகிற நாதனை எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள் பூ.....

துள்ளித் திரிந்த பூனைக்குட்டி. நோயினால் குறண்டிப் போய்ப் பரிதாபமாகக் கிடக்குமென்று நினைத்துக்கொண்டு வந்தான் நாதன்.....

இருவரும் ‘மொழு மொழு’ என்ற தோற்றத்தோற் சந்தித்ததும்.....

அதை எப்படித்தான் எழுதுவேன்!



“ பூதாக சொல்லும் குட்டியங்க மயக்குதார் ”
 “ இன்னொலை தீவிரமாக வீட்டு நாம் ஏற்றானது ”
 குட்டியங்க மயக்குதார் என்று கூறுவது போன்று

3. வேள்விப் பலி

பாளிரண்டு வருடங்களுக்குப் பிறகு மலேயாவிலிருந்து மறுபடியும் என்னுடைய ஊருக்கு வந்திருக்கிறேன். இந்த அந்தாள் எப்படி எப்படியெல்லாம் மாறிப்போய் விட்டது! வீடு, வாசல், மரம், தடி— எல்லாமே உருமாறி விட்டன. மனிதர்களையுப் பார் யாரென்று விசாரித்துத்தான் அறிய வேண்டியிருக்கிறது. முன்னே நான் இங்கே இருந்தபோது, ‘மாமா! எனக்கு ‘ஆ’னா எழுதத் தெரியும்’ என்று சொல்லிக் கொண்டு என் மடியில் ஓடிவந்து ஏறிய அடுத்த வீட்டுப்பெண் என்னைப் பார்க்க வந்தாள். வரும்போது ஒக்கலையில் தனது குழந்தையையும் சுமந்துகொண்டு வந்தாள்!

முன்னெல்லாம் என்னோடு இணைப்பிரியாத என் நண்பர் முத்தையா, என் வரவறிந்து ஸ்ரேசனுக்கு ஓடி வருவாரென நினைத்திருந்தேன். நான் இங்கே வந்தும் ஒரு பகல் கழியப் போகிறது. இன்னுந்தாள் அவர் முகத்தைக் காணவில்லை. பழைய நினைவுகள் முத்தையாவைப் பார்க்கவேண்டுமென்ற ஆவலைத் தூண்டின. பொழுது படும் சமயத்தில் அவர் விட்டுக்குப் போனேன். ‘ஓ! வாருங்கள், வாருங்கள்! தானே வரலாமென்று இருந்தேன். தெரியாதா என் பாடு.....’ என்றார்.

‘‘குடும்பத் தொந்தாவுகளோ? எல்லாமாக எத்தனை கூப்பள் வைத்திருக்கிறீர்கள்?’’

‘‘முன்று சாதாரணம், இரண்டு பிள்ளை, ஒரு குழந்தை —இன்னும் இரண்டு மாதத்தால் இன்னும் ஒரு குழந்தைக் கூப்பள் கிடைக்கும்.....’’

இப்படியே பேச்சு வளர்ந்து கெள்றது. அவையெல் லாம் இக்கதைக்குத் தேவையற்றவை. முக்கியமான மனுதிக்கு வந்து சேருகிறேன். ஏதோ பேசிக்கொண்டிருக்கை யில், “பொரணமிக்கு இன்னும் முன்று நாள்தானே இருக்கிறது?” என்றார் முத்தையா.

“பங்குனி மாதப் பொரணமியல்லவா? பத்திரிகாளி கோயில் வேள்வியும் அதோடு வரவேண்டுமே?” என்றேன்.

திட்டிரென்று அவர் முகத்தில் புயல் அடித்து ஒய்ந்தது போன்ற பாவம், தோன்றிற்று. ஏதோ ஒரு மயிர்க்கூச் செறியும் சம்பவம் அவர் நினைவில் துடித்தது போன்றிருந்தது.

“நான் அப்படி என்ன சொல்லிவிட்டேன்? ‘பத்திரிகாளி கோயில் வேள்வி எப்போது’ என்றுதானே கேட்டேன்! என் பேசாமல் இருக்கிறீர்கள்?” என்றேன்.

“.....அந்த நினைவு என் நெஞ்சை உடைக்கிறது!”

“நீங்கள் சொல்வது.....”

முத்தையா சால்வைத் தலைப்பினால் கண்களைத் துடைத்துக்கொண்டு, “இப்படி வாருங்கள்” என்று என்னை உள்ளே ஒரு அறையினுள் அழைத்துச் சென்றார். “இந்தப் படங்களைப் பாருங்கள்” என்றார்.

அமராகிவிட்ட மகாத்தாவின் படம் ஒன்று. மற்றப் படத்தில் ஆனும் பெண்ணுமாக இருவர் இருந்தனர். அந்த மனிதரை எங்கேயோ பார்ந்தமாதிரி இருந்தது. நினைவு வரவில்லை. “யார் இது? தெரியவில்லையோ!” என்றேன்.

“இதோ இந்த மகாத்தா சென்ற 30-1-48ல் தெய்வமானவர்; மற்றப் படத்திலிருப்பவர் இரண்டு வசூடங்

கனுக்கு முன்னால் தெய்வமாகிவிட்டவர். மகாத்மாவின் ஸ்டீட் என்றே தொல்லாம்—குருவை மிஞ்சிய சீடர் என்று சொல்வேன்...”

“அந்தப் பெண்...”

“அவருடைய தர்ம பத்தினி. அவருடைய மன மெனும் தோணியைச் சரியான பாதையில் திருப்பிவிட்ட க்கான!”

“அந்த மனிதரை எங்கேயோ பார்த்தமாதிரி.....”

“மாதிரியென்ன, உங்களுக்கு நன்றாகத் தெரிந்தவர் தான்; இராமனிங்க உபாத்தியாயரின் மகன்—”

“அ!..... சுந்தரமூர்த்தியா? அவர்.....”

“அவர்தான்!”

“என்ன நடந்தது? விபரமாகச் சொல்லுங்கள்!”

“சுந்தரத்தினுடைய குணந்தான் உங்களுக்குத் தெரியுமே!”

“தங்கப்பவணாயிற்றே! நல்லொழுக்கமும், தெய்வபத்தியும்—இராமனிங்க உபாத்தியாயர் வளர்த்த வளர்ப்பல்லவா?”

“ஆனாலும் பரம்பரை பரம்பரையாக வந்த வழக்கத்தை விட்டுவிட அவருக்குத் துணிவில்லை. வருடந் தவறாகல் பத்திரகாளிக்கு ஒரு முதல் தரமான ஆட்டுக்கடாபளிகொடுத்து வந்தார்.”

“அதிலே—”

“தவறு இல்லை, செய்யவேண்டிய காரியமென்று தான் அவரும் எண்ணிக்கொண்டிருந்தார். அவருக்கு உண்மையை எடுத்துக்காட்டி, அந்த வழக்கத்தை

நிறுத்திவிட்டவள் அவனுடைய மனைவிதான். அவரைத் தங்கப்பவுண் என்று சொன்னீர்களே. அந்த மங்கையர் கரசியை எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. அவளைத் தெய்வமாக வணங்கலாம். ஒவ்வொரு பெண் ணும் அவளை இலட்சியமாகக் கொண்டு வாழலாம் ‘மங்கையர்க்கரசி’ என்ற பெயர் அவனுக்கேபொருந்தும்! ’

‘பிரமாதமாகப் புகழ்கிறீர்களே, புருஷன் மனம் கோணாமல் அவனுடைய விருப்பப்படி நடப்பவள்ளவோ—’

‘மங்கையர்க்கரசி அப்படியில்லையென்று யார் சொன்னது? சுந்தரத்தின் விருப்பத்திற்கு மாறாக அவள் என்றும் நடந்ததில்லை, அவனுடைய இனிய பேச்சுகளும், சீரிய நடத்தையுமே ஒருவரைத் தெய்வமாக்கி விட்டன வென்றால், — அவனுடைய பெருமை.....’

‘சுந்தரம் தமது பலியை நிறுத்தினார். அதனால்—இ’

அவர் அவ்வளவோடு நிற்கவில்லை. காந்தீய வாழ் விலே தீவிரமாக முன்னேறிச் சென்றார். வெகு சீக்கிரத் தில் அவர் ஒரு தூய்மையான, ஒழுங்கான வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். அந்த வாழ்வின் தூய்மை அவர் முகத்தில் ‘பளீச்’ சென்று தெரிந்தது. எந்த முரடனும் அவரைக் கண்டால் பணிந்து செல்வது வழக்கமாகி விட்டது. ’

‘பிறகு?...’

‘காந்தீயத் தொண்டர் சபை என்பதாக ஓர் சபையை அவர் நாலு வருடங்களுக்கு முன்னால் ஆரம்பித்தார். அநேகமாக ஊரிலுள்ள எல்லா இளைஞர்களும் அதில் சேர்ந்திருந்தார்கள். அறிவும், பண்பாடும் உள்ள நொலைந்து இளைஞர்கள் உண்மையான ஆர்வத்துடன் சபையின் வளர்ச்சிக்காகச் சுந்தரத்தோடு ஒத்துழைத்

தாக்கன். சுந்தரத்தின் முகத்துக்காக முதலில் சேர்ந்த வர்கள் கூட நாளைடையில் பண்பட்டு வந்தார்கள். சபை ஆரம்பித்து ஒரு வருடமாவதற்குள் ஒரு முக்கியமான காரியத்தைச் செய்வதற்கு இளைஞர்கள் தீர்மானித்து விட்டார்கள்.''

‘‘வேள்வியை நிறுத்தவா?’’

‘‘இல்லை. எங்கள் முருகமூர்த்தி கோயிலைத் தாழ்த்தப்பட்டவர்க்குத் திறந்துவிட வேண்டுமென்று துடித்தார்கள். சுந்தரம் முதலில் கொஞ்சம் தடுத்துப் பார்த்தார். சபையின் வளர்ச்சி இன்னும் அதிகமாகட்டும் உங்கள் பண்பாடு வளர்ச்சும். அடுத்த வருடம் இந்த வேலையைச் செய்வோம். அதற்குள் பொது சனங்களின் மனத்தையும் பக்குவப்படுத்தப் பிரசாரங்கள் செய்யலாம் என்றார். குறு குறுத்த இளைஞர்களின் மனம் கேட்கவில்லை. அப்போதே அந்த முயற்சியில் நிச்சயமாக வெற்றியடையலாம் என்றார்கள்! ’’

‘‘ஆலயப் பிரவேசம் நடந்ததா;’’

‘‘இல்லை, நடக்க முயற்சி நடந்தது. இளைஞர்களின் எண்ணாத்துக்குச் சுந்தரம் சம்யதித்துவிட்டார். தேதி குறியிப்பட்டு விளம்பரம் ஒட்டினார்கள். கூட்டங்கள் நடத்தினார்கள். ‘பழையவர்’களின் எதிர்ப்பும் இருந்தது. கொஞ்சநாள் ஊரெங்கும் இதே பேச்சாக இருந்தது. குறிப்பட்ட திகதியில் கோயிலில் ஒரே கும்பல். தாழ்த்தப் பட்டவர்கள் ஆலயப்பிரவேசத்துக்கு — திகிழுடன் — தயாராக இருந்தார்கள். திகிரென்று அட்காசமான ஒரு குரல் கேட்டது. பொள்ளுனரைத் தெரியுமல்லவா,— அவன் குடித்துவிட்டு யமன் மாதிரி வந்தான். சுந்தரத்துக்கு முன்னால் போய் தாறு மாறாகப் பேசினான். இளைஞர்கள் சிலர் துடித்தார்கள். சுந்தரம் அவர்களை அடக்கி விட்டு — அவர்களுடைய கொள்கையை ஞாபகப்படுத்தி

விட்டு, பொன்னனுக்குச் சாந்தமாக ஏதோ பதில் சொன்னார். அவர் சொல்லிக்கொண்டிருக்கும்பே பாடே தீரென்று பொன்னனின் கைத்தடி உயர்ந்தது. மறுகணம் ‘பாஸ்’ என்று சுந்தரத்தின் தலையில் அது வீழ்ந்தது! ’

‘‘அடா! ’?

‘‘முருகா! ’ என்ற சத்தத்துடன் சுந்தரம் நிலத்தில் சரிந்தார். ‘கிசு கிசு’ என்று தரையெல்லாம் இரத்தம் பெருகிற்று. ஒரே அல்லோல கல்லோலமாகிவிட்டது. பொன்னன் ஒடிவிட்டான், நல்லவேளை! நின்றிருந்தால் அந்த இளைஞர்களைத் தங்கள் அவிம்சா தர்கத்தை விட்டு விலகச் செய்திருப்பான்!...’

‘‘சுந்தரம் அதோடு — ’

‘‘இல்லையில்லை. ஆஸ்பத்திரியில் மூன்று மாதம் விடந்து எழும்பி வந்தார்!..... பெண்ணனுக்கு கோட்டிலே எட்டு மாதச் சிறைத் தண்டனை விடைத்தது.

‘‘ஆலயப் பிரவேசம்? ’

‘‘அன்று நடக்கவில்லை. ஆனால், சுந்தரம் ஆஸ்பத்திரியிலிருக்கும்போதே. இளைஞர்கள் சண்களைப் பக்குவப் படுத்தி வைத்திருந்தார்கள். அந்தச் சம்பவம் நடந்த பிறது யாரும் எதிர்க்கத் துணியவில்லை. சுந்தரத்தின் வருகைக்காகக் காத்திருந்தார்கள். சுந்தரம் ஆஸ்பத்திரியிலிருந்து வந்த அதே நினத்தில் ஒருவித எதிர்ப்புமில்லாமல் மிகக் கோலாகலமாக ஆலயப் பிரவேச விழா நடந்தது.

‘‘மகாத்மாவின் ஆயுதம் இவேசானதல்ல என்பதை இன்றுதான் சரியாய் அறிந்தேன். இல்லாவிட்டால் இந்தச் சனங்கள்— ’

‘‘அகிம்சையும். தியாகமும் யாரைத்தான் வசமாக்காது? ’’

“சொல்லுங்கள், சொல்லுங்கள்! சுந்தரத்தின் வாழ்க்கையில் முக்கியமான பாகத்தை இன்னும் சொல்லவில்லைப் போவிருக்கிறதே?

“அதைத்தானே சொல்ல வந்தேன். ஆலயப் பிரவேச விழா நடந்த அதே வருடத்தில் காந்தியத் தொண்டர் சபை இன்னொரு முக்கியமான காரியத்தைச் செய்யத் துணிந்தது. — பத்திரகாளி கோயில் வேள்வியை நிறுத்திவிடுவ தென்று தீர்மானித்தார்கள்!”

“ஆலயப் பிரவேசத்தைப் போல இது ஒரு லேசான காரியமல்லவே? பல முரடர்களுடைய கடுமையான எதிர்ப்பு களை மீறிக்கொண்டுவெற்றிகாண வேண்டுமே!”

“எவ்வாம் சுந்தரத்துக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனால், இதில் முழுப்பொறுப்பையும் தாமே தாங்கிக்கொண்டார். ஆலயப் பிரவேசத்தின்போது இளைஞர் களுடைய துடிப்பைக் கண்டவராதலால், எது நேர்ந்தாலும், அவர்களுடைய கொள்கையை விட்டு விலகக்கூடாதென்பதை மாத்திரம் படித்து படித்துச் சொல்லி வைத்தார். சனங்களிடையே பிரசாரம் செய்வது மட்டுந்தான் இளைஞர்களுடைய வேலை. எதிர்ப்புகளுக்கெல்லாம் சுந்தரம் தான் ஒருவராகவே ஈடு கொடுக்கத் துணிந்து விட்டார்!”

“அப்படியொன்றால்?”

“வேள்விக்குப் பதினெந்து தினங்களுக்கு முன்னதாகவே ‘உண்ணா விரதம்’ அனுஷ்டிக்கத் தொடங்கி விட்டார். ‘ஒரு உயிர்கூட வேள்வியில் பலியாகக்கூடாது. அப்படிப் பலியிட்டால் சாரும் வரை உண்ணா விரதம்!’”

“ஃயையோ — ”

‘காந்தீயத் தொண்டர் சபையார் எவ்வளவோ தடுத்துப் பார்த்தனர். அவர் கேட்கவில்லை. எல்லோருக்கும் பெரிய ஏக்கந்தான். வெற்றியோ நிச்சயமில்லை. சுந்தரமும் சொன்ன வார்த்தையை மீறிப் போவதில்லை. மங்கையர்க்கரசியே பதறிவிட்டாள். ‘இந்த முரட்டுச் சனங்களின் மத்தியில் நீங்கள் கருணையை எவ்விதம் எதிர்பார்க்கலாம்? வேண்டாம்; உண்ணா யிரதமிருக்க எண்ணியிருப்பதை விட்டு விடுங்கள். இன்னும் சிலகாலம் பிரசாரம் செய்ததன் பின்னர் போராட்டத்தை ஆரம்பிக்கலாம்’ என்றார். சுந்தரம் சிரித் தார். ‘மங்கையர்க்கரசி! நீயே தடுமாறிவிட்டாயே? காந்தி மகானின் அகிம்சா தர்மத்தின் பலத்தை நீ கூடவா உணர வில்லை? நிச்சயம் வெற்றியடைவேன். ஒரு சமயம் தோற்று விட்டாலும்கூட அந்தத் தோல்வியே என் கடமையைச் செய்துமுடிக்கும்!’ என்றார்.

‘ஜீயோ. நீங்கள் இல்லாதபோது, அந்த வெற்றி— என்று விம்மினாள் மனைவி.

‘அட்டா, துயரத்தினால் அறிவையும் இழந்துவிட்டாயே? வெற்றியை அனுபவிப்பதற்காகவா, நான் போராடுகிறோம்? நம்முடைய வேலை கடமையைச் செய்ய வேண்டியது. பலனை அனுபவிக்கவேண்டியது நமது சமூக மல்லவா! உன்னைப்பற்றி நான் மிகவும் பெருமையாக நினைத்திருந்தேனே; ஏன் இப்படியாகவிட்டாய்? வீத தமிழ்ப் பெண்மனிகள், போர்க்களம் செல்லும் தம் கணவரை எப்படி விடைகொடுத்து அனுப்பினார்கள் என்பதைப் படித்து விட்டால் மாத்திரம் போதுமா?’ என்று மனைவியைத் தேற்றினார் சுந்தரம்.

‘அவள் விம்மிக்கொண்டே, ‘உண்மைதான். என்னை மன்னியுங்கள். இறைவனருளால் தீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். ஒருவேளை தவறிவிட்டால்— எனக்கு ஒரு

வரயசித்துச் செல்லுங்கள். உங்கள் போராட்டத்தை எந்த இடத்தில் விட்மர்களோ, அதே இடத்திலிருந்து தொடர்ந்து நடத்த என்னை அனுமதியுங்கள்!'' என்றாள்.

‘‘மிகவும் சந்தோஷம். அதுதான் சரி’’ என்று அவனைத் தட்டிக் கொடுத்தார் சுந்தரம்.’’

‘‘உண்ணா விரதம் நடந்ததா?’’

‘‘குறிப்பிட்ட திகதியில் ஆரம்பமாயிற்று. பத்திர காளி கோயிலிலேயே இருந்து சுந்தரம் விரதத்தை ஆரம்பித்தார். மங்கயர்க்கரசியும் பக்கத்திலேயே இருந்து வந்தாள். ஏதோ கடமைக்காக அவன் உணவருந்தி வந்தாள் இரவும் பகலும் தொண்டர்கள் சூழ்ந்திருந்தார்கள். சனக் கனுக்குப் பொதுவாக நம்பிக்கையில்லை. ‘‘பதினெந்து நாளாவது, ஒன்றுமில்லாமல் கிடப்பதாவது! ஏழெட்டு நாளிலேயே விட்டுவிடுவார்! ’’ என்று பலர் தினைத்தார்கள். ஏழெட்டு நாளும் போயிற்று. சுந்தரம் படுத்த படுக்கையாக ஆகிவிட்டார். வர வரப் பலயீனம் அதிகரித்து வந்தது. ’’

‘‘அட்டா, ஊரிலே நீங்களெல்லாரும்—’’

‘‘நாங்களெல்லாம் சும்மாயிருக்கவில்லை. பலியை நிறுத்திவிடுவதற்காக இயன்றவு பாடுபட்டேரம். கோயிலதி காரி இலேசில் சம்மதிக்கவில்லை. ‘‘ஊரார் குறை சொல்வர்’’ என்று அவர் சாட்டுக் கொண்ணரலும், வரும்படி போய்விடுமே என்ற ஏக்கந்தான் அவருக்கு. பத்து நாளும் கழிந்துவிட்டது. கோயிலதிகாரி ஒருவிதமாகச் சம்மதித்தார். அதன்பிறகு ஊரிலே முக்கியமான சில பிரமுகர்களையும் சம்மதிக்கப் பண்ணுவதற்குள் மேலும் இரண்டு நாட்கள் கழிந்துவிட்டன. சுந்தரத்தின் நிலை மகாமோசமாகவிட்டது. எல்லாரும் அவரிடம் போய்ப்பவியை நிறுத்திவிடுவதாகச் சொன்னார்கள்.

அவர் இரண்டு கைகளையும் கூப்பி வளங்கினார். பிறகு மீன் மெலிந்த குரவில் 'தெய்வ சித்தம். வேள்வியின்று விரதத்தை முடித்துக்கொள்கிறேன்' என்றார். அதற்குமேல் அவர்கள் நென்றுக்கழியவில்லை. என்றாலும் ஒரளவுக்கு எவ்வளம் மனத்திலும் ஒரு ஆஹதம் பிறந்தது.

‘‘நல்வேளை! பிறகு—’’

‘‘பிறகுதான் அந்தக் கொடுமையான சம்பவம் நடந்த. வெள்ளைய் திரண்டபோது தாழி உடைத்து விட்டது! ’’

‘‘சொல்லுங்கள், என்னதான் நடந்தது? ’’

‘‘வேள்விக்கு முதல் நாள் இரவு—நடுச்சாமயிருக்கும். தொண்டர் படையைச் சேர்ந்த நாலைந்து பேர்கள் தான் சுந்தரத்தோடு இருந்தார்கள். அவர்களுக்கும் நல்ல தூக்கம். மங்கையர்க்கரசி கூட அயர்ந்து போய்க்கொண்டிருந்தாள். ’’

‘‘டேய்! ’’ என்ற பயங்கரமான ஒரு சப்தம் கேட்டது.

‘‘மங்கையர்க்கரசி திடுக்கிட்டு விழித்தெழுந்தான்... ’’

‘‘என்னது! ’’

‘‘பொன்னன்! அவனுடைய சிறை வாசம் முடிந்து அன்றுதான் வெளிவந்திருந்தான். சுந்தரத்தின் மீது தீராத ஆத்திரம். மனித இதயத்தை நாசமாக்கிவிடும் மதுபானரும் சேர்ந்திருந்தது. மங்கையர்க்கரசி பார்த்த போது ஒரு பெரிய கொடுவாட் கத்தியை அவன் ஒங்கிக் கொண்டிருந்தான்..... ’’

‘‘கண்ணிமைக்கும் நேரத்துக்குள் மங்கையர்க்கரசி நிலைமையைத் தெரிந்துகொண்டாள். ‘ஜ்யோ’ என்று கதறிக்கொண்டே சுந்தரத்தைத் தாவி அணைத்துக்கொண்டாள். அந்தப் படுபாதகளின் கை கூசனில்லை. ஒங்கிய

ஈதானின் வேகம் சுற்றும் குறையாமற் கீழே விழுந்தது!... ...ஒரே வெட்டுத்தான்!...தெய்வத்தன்மை பொருந்திய இந்த இரு உயிர்களையும் பலியெடுத்துவிட்டது..... மங்கையர்க்கரசி நடந்த விஷயத்தைச் சொல்லிவிட்டு இறைவனாடி சேர்த்தான். சுந்தரம் ஒரே வார்த்தைதான் சொன்னார்: 'அவனை மன்னித்து விடுங்கள்!' என்றார்'

'முருகா! முருகா! அவனை.....'

'நமது அசாங்கம் அத்தகைய நிலைமைக்கு இன்னும் வரவில்லையே! அவனுக்குத் தண்டனை கிடைத்தது தூக்குத் தண்டனை!'

'பத்திரகாளி—'

'சுந்தரமூர்த்தி தம்பதிகளின் தியாகக்களை கல்லினாற் செய்த பத்திரகாளியின் இதயத்தைக்கூட்டத்தான் சுட்டிருக்கும்! இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, எந்த மரிதன்தான் பத்திரகாளிக்குப் பலியிடத் துணிவான்?..... இந்த ஒரு கோயிலில் மாததிரமல்ல; இந்தச் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாக் கோயில்களிலுமே உயிர்ப்பலி செய்வதை நிறுத்தி விட்டார்கள்!....'

நண்பர் முத்தையாவின் குரல் உணர்ச்சிப்பெருக்கினால் தழு தழுத்து விட்டது. என் உள்ளத்தில்கூட— ஏதோ எல்லாம் விறைத்துப்போய் குன்ய நிலை ஏற்பட்டு விட்டது போனிருந்தது. கை கூப்பி அந்தப்படங்களுக்கு வணக்கம் செலுத்தினேன்.

உயிர்ப் பலியைத் தடுக்கவேண்டுமென்பதற்காக ஒரு மனிதன் தன் உயிரையே பலிகொடுத்தான்; ஆனால் தன் உடம்பை—என்றோ ஒரு நாள் எரிந்து பிடிசாம்பலாகப் போகிற உடம்பை— வளர்க்க வேண்டுமென்பதற்காக எத்தனையோ உயிர்களை வதைக்கிறானே, அவனும் ஒரு மனிதன்தானா?



நான்றுக்கொண்டிருப்பதை அதீஷயமாக கால்விதமாகி கொடுக்கின்றன. அதோடு நான்றுக்கொண்டிருப்பதை அதீஷயமாக கால்விதமாகி கொடுக்கின்றன. அதோடு நான்றுக்கொண்டிருப்பதை அதீஷயமாக கால்விதமாகி கொடுக்கின்றன.

4. கயமை- மயக்கம்

“காதல் என்கின்ற பூஞ்சோலைப் பாதை வழியே நடந்துகொண்டிருக்கும் வரை பேரானந்தம், ஆனால் அந்தப் பாதை கொண்டுபோய்க் கோக்கிற இடமே கல்யாணம் என்ற சாக்கடை.”

நான் படித்துக்கொண்டிருந்த ஒரு பத்திரிகையிலே மேற்படி சிறு துணுக்கைக் கண்டதும் அதை மீண்டும் ஒரு முறை உரத்துப் படித்தேன். பக்கத்திலிருந்த நண்பர் சதாசிவம், ‘‘நீங்களும் அதைச் சரியென்று ஒத்துக்கொள்கிறீர்களா?’’ என்று கேட்டார்.

‘‘இல்லாமலா உங்களுக்கு அதைப் படித்துக்காட்ட விரும்பினேன்?— என்ன அழகான உபமானம்!’’⁴

‘‘உபமானம் அழகாக இருக்கலாம். ஆனால் கருத்து!—”

‘‘நூற்றுக்கு நூறு சரியான வார்த்தை! ‘காதல்—காதல்’ என்று சில நாட்களைக் கற்கண்டாக அனுபவித்து விட்டுக் கடைசியில் கல்யாணம் ஆனபின்பு ‘ஜேரா கைக்கிறதே’ என்று கதறுகிற ஆயிரம் பேர்களை நான் உதாரணம் காட்ட முடியும்.

‘‘உங்கள் உதாரணங்களுக்கு நேர் எதிராகவும் வாற்க்கை இருக்கிறது. காதல் என்ற சிறு முனை. கல்யாணம் என்ற நீலத்திலே வேருள்ளி, உறுதி வாய்ந்த மரமாகி விடுவதை நீங்கள் தெரிந்ததில்லையா? முதலிலே தோன்றுகின்ற காதல், ஒரு ஓவியக்காரரின் சிந்தனையிலே எழுகின்ற கற்பனை. அந்தக் கற்பனையை அவன் திரையிலே தீட்டிய பிறகு உண்மையான சித்திரம் வந்து

வதுபோல, இல்வாழ்க்கை என்கின்ற திரையிலேதான் காதவின் உருவத்தைக் காணமுடியும்” என்று கூறிய நண்பர் சதாசிவத்தின் முகத்திலே ஏதோ பழைய நினைவின் அலைகள் கோலம் போட்டன. ‘சரிதான் ஏதோ சுவையான சம்பவத்தைக் கேட்கலாம்’ என்று தீர்மானித்துக் கொண்டு, “நீங்கள் செல்லவெதல்லாம், காவியங்களிலே இனிமையாட விருக்கும்: சிறுகதையில் படித்தால் பொழுது போகும். ஆனால், வாழ்க்கையில் எங்கே நடக்கிறது?” என்று சொல்லிக்கொண்டே எனது பொடி டப்பியை எடுத்து அவரிடம் நீட்டினேன்.

‘சிறுக், சிறுக் என்று பொடி யை இழுத்தவுடன் சதாசிவம் ஆரம்பித்துவிட்டார்.

ஃ ஃ ஃ

அன்று நான் தனியாகவே படம் பார்க்கப்போனேன். செல்லம் என் வாழ்க்கைத் தோழியாகி விட்டபின்னர். அவன் இல்லாமல் நான் படத்துக்குப் போனது கிடையாது. அவன் பக்கத்தில் இல்லாமல் படமும் சுவைக்காது என்ற நிலை எனக்கு ஏற்பட்டுவிட்டது. ஆனால் அன்றைக்கு நாங்கள் புறப்பட ஆயத்தமானபோது அவனுடைய தோழி ஒருந்தி திடுப்பென்று வந்து குதித்தான். பல மாதங்களாகச் சுந்திக்காதவன் ஏழைட்டுமைல் தூரத்திலிருந்து வந்துவிட்டான்; அவனைப் புறக்கணித்துவிட்டுச் செல்லம் படத்துக்கு வருவது எப்படி?

‘புறப்பட்டுவிட்டு நீங்கள் நிற்கவேண்டாம்: இங்கி லீஷ் படந்தானே, எனக்கு அவ்வளவு விருப்பமும் இல்லை; நீங்கள் பேசுயப் பார்த்துவிட்டு வாருங்கள்’ என்றாள் செல்லம்.

“சரிதான்; நான் இருந்தால் உங்கள் வம்பளப்புக்கு இடைஞ்சலாமிருக்குமாக்கும்!” என்றேன். அவன் உதட்

டைக் கடித்துச் செல்லமாக ஒரு பொய்க் கோபம் காட்டி, “சரி, அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்! ” என்றதும் நான் புறப்பட்டுவிட்டேன்.

எப்படி?யா நான் அன்று தனியாகப் போகவும், அந்தப் பழைய மோகினியைத் தியேட்டரில் சந்திக்கவும் சந்தர்ப்பம் அப்படி அமைந்து விட்டது.

முதலாவது மணி அடித்துக்கொண்டிருந்தபோது நான் தியேட்டருக்குள் நுழைந்தேன். முதல் வகுப்பில் கூட்ட வில்லை. நாலைந்து வெள்ளைத் துரைகளும் துரைச்சானிகளும்; அவர்களையெடுத்து ஏழைட்டுக் கறுப்புத் துரைகளும் துரைசானிகளும் — அவ்வளவே. அந்த வகுப்பில் நான் ஒரு தனிப்பட்ட சாதிப் போலத் தோன்றியது. அவர்களுக்கு மறு பக்கத்தில் வெறுமையாகக் கிடந்த நாற்காலிகளில் ஒன்றிலே — கொஞ்சம் ஒதுக்கமாகவே நான் போய் உட்கார்ந்துகொண்டேன். ஒரே புழுக்கம். மேலே அண்ணாந்து பார்த்தேன். காற்றாடியிருந்தது. ஆனால் சுழலவில்லை. துரைமார்களுக்கு மேலே கரணம் போட்டுச் சுழன்றுகொண்டிருந்த விசிறியிலிருந்து வந்த காற்றோ எனக்கு எட்ட வில்லை.

அப்போதுதான் நான் இருந்த பக்கத்துக்கு இரண்டு பேர் வந்தார்கள்: ஆனால் பெண்ணாலும். கணவனும் மனைவியுமிருக்கலாம். புடவையின் நீலவர்னைம் கண்ணை இருக்க, ஒரு பார்வை பார்ப்பதற்கிடையில் அவள் முன் ஜேறிவிட்டாள். முன்னழுதானே போயிற்று? பின்னழுகு இருக்கவே இருக்கிறதல்லவா! முன்னழுகைப் பார்ப்பதில் கஷ்டம் உண்டு; அதுவும் நம்மைப்பார்க்கும். அதில் என்ன கண்டுமென்றால்.....அது என்னவென்று தெரியவில்லை; ஏதோ ஒரு கஷ்டம். ஆனால் மீண்ணழுகு இருக்கிறதே, மனம் கொண்ட மட்டும் — இடம் கிடைத்தவரை அனுபவிக்கலாம்!

அவனுடைய கூந்தலின் கொண்டை இயற்கையா செயற்கையா என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியானிட்டாலும், அது அழகாக இருந்தது! முதுகை முடிவிரிந்திருந்த மெல்லிய மேகவர்ணப்படினூடாக சோளி ரவிக்கையின் கேடுகள் ஒரு கனவுக்கோலத்தை உண்டாக்கின. அதற்குக்கீழே அவன் இடையின் சிவப்பு—கிவப்புக்கு மேலே மெல்லிய மேகவர்ணத்தைத் தீட்டினால் அப்படி ஒரு அழகான தோற்றம் வருமா.....?

[‘என்ன மாஸ்டர்! நிங்கள் கூடவா இப்படிப் பிறபெண் களின் அழகைச் சுவைத்தீர்கள்; என்னால் நம்பமுடிய வில்லையே என்றேன்.

‘ஐயா, அழகை அனுபவிப்பது தவறென்று நிங்கள் சொல்வதையுந்தான் என்னால் நம்பமுடியவில்லை. சிதா தேவி கம்பனுக்குப் பிறபெண்தானே. அவன் அழகை அனு அனுவாக அவன் எடுத்துக்காட்டவில்லையா? மனத்திலே கீழான நோக்கமெதுவும் இல்லாவிட்டால்.....’.

‘சரி மாஸ்டர்! இப்போது கதையைத் தொடருங்கள். உங்கள் தத்துவத்தை இன்னொருமுறை கேட்டுக்கொள் கிறேன்’ என்றேன். நண்பர் சதாசிவம் ஆரம்பித்து விட்டார்.]

எனக்கு முன்னால் ஒரு வரிசைவிட்டு முன் வரிசையில் அவர்கள் இருவரும் வந்து உட்கார்ந்தனர். அந்தப் பெண், மேலே அண்ணாத்து காற்றாடியைப் பார்த்தாள். பிறகு பின்புறமாகத் திரும்பினாள்.— சரிதான்? நான் பார்ப்பதை அவன் பார்க்கப் போகிறானே என்று மனம் நினைக்க முன்னரே என் கண்கள் வேறு திசைக்குத் திரும்பி விட்டன.....ஒரு நிமிடம் கூட கழிந்திருக்காது; என் பார்வை மறுபடி பழைய இடத்திற்கு ஓடிற்று. அப்போது அவன் தன் கணவனிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். உடனே இருவர் தலைகளும் பின்புறம் திரும்பின. —என்னுடைய பார்வையின் ‘சவிச்’ அங்கேதான் இருந்

தடோ!— அவர்கள் திரும்பின அதே நிமிடம் என் பாரிவை யும் வேறிடத்திற்குத் திரும்பிவிட்டது.

புறக் கண்தானே திரும்பியது!— அகக்கள் அங்கே தானிருந்தது. அவர்கள் இன்னமும் இத்தப் பக்கந்தாள் பார்த்துக் கொண்டிருப்பதாக என் மனம் உணர்ந்தது. ஏதோ பேசுவதைச் செவி கிரகித்தது.என்னைக் குறித்துப் பேசுகிறார்களா?என் மனதுக்குள்ளே ஒரு பரப்பு.

“மாஸ்டர்! ” — ஒரு மெல்லிய இனிய பெண் கால். எங்கேயோ கேட்ட கால். — என்னையா!

பாரிவையைத் திருப்பினேன்.

இருவரும் என் பக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணின் சிரித்த முகம்.....

எனக்குப் பின்னால் யாரையாவது பார்க்கிறார்களா என்ற சந்தேகத்தோடு திரும்பிப் பார்த்தேன். ஒருவரு மில்லை. அப்படியானால்... அப்படியானால் அந்த அழைப்பு எனக்குத்தானா?

“என்ன மாஸ்டர்! மறந்துவிட்டார்களா? ” — நிச்சயமாக என்னைத்தான்! அவள்தான் கேட்டாள்.

மனம் ஓடி ஓடி அலைந்தது. எங்கேயோ வைத்துக் காணாமற்போன ஒன்றைக் கண்டு பிடிப்பதற்காக ‘மனோ வேகம்’ துடியாய்த் துடித்தது! — இதெல்லாம் சொல்வ தற்கு இவ்வளவு நேரமாகிறதே தவிர, நடந்ததெல்லாம் ஒரு அரைநிமிடம்கூட இருக்காது.

ஞாபகம் வந்துவிட்டது.
நிரோசா!

இந்து வருடங்களுக்கிடையே எவ்வளவு மாறிலிடாள்! 'பு' என்று அதிளால் விழுந்துவிடுகிறவள் மாதிரி அப்போது இருந்தானே, கட்டினமை சொட்டுகின்ற இந்தக் காரியக்கூறுள் அந்தத் திரேசாதானா! ஆன்களைக் கட்டி இழுக்கின்ற அந்தக் கண்களும் மயக்கந் தருகின்ற அந்த உடலுக்குந்தான் எனக்கு அவளை 'அவள்தான்' என்று நிச்சயப்படுத்தின.

[‘மாஸ்டர்’ நீங்களும் சரியான ஆள்தான்! உங்களுடைய வாழ்க்கையில் இப்படி ஒரு ‘கட்டி இழுக்கின்ற கண்ணாம்பா’ ஸோடு பழக்கமிருப்பதாக எனக்குச் சொல்லவேயில்லையே! என்று நான் கதையின் குறுக்கே புகுந்தேன்.

‘வாழ்க்கையில் சில சம்பவங்களைத் திருப்பி ஞாபகப் படுத்த மனம் வருவதில்லையல்லவா?’ என்று மழுப்பினார் சதாசிவம்.

‘அது சரி; ஆனால் இப்போதாவது எனக்கு அந்த விபரங்களை நீங்கள் சொல்லத்தானே வேண்டும்! இல்லா டெட்டால் இப்போது நீங்கள் சொல்கிற அனுபவத்தைச் சரியாக அனுபவிக்க முடியாது. ‘ஐந்து வருடங்களுக்கு முன்பு.....’ என்று தொடங்குங்கள்’ என்றேன்.

[‘சரிதான், உங்களிடம் வாயைக் கொடுத்துவிட்டேன். இனி ஸிடமாட்மர்கள்’ என்று ஆரம்பித்தார் நன்டார்.]

ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் வெள்ளவத்தையில் படித்துக் கொண்டிருந்தேனல்லவா? அந்தப் பள்ளிக் கூடத்துக்கு நான் போனபோது அங்கே ‘ஒரு வகையில்’ என்னைக் கவர்ந்த ஒரு பொருள் இருந்தது.

அந்தப் பொருள்தான் திரேசா! அவனும் அங்கே படிப்பித்துக் கொண்டிருந்தாள். அப்போது அவனுக்கு முன்பின்னாக இருப்பு வயதிருக்கும். கொடிபோல ஆடி

அவனும் யிடவில்லை, “என்ன நினைத்தீர்கள் மாஸ்டர்?”

“அது என்ன வோ!”

“எதற்கும் அதைத் திறந்து பாருங்கள். ஒருவேளை நீங்கள் நினைத்ததும் இருக்கலாம்!” என்று சொல்லி அவள் ஒரு கள்ளச் சிரிப்புச் சிரித்தாள்.

நான் திறந்து உள்ளேயிருந்த கடதாசிக் கட்டை எடுத்தேன். அதிலே,

சிறுகதை:

காதற் கடிதம்

‘திடேஷ்’

என்று எழுதியிருந்தது—இது தலையங்கம். இதைத் தொடர்ந்து ஏழுபக்கங்கள் நிறைய—மணி மணியான எழுத்துக்களில்—அந்தக் கதை!

எனக்கு அப்போது ஏற்பட்ட உணர்ச்சியை வெறும் சொற்களினால் உருவாக்கி விடமுடியாது.

‘ஒருவேளை நீங்கள் நினைத்ததும் இருக்கலாம்’ என்று அவள் சற்றுமுன் சொன்ன ஒரை காதுக்குள் இருந்தது.

‘காதல் கடிதம் இவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிட்டதா!’ என்ற திகைப்பின் உதைய்பு மளத்திலே இன்னும் இருந்து கொண்டிருந்தது.

‘சிறுகதை: காதற் கடிதம்’ என்ற எழுத்துக்களை எள்கண்கள் இன்னமும் பார்த்துக் கொண்டிருக்கின்றன...

இவற்றுக்குள் தொடர்பினால் எனக்குள்ளே எழுந்த அந்த உணர்ச்சி.....

‘என்ன யோசிக்கிறீர்கள் மாஸ்டர்? கதையின் பெயரைப் பார்த்தா?’

“ஓமோம்...இல்லையில்லை—நீங்கள் கதைகூட எழுதுவிர்களா! ”

அவள் பதில் சொல்லவில்லை. அவனுடைய முகம் என்று டைய கேள்வியினால் செந்தாமரையாகிவிட்டது!

“இதுதான் உங்கள் முதலாவது கதையா? ”

“இல்லை. நிறைய எழுதியிருக்கிறேன். இது முப்பத் தோராவது கதை!...”

“ஓ! ”

“இதுதான் எனக்கு மிகவும் பிடித்தக்கதை. ஏதாவது நல்ல பத்திரிகைக்கு இதை அனுப்பவேண்டுமென்று நினைத்திருக்கிறேன் ”

“எனக்குக் கதையென்றால் மிகவும் பிடிக்கும். எழுதத் தெரியாது. ஆனால் எழுதுகிறவர்கள் மிகு மிகுந்த அபிமானம் உண்டு.....”

[‘அந்த ‘அபிமானம்’ பெண் எழுத்தாளர்களோடு மாத்திரந்தானே மாஸ்டாச்?’ என்று கேட்டேன் நான். ‘ஒன் அப்படிச் சொல்கிறீர்கள்? உங்களோடு எனக்கு ஏற்பட்ட நட்பு, உங்களுடைய எழுத்தின் மேல் ஏற்பட்ட அபிமானத்தி ஜால்தானே ஏற்பட்டது! ’ என்றார் சதாசிவம். ‘சரிதான், நான் சும்மா முஸ்பாத்திக்குச் சிசான்னேன். நீங்கள் கதை யைச் சொல்லுங்கள்.....அது சரி, உங்கள் ‘திரேசா’ என்ற பெயரில் ஒரு நட்சத்திரம், எழுத்தாளர் உலகத்திலே இருப்பதாகவும் தெரியவில்லை. இருந்ததாகவுந் தெரியவில்லையே! ’ என்று நான் கேட்டேன். எழுத்தாளர் உலகத்தைப்பற்றி எனக்குக் கொஞ்சம் தெரியும் என்று காட்டிக் கொள்வதில் எனக்குப் பெரிய பெருமை! ‘எல்லாம் சொல்கிறேன்’ என்று நான்பர் ஆரம்பித்தார்.]

“இதற்கும் முப்பது கதைகள் எழுதியிருக்கிறீர்களா? அவைகள் எந்தப் பத்திரிகையில் வெளியாகின? ” என்று நான் திரேசாவைக் கேட்டேன்.

இது முதலாவது அனுபவம். இதற்குப் பிறகு அவள் எண்ணைப் பழக்கிவிட்டாள் என்றுதான் சொல்லவேண்டும். — எல்லாவற்றையும் விட்டு விட்டுச் சுருக்கமாகச் சொன்னால் அவள் என்னை.....

[‘என் சுருக்குகிறீர்கள் மாஸ்டர்? சுவையான பகுதி யைச் சுருக்கி விட்டு. ஒப்பாரிப் படலத்திலா நீட்டப் போகிறீர்கள்? சும்மா சொல்லுங்கள். பொழுது போகட்டும்’ என்றேன்.

‘உங்களுக்கு நேரமிருந்தால் சரி’ என்று நண்பர் ததாசிவம் தொடர்ந்தார்.]

திரேசாவைக் கண்டு நான் எவ்வளவு தூரம் வெருள்ள டேனோ அவ்வளவுக்கு அவளுடைய தோற்றம் என் மனத் திலே ஒரு இன்ப ஓவியமாக உருவெடுத்தது. எவ்வளவுக் கெவ்வளவு அவளுடைய அளவுக்கு மிறிய பேச்சுக்களினால் பதறினேனோ அவ்வளவுக்கு அவை என் மனத்திலே கானம்—காதல் கீதம்!—இசைத்தன. ‘இவள் ஒரு மாதிரி இருக்கிறானே’ என்று நினைக்குமளவுக்கு நான் அப்போது பக்குவப்படவில்லை. அதனால் அவளை நவயுகத்தின் புதுமைச் சித்திரம்—பெண்மையின் இனிய பிரதிநிதி என்று நினைத்து விட்டேன். இவற்றோடு அவளுடைய இன்னொரு திறமையும் சேர்ந்து அவள்மீது எனக்கு ஒரு மதிப்பையே உண்டாக்கி விட்டது!

[‘அது என் திறமையோ?...சங்கீதம்—ஒரு வேளை நாட்டியம்...’]

சங்கீதமும் நாட்டியமும்—இரண்டும் சேர்ந்து அவளையே தஞ்சமடைந்திருந்தாலும் நான் மதிப்புக் கொடுக்க மாட்டேன். ஒருவேளை ‘இதேதா சனியன்’ என்று விட்டுத் தொலைத்திருப்பேன்.. எனக்கும் அவைகளுக்குந் தான் வெகு தூரமாச்சே!.....

[‘இவற்றை விட்டால் ஒரு ‘நவநாகரீகப் பெண்ணிடம் வேறு என்னதான் ‘திறமை’ இருக்கப்போகிறது. மாஸ்டார்?’]

அவள் ஒரு கதாசிரியை!

[‘போச்சு! ’]

பத்து பதினெண்நால் நாட்களாக அவள் என்னோடு கதைத்து நெளித்துக்கொண்டு வச, எனக்கும் கொஞ்சம் கொஞ்சமாகக் கூச்சப் பெண்துவிட்டது. பிறகு நானா விடுவேன்! அவள் ஒரு அடி பாய்ந்தால் நான் துள்ளி நாலு அடி பாயத்தொடங்கிவிட்டேன். அந்த நேரம் என்னுடைய வயது அப்படி; ஆழந் தெரியாமல் மனத்தை விடுகிற வயது!

ஒருநாள் ஒரு பெரிய ‘என்வலப்’பைக் கொண்டு வந்து என்னிடம் நீட்டினாள் திரேசா. அவளோடு எவ்வளவுதான் பழகியிருந்தபோதும், ஒரு நிமிடம் திகைத்துவிட்டேன்.—காதற் கடிதம் இவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிட்டதே என்ற தீகப்பு! என்னுடைய முகம் போன போக்கை அவள் அவதானித்துவிட்டாளென்று அவளுடைய அந்தச் சிரிப்பு என்னைக் கிள்ளிவிட்டது. அந்தப் பழைய அசடு—சனியனி! —முகத்துக்கு ஓடிவர, கையை நீட்டிக்கொண்டே என் வலப்பைக் கவனித்தேன். என்னுடைய விலாசம்—ஒரு விசாலமுமே அதில் எழுதப்படவில்லை. பெரிய என் வலப். அதிலும் ஏதோ நிறைய இருந்ததுபோலிருந்தது. அதை வாங்கிக்கொண்டு, “இது என்ன?” என்றேன்.

என்னுடைய எண்ணத்தை அறிந்துகொண்டு எண்ணப் பியத்தெடுப்பவள் போல, “நீங்கள் என்னவென்று நினைக் கிறீர்கள்?” என்றாள் அவள்.

எனக்கும் துணிவு வந்துவிட்டது. “நான் நினைக்கிறது. இதில் இல்லையே என்றுதான் நினைக்கிறேன்” என்றேன்.

வருவாள். கொழும்புப் பெண்களுக்குரிய சிறப்பு நாகரீகத் தீவிரமான அவளிடமே குடிகொண்டிருந்தது. இது நடந்து பதினெட்டாண்டு வருடங்களுக்கு மேலாகிறது. அந்தக்காலத்தைக் குறித்துச் சொன்னேன். இப்போதுதான் எங்கள் யாழ்ப்பாணத்துச் சிங்காரிகள் கொழும்புப் பெண்களையும் மினுசி விட்டார்களே!

—அந்த நாகரீகத்திலே ஒரு கவர்ச்சி—காமக் கவர்ச்சி இருந்தது. அதைவிட இயற்கையும் அவள் மேலே ஒரு மயக்கு வர்ணாத்தைத் தடவியிருந்தது. அவனுடைய கண், பார்வை, உதடு, கணம், சிரிப்பு, வெட்டு, கட்டு, உப்பு, நெளிப்பு.— எல்லாவற்றிலும் ஒரு தனி ஒய்யாரம். தோற்றுத்தில் மாத்திரம் இப்படியில்லை. அவள் வாயைத் திறக்காமல் சிரித் தாலும் சரி, வாயைத் திறந்து பேசினாலும் சரி, —இதே மயக்கந்தான்!

முதல் நாளே என்னுடன் கறைக்கத் தொடங்கிவிட்டாள். முதலில் ஒரு சின்னச் சிரிப்பை உதிர்த்தி நேரட்டம் பார்த்தாள். என்னைக் கேளாமலே என் உதடுகளும்—ஏதோ கண்டறியாததைக் கண்டு விட்டனபோல!— மலர்ந்துவிட்டன. உடனே அவள் ஆரம்பித்துவிட்டாள்.

“உங்களுக்கு எந்த ஊர் மாஸ்டர்?”

“யாழ்ப்பாணம்”

“அதுதான் தெரியுதே; யாழ்ப்பாணத்தில் எந்த இடமென்று கேட்டேன்”

“யாழ்ப்பாணத்திலும் யாழ்ப்பாணத்தான்!”

“பட்டினமா? அதுதான் மற்றவர்களைவிடக் கொஞ்சம் மினுக்கமாக இருக்கிறீர்கள்”

நான் அப்போது கல்யாணம் ஆகாத வாவிபள்; பெண்களோடு — இளம் பெண்களோடு அளவளாவிக்

கதைத்துப் பழகியவனுமல்ல. என்னெப்போன்ற ஒருவளை வித்த மாதிரி ஒரு அப்சாஸ், ‘மற்றவர்களையிட மினுக்க யாக இருக்கிறீர்கள்’ என்று புகழ்ந்தால்..... என் மன ஆக்குள்ளே ஒரு மல்லிகை மணம் விரிப்பதுபோல இருந்தது. எனக்கு ஏற்பட்ட பரபரப்பில், என்னவோ பேசாமல் நிற்கக் கூடாதே என்ற நினைப்பில் ‘‘நீங்கள் எந்த ஊர்?’’ என்று கேட்டுவிட்டேன். —ஏதோ நானும் சைமாகக் கதைப்பது போலப் பாவனை.

‘‘சாவகச்சேரி’’

‘‘ஓ!.....உங்களுக்கும் எனக்கும் வெகுதூராம்; 10—15 மைலுக்கு மேல்!’’

‘‘கலீரி’’ என்று அவள் சிரித்தான்.

‘‘என் சிரிக்கிறீர்கள்?’’ என்றேன்.

அவள் வெகு சாதாரணமாகச் சொன்னாள். ‘‘இல்லை, உங்களுக்கும் எனக்குமிடையில் 10—15 மைல் என்று சொல்கிறீர்களே;.....இதோ, இவ்வளவு கிட்டவெல்லவோ நிற்கிறேன். இரண்டு அடி வைத்தால் பிடித்துவிடுவீர்கள்!’’

எனக்குத் தொண்டை அடைத்து விட்டது. கால்கள் நிலத்தில் நிற்கின்றனவா என்று சந்தேகம் வந்துவிட்டது.இவள் என்ன சொல்கிறாள்? இரண்டு அடிவைத்து வந்து தன்னைப் பிடிக்கச் சொல்கிறாளா!..... சொல்லும் போது அவளுடைய முகத்திலே தோன்றியது என்ன? கண்ணொச்சுபித்தாளா, உதட்டைக் கடித்தாளா.....

அந்த நேரம் அவளுக்கு எதையோ சொல்லி எப்படியோ தவறி விட்டேன். என்னுடைய மனம் முழுதும் அசடு நிறைந்தது. அது முகத்திலும் வழிந்ததோ என்னவோ!

‘பத்திரிகைகளில் நல்ல கதைகளைப் பார்த்தா வெளி கிறார்கள்? ஆசிரியருக்குப் பிடித்தவர்களுடைய கதைகளை வெளியிடுகிறார்கள். மற்றவர்களைத் ‘தகுதியில்லை’ என்று தள்ளிவிடுகிறார்கள்.

‘‘நீங்கள் ஒருமுறை ஏதாவது ஒரு பத்திரிகாலயத்துக்கு நேரே போய்க் கொடுத்துப் பாருங்கள். உங்களைப் பார்த்தால் அவர்களுக்கு நிச்சயம் பிடித்துவிடும்! ’’

‘‘கம்மா பகடி பண்ணாதீர்கள்.....இந்தப் பத்திரிகை ஆசிரியர் எல்லாருமே ஒரு ‘மாதிரி’. பெண்ணென்றால் பேயும் இரங்குமென்பார்கள். இவர்களுக்கு யாரைப் பிடிக்கும், யாரைப்பிடிக்காது என்று சொல்லமுடியாது..... ஒரே ஒரு பத்திரிகைக்காரர் மாத்திரம் இதற்கு விதி விலக்கு. ‘சர்வஜன ரஞ்சனி’ என்று ஒரு பத்திரிகை சென்ற வருடம் வெளியானது. இரண்டு இதழ்களோடு அது நின்றுவிட்டது — நல்ல பத்திரிகைகளுக்குத்தான் இது காலமில்லையே! — அந்த ‘சர்வஜன ரஞ்சனி’யின் இரண்டாவது இதழிலே என்னுடைய ‘உண்மைக் காதனை வெற்றி’ என்ற கதை வெளியாகியிருந்தது. பாவும் அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் என்போன்ற இளம் எழுத்தாளர்களை.....

‘‘எழுத்தாளிகளை! ’’ எழுதுவதற்கு விட்டுவிட்டது.

‘‘.....ஆதரிக்கிறவராயிருக்கவேண்டும். அவரை ஒரு முறை போய்ப்பார்க்கவேண்டுமென்று தினைத்தேன். ’’

‘‘நல்லவேளை! தினைத்ததோடு விட்டுவிட்டார்களாக சூம்! ’’

‘‘இல்லை, போனேன். அந்த விலாசத்தில் வேறு யாரோ குடிபுகுந்துவிட்டார்கள். நான் விடவில்லை. ‘சர்வஜனரஞ்சனி’ அச்சிட்ட அச்சகத்தில் போய் விசாரித்தேன். அந்த மனேச்சர் கொஞ்சமும் மனுசத்தனமே இல்

லாதவன். என்னோடேயே முரட்டுத்தனமாகக் கதைத் தான். 'அவன் பத்திரிகை நடத்திய அழகில் நானுறை சூபாய்க்குக் கள்ளச் செக்கைக் கொடுத்து எங்களுக்கு மன் போட்டுவிட்டான்' என்று அந்த மனேச்சர் முறைத்தான். நான் பேசாமல் வந்துவிட்டேன். பாவம், அந்தப் பதிதிரி காசிரியர் வேண்டுமென்றே ஏமாற்றி இருக்கமாட்டார். என்னென்ன கஷ்டமோ!.....

'சோ! சோ!.....உங்களைப்போல ஒரு அழகான பெண்மணி இவ்வளவு அனுதாபப் படுவதை அறிந்திருந்தால் அவர் தமது கஷ்டங்களையெல்லாம் ஒரு நொடியில் மற்றுத்தோய் மகிழ்ச்சிக்கடவில் தினைத்திருப்பார்! எனக்குக் கூடப் பொறாமையாயிருக்கிறது...'

'எதற்கு?'

'அந்த 'அவு'ராக நானே இருந்திருக்கக்கூடாதா என்று!...போகட்டும், என்னிடம் ஒரு முன்னாறு, நானுறை சூபா சேரட்டும், நான் ஒரு பத்திரிகை ஆரம்பித்து அதிலே முழுக்க முழுக்க உங்களுடைய கதைகளையே பிரசரித்து கிடுவிரேன்!'

திரேசா முகத்தைச் சுழித்து 'உம்' என்று வைத்துக் கொண்டு ''நான் உங்களிடம் இதெல்லாம் சொவ்வ வந்தேனே,—நான்தான் வெறும் மோடி!'' என்றாள்.

'ஜையேயோ இதென்ன இது! நான் ஏதோ பகிடிக்குச் சொன்னால் இப்படிக் கோபிக்கிதீர்களே!' என்று நான் சமாதானம் பிடிக்க, அவன் கடைக்கண்ணால் மென்மையாக ஏன்னை நோக்கி அழியிய அந்த உதடுகளை மெல்ல மலர்த்த; நான் உடல் கிளிர்ந்து, உள்ளம் நிறைந்து சிரிக்க; அவன் 'கலீர்' என்று நகைக்க.....

[மாஸ்டர்] கதையை மறந்துவிட்டு எங்கையோ தினைவை விட்டுவிட்டார்கள்! என்று நான் ஞாபகப்படுத்

தினேன். ‘ஓ! ’ என்று சிரித்துவிட்டுச் சதாசிவம் சொல் விறார்.]

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு திரேசா எழுதுகிற கதை களை வாசிப்பதற்கு ஒரு வாசகாராவது கிடைத்து விட்டார். அது நான் தான்! வாசிப்பது மட்டுமல்ல, அவைகளைப் பற்றி அபிப்பிராயமும் — புகழுரைகளும் — சொல்லவேண்டிய நிலைமை எனக்கு! ஒரு எழுத்தாளருக்கு இப்புகழுரை கிடைத்துவிட்டால் பிறகு கேட்கவேண்டுமா? திரேசா நாளொரு கதையும் பொழுதொரு கற்பனையுமாகப் படைக்கத் தொடங்கிவிட்டாள். இந்தக் கதைகளின் மூலம் எங்கள் பேச்சுக்களிலும் சுவை அதிகரித்துவிட்டது. காதலைப்பற்றி ஒரு — அழகான கற்பனை மிகுந்த(?) பெண்ணோடு பேசுவதில் எவ்வளவோ இன்பம் இருந்தது.— இது அப்போது.

அப்படி இருக்கின்ற காலத்திலேதான் ஒருநாள் செல்லத் துரை உபாத்தியாயர் என்னிடம் வந்து ‘‘தம்பி’’ என்றார். அவரைப்பற்றி நான் அறிந்தெல்லாம் ‘செல்லத்துஞா உபாத்தியார்’ என்ற அளவுதான். ஐம்பதுக்கு மூன்றின்னாக வயதிருக்கும். என்னுடைய வகுப்புக்குப் பக்கத் திலேயே அவருடைய வகுப்பு இருந்தபோதும் நாங்கள் கதைத்துப் பழகியதில்லை. எப்போதாவது அத்தியாவசியத் தேவையை முன்னிட்டு இரண்டொன்று பேசுவதோடு சரி. ‘அவருடைய உலகம் வேறு! என்னுடைய உலகம் வேறு,’ என்று இருந்துவிட்டேன். ஆனாலும் அவருடைய வயதுக்கும் முத்தோற்றத்துக்கும் ஒரு மதிப்பு என்னுடைய மாத்திலே ஊன்றியிருந்தது.

அவர் ‘தம்பி’ என்றதும், நான் விவகு மரியாதையாக ‘என்ன ஜயா?’ என்று கேட்டேன்.

அவருடைய பார்வை ஒருமுறை திரேசாவின் பக்கம் ஓடிப்போய் வந்தது. பிறகு மெதுவான குரலில், ‘‘போகும் வ—5

போது கொஞ்சம் என்னோடு வருகிறீரா? ஒரு விஷயம் கதைக்கவேணும்” என்றார்.

“அதற்கென்ன அப்படி முக்கியமான விஷயமோ?” என்று நான் கேட்டேன். பாடசாலை விட்டதும் நானும் திரேசாவும் கொஞ்சத்தாரம் சேர்ந்து போவது வழக்கர். ‘இன்று அதற்கு உலைவைக்கிறாரே இவர்’ என்று மனம் துடித்தது.

‘முக்கியமான விஷயந்தான் தம்பி. போகும்போது சொல்கிறேன்’ என்று கூறிவிட்டு அவர் தமது வகுப்புக்கும் போய்விட்டார்.

அவர் பேசிய விதமும் குறஹும், சொல்லும்போது திரேசாவைப் பார்த்த பார்வையும் என் சிந்தனையைக் கிளரிவிட்டன.

[எனக்குக்கூடத்தான் அவர் சொன்னதை அறிய ஆவலாக இருக்கிறது. என்னசொன்னார்? சொல்லுங்கள் என்று நான் கேட்டேன். ‘சொல்லுகிறேன் என் மனத்தைத் துடிக்கவைத்த கதை.....கேளுங்கள்’ என்று நன்பர் சதாசிவம் ஆரம்பித்தார்.]

செல்லத்துரை உபாத்தியார் என்னைக் கூப்பிட்டுக் கதைத்தைத் திரேசா கவனித்து கொண்டிருந்தாள். அவர் போன்றும் பேராவலோடு கேட்டாள். வாயினால் அல்லது தலையைக்கூட அசைக்கவில்லை. புருவத்தைச் சுருக்கி விழிகளிலே ஒரு ஆட்டம் போட்டாள் அந்த அபிநயத்தின் கருத்து ‘அவர் என்னவாம்?’ என்பதே.

“ஏதோ கதைக்கவேணுமாம். போகும்போது தன் னோடு வரச்சொன்னார்” என்றேன் நான்.

“போகப்போகிறீர்களா?” —அவருடைய முகத்திலே ஒரு புதிய பாவும் கோலம் கீறிக்கொண்டிருந்தது. வெறுப்பு

கோபம் — இவற்றோடு ஏதோ ஒரு பயமும் கலந்துதான் அந்த உணர்ச்சி தொன்றியிருக்கவேண்டும்.

அவள் முகத்தை ஓருவெட்டுத்திருப்பி “நீங்கள் போன்னாள்! ” என்றாள்.

“திரோசா!”

“.....”

“என்னிலும் பார்க்க உங்களுக்குச் செல்லத்துரையிரதானே பெரிது! இனிமேல் ஒவ்வொரு நாளும் அவருடனேயே போங்கள்!”

“என்ன திரோசா, சிறு குழந்தைகள் மாதிரி இருக்கி நிர்க்களே!.....”

“நான் சின்ன குழத்தைத்தான். நீங்கள் பெரிய மனிதர். பெரிய—கிழு கட்டைகளாய்ப் பார்த்து இனிமேல் சினே திதம் பிடியுங்கள்!”

“உங்களோடுதான் ஒவ்வொரு நாளும் வருகிறேனே! அந்த மனுஷன் கேட்டுவிட்டார் என்பதற்காக ஒருநாள்— ஒரே ஒரு நாள் போனால் இப்படி.....எனக்கென்ன அவருடன் போகிறதில் ஆசையா?...”

“.....நான்தான் வெறும் மோடி. உங்களோடு கொஞ்ச நேரம் கதைக்கிறதென்றாலும் எனக்கென்னமோ தீரவியம் விடைத்த மாதிரி.....உங்களுக்கும் அப்படித் தான் இருக்குமென்று நினைத்தேன். இப்போது தெரி விறது...நான் வெறும் மோடி...”

[மாஸ்டர்! கொஞ்சம் நிலலுங்கள். எனக்கு ஒரு அருமையான தத்துவம் பிடிபடுகிறது, என்று நான் குறுக்கிட்டேன். உணர்ச்சியோடு கதை சொல்லிவந்த நண்பர்க்கதாசிவம், கதையை நிறுத்தியிட்டு ‘நீங்கள் பெரிய

மோசம்! இப்படிக் குறுக்கே குறுக்கே.....’ என்றார். ‘இல்லை மாஸ்டர், இந்த இடத்தில் என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இந்தக் காதல் இருக்கிறதே, அது வந்து குதித்த இடத்தைப் பார்த்தீர்களா?...’ காதலுக்குக் கண்ணில்லை’ என்று சொல்வது எவ்வளவு சரியான வார்த்தை! இந்த இடத்தில் இந்தச் சந்தர்ப்பத்தில் இத்த விதமாகத் திரேசாவின் காதல் பீறிட்டுக் கூளம்பிய மாதிரியே ஒரு தனி அழகுதான்! உண்மையில் அவள் பெரிய கதாசி ரியைதான்! ‘நான் உங்களைக் காதலிக்கிறேன்; நீங்க ஞும் என்னைக் காதலிக்கிறீர்களென்று நம்பியிருந்தேன்’ என்று எவ்வளவு நயத்தோடு சொல்லாமல் சொல்லியிருக்கிறான்! என்றேன்; ‘சரிதான் நீங்கள் அந்த நயத்தை நன்றாக அனுபவித்துக்கொண்டிருங்கள். உங்களுக்குக் கதை சவித்துவிட்டது போலிருக்கிறது, நானும் நிறுத்திவிடுகிறேன்’ என்றார் நண்பர். ‘ஜயயோ; அந்த மாதிரி செய்துவிடாதீர்கள்! ஏதோ ‘கல்யாணம் ஆன்பிறகு தான் காதல் உறுதி பெறுகிறது என்று கதையை ஆரம்பித்தீர்கள். சினிமாத் தியோட்டிலே— நீங்கள் தனியாகப் போயிருந்தபோது அங்கே எழிலோவியமான திரேசாவும் அவள் கணவனும் வந்திருந்தார்கள்; அவர்களை அங்கேயே அந்தாத்தில் நிறுத்தி வைத்துவிட்டு.....’ கதையை நிறுத்திவிடுகிறேன்’ என்று துடிக்கப் பதைக்க சொல்கிறீர்களே! மாஸ்டர், பகிடியில்லை! நான் மிக ஆவலோடு கேட்டுக் கொண்டு வருகிறேன். சொல்லுங்கள்’ என்றேன். [

அன்று பாடசாலை விடுவதற்கு மனியடித்ததும் வழக் கத்தோல் நான் அவசரமாக வெளிக்கிடவில்லை. ஆத்திரம் அவளை ஆட்டிக்கொண்டிருந்தது. மளமளவன்று புறப் பட்டாள். என்னைத்திரும்பியும் பார்க்கவில்லை. முகம் நிறையக் கோபம்.—அவள் போய்விட்டாள்!

ஒரு அணம் எளக்குச் செல்லத்துரை மீது கோபம் வந்தது. ‘இந்த மனுষன் என்ன இழவு மந்திரம் கதைக்

கப் போகிறாரோ! சொல்கிறதை இங்கேயே சொல்லிடுத் தொலைக்கூடாதோ? திரேசா கடுங்கோபத் தோ. போகிறாரோ; பாவம்! என்மீது அவனுக்கு அளவற்ற பிரியம்.....

[பிரியம்' என்று ஏன் முடி மறைக்கிறீர்கள் மாஸ்டர்! 'காதல்' என்று சொல்லுங்கள்' என்று நான் கொன்னேன். 'அவளிடம் எனக்கு ஏற்பட்டிருந்த பிரியத்துக்குக் 'காதல்' என்ற பெயர் சரியல்ல; அல்லது காதல் என்ற பெயருக்குக் கங்கிருங்கள் கதாசிரியர்கள் கொடுக்கின்ற விளக்கம் சரியல்ல. எங்களுக்குள் ஏற்பட்ட நட்பு-என்னைப் பொறுத்தமட்டில்—' என்று நண்பர் ஏதோ விளக்கவுரை ஆரம்பித்தார். 'சதாசிவம் அந்தக் 'காதல்' எப்படியாவது கிடக்கட்டும் — பிறகு நான் குறுக்கே குழப்புவதாகக் குற்றஞ் சாட்டாமல், கதையைச் சொல்லி முடியுங்கள்!' என்றேன். சதாசிவம் சொல்கிறார்.]

செல்லத்துரை உபாத்தியாயரும் நானுமாகப் புறப் பட்டோம். சிறிது தூரம் மெளனமாக நடந்தோம். தான் சொல்லவேண்டியதைச் சொல்வதற்கு அவர் நெஞ்சிலே உருக் கொடுத்துக் கொண்டிருந்தார். நான் கேட்கவேண்டியதைக் கேட்பதற்கு என்னைத் தயார் செய்துகொண்டு. 'சொல்லுங்கள் ஜயா! என்ன விசேஷஷ்டம்?' என்றேன்.

"தம்பி, உம்மைப் பார்த்தால் நல்ல இடத்துப்பிள்ளை போல் இருக்கிறது. —அதுதான் எனக்கு மனம் கேட்க வில்லை..."'

நான் இடையிலே அவரைக் குழப்பவில்லை.

"அந்தப் பெண்—திரேசாவோடு நீர் அதிகம் பழகிறது தல்லாயில்லைத் தம்பி!"'

"அப்படி நாங்கள் வித்தியாசமாக ஓன்றும்....."

"நான் உம்மைக் குறைசொல்லவில்லை. உம்முடைய வயதில் யாருக்குமே இது சகசம். இயற்கை. ஆனால்

விழக்குச் சந்தித்த இடம் தோதாக இல்லையே..... விழக்கு அந்தப் பெண்ணைப்பற்றித் தெரியுமா தம்பி?''

“இங்கே கண்டு—கதைத்துப் பழகிய அவ்வளவுத் தான்!''

“அவனுடைய பெயரிலிருந்து அவள் கிறிஸ்தவப் பெண் என்றாவது தெரிந்திருப்பீர்.—நீர் சைவப்பிள்ளை!''

“ஐயா!''

“சொல்லுங்கள்!''

“நீங்கள் நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது, நான் அவளைக் கல்யாணம் செய்யப் போகிறேனென்று''

“நீர் இல்லையென்று சொல்கிறீர்?''

“நிச்சயமாக இல்லை!''

“மிகவும் சந்தோஷம்...''

“ஆனால், நான் ஒரு பெண்ணை விரும்பினிட்டால் அவள் வேறு சமயம், வேறு சாதி, வேறு வேறு..... ஏழை அது— இது ஒன்றும் பார்க்கமாட்டேன்; — மனதுக்குப் பிடித்தால் சரிதான்!''

“திரேசாவைக் கல்யாணம் செய்யவென்று இப்போது நீர் நிச்சயம் செய்யாமலிருக்கலாம். ஆனால் கூடிய கெதியில் அந்த நிச்சயத்துக்கு வந்துவிடக் கூடுமென்று தான் பயம்... தம்பி, நீர் சொன்னதுபோல ஒருவனுடைய மனைவி வேறு சாதி, வேறு மதம், வேறு ஸ்தானத்தில் இருந்து வரலாம். ஆனாலு—''

“.....?.....''

“தம்பி, யாரையும் பற்றி—அதிலும் பெண்களைப்பற்றிக் குறை சொல்வது என் வழக்கமல்ல. ஆனால் உம்மைப் பாரித்த பிறகு சொல்லாமலிருப்பது அறமல்ல என்று என்

மனச்சாட்சி இடிக்கிறது... தம்பி, ஒருவனுடைய மனைவி ஒழுக்கம் கெட்டவளாக இருக்கக் கூடாதென்பதை நீர் ஒத்துகிக் கொள்வீர்தானே? ”

நான் திடுக்கிட்டேன். என்னுடைய ‘உசார்’ எல்லாம் உருகிக் கரைந்து ஒடுவதுபோல ஒரு உணர்ச்சி. இதயத்திலே கனமாக நிறைந்திருந்த ஒரு பொருள், திடீரென்று ஆவி யாகக் கரைந்து போகிறதுபோல...

‘‘என்ன யோசிக்கிறீர்கள் தம்பி?’’

‘‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’’

‘‘உம்மிடம் சொல்லத்தான் வேணும்..... தம்பி, நீர் இங்கே வரமுன்பு கனகவிங்கம் என்று சன்டிக்குளி உபாத்தி யாயர் ஒருவர் இங்கே இருந்தவர். இந்தத் திரேசா அவரோடு உயிரை விட்டவள்—அவர் கல்யாணமானவர் என்று தெரிந்த பிறகும்! அவர் தன்னுடைய மனைவியை விவாகரத்துக் கெய்துவிட்டு, இவளைக் கட்டப் போவதாகவும் ஒரு கதை இருந்தது..... போனவருஷம் இவள் ஏதோ பெரிய சுகயீனமென்று ஒரேயடியாக இரண்டு மாதம் லீவு எடுத்துக் கொண்டு பிற ஊரிபோய் வந்தவள்.—ஒரு குழந்தையைப் பெற்று எங்கேயோவிட்டிருப்பதாகக் கதை. நிச்சயம் தெரியாது. பிறகு இவள் திரும்பி வந்ததும் கனகவிங்கத்தோடு தெறித்துப் போய் விட்டது. அவரும் மாற்றம் எடுத்துக் கொண்டு போய்விட்டார், ஏற்கனவே அவருக்குக் கல்யாணமாகியிருந்தபடியாலேதான் தவறினார்! இல்லாவிட்டால் அந்தக் குழந்தை அப்படிக் கண்காணாத இடத்திலே இருக்காது! தாயையும் தகப்பனையும் கோர்ட்டுக்கு இழுத்திருக்கும். மானம் ரோசம் உள்ளவளானால் கோட்டுக்குப் போகாமல், அவளுடைய கழுத்திலே தாவியைக் கட்டிவிடத் தான் பார்ப்பான்.....’’

“இவ்வளவு தூரம் நடந்திருக்கிறதா? எனக்கு ஒன்றுமே உதவியாதே!..”

“தெரிந்தால் இவ்வளவு தூரம் போயிருக்கமாட்டார்!”

“ஆனால் நீங்கள் நினைக்கிறமாதிரி இல்லை ஐயா! திரேசாவைக் கல்யாணம் செய்யலாமென்று நான் கனவிலும் நினைக்கவில்லை. முஸ்பாத்தியாகக் கதைக்கிறான். அழகானவள். சும்மர பொழுது போக்கு.....”

“ஆபத்தான பொழுதுபோக்கு! மயக்கத்தின் ஆழத்தை அனுபவியாத வயது. கெட்ட பெயர் ஒரு நிமிடத்தில் வந்து விடும். பிறகு அதை ஆயுள் முழுவதும் போக்க முடியாது..... சரி. நான் வருகிறேன் தம்பி. ஏதோ கவனமாக நடந்து விகான்றும்” என்று சொல்லி விட்டுச் செல்லத்துரை உபாத்தியார் தமது பாதையிலே பிரிந்தார். என்னுடைய கால்கள் தமக்குப் பழக்கமான பாதையிலே நடந்தன. மனமோ ஒரு புதிய இடத்திலே வழி தெரியாமல் சிக்கிக் கூழ்மபிக் கொண்டிருந்தது.

எனக்குப் பட்டினத்தாருடைய பாடல் ஒன்று ஞாபகத் துங்கு வந்தது. ‘ஆற்றையும் நம்பலாம்..... கொல்லும் வெங்கைப் புளியையும் நம்பலாம்..... சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே!’ —பட்டினத்தார் என்னைப் போன்ற ஒரு சூழ்நிலையிலே தான் இந்தப் பாடலைப் பாடியிருக்கவேண்டும்! ஆம். சேலை கட்டிய மாதரை நம்பக்கூடாது. ‘அழகு மயக்கம்’ என்ற சேலையினாலே —‘காமச் சுவை’ என்ற சேலை யினாலே பெண்கள்—சில பெண்கள்—தங்கள் பெருநோயை ஒடிமறைத்து விடுகிறார்கள்!

செல்லத்துரை உபாத்தியாயரைப் பற்றிய என்னுடைய மதிப்பு மேலும் பலமடங்கு உயர்ந்தது. மனத்தினால் அவருக்கு வணக்கம் செலுத்தினேன். ஏனெனில், திரேசா

வைத் திருமணாம் செய்யும் என்னைம் எனக்குக் களவிழும் விடையாது என்று சொன்னது முற்றிலும் உண்மையல்ல. ஆனால் பொய்யுமல்ல. இரண்டுங்கெட்ட ஒன்று. அவனுடைய கவர்ச்சியிலே நான் இழப்பட்டது உண்மை. ஆனால் என்னுடைய ‘மனைவி’யின் இடத்திலே அவனை வைத்துப் பார்த்ததில்லை. அவனைப்பற்றிச் செல்லத்துரையர் சொல்ல முன்புங்கூட, அவனை ‘மனைவி’ என்று என்ன மனம் இடம் தரவில்லை. அவனுடைய அருமையான கவர்ச்சியெல்லாம் ஒரு ‘வேசி’க்கு இருக்கலாம்; ஆனால் ஒரு மனைவிக்கு இருக்கக்கூடாதென்று என்னுடைய அடிமனத்திலே ஒரு எண்ணம் விழுந்திருந்தது. ஆனால் செல்லத்துரையர் சொன்னதுபோல, அவனுடன் போக்குகின்ற பொழுது ஆபத்தானதுதான்! என்னுடைய ‘நற்சிந்தனை’ என்று தென்றலை, இருந்த இடமும் தெரியாமல் அழித்துவிடக்கூடிய பேய்க்காற்றுத்தான் அந்தப் ‘பொழுதுபோக்கு’

செல்லத்துரை உபாத்தியாயர் என்னிடம் என்ன சொல்லப்போகிறார் என்பது திரேசாவுக்கு உடனேயே தெரிந்திருக்கவேண்டும். அவனாலேதான் அவள் அந்தச் சந்திப்பைத் தடுத்துவிடத் தெண்டித்தாள். எவ்வளவு கபடம்! ஆனால் அடுத்த நாள் அவள் செல்லத்துரையரைப் பற்றிச் சொன்ன விஷயங்களோ...!—என் முளையே குழங்கி விடும் போலிருந்தது!

அடுத்தநாள், முகத்திலே நேற்றைய கோபத்தை வைத் துக்கொண்டு திரேசா என்னைத் திரும்பிப்பார்க்காமல் இருந்தாள். ஆனால் அவள் திரும்பாமலே கவனித்துக் கொண்டிருப்பாளென்று எனக்குத் தெரியும். செல்லத்துரை உபாத்தியாயர் அவனுடைய சுயஞ்சுவத்தை எனக்குக் காட்டிவிட்ட பிறகு என்னுடைய மனத்திலே ஒரு வெறுப்பும், பயழும் குடிபுகுந்திருந்தன. திரேசாவோடு ‘பொழுது போக்கு’வதை இனிச் சடாரென்று துண்டித்துவிட வேண்டு

மென்றுதான் மனச்சாட்சி இடித்துக் கொண்டிருந்தது, 'அவள் இருக்கிற பக்கமே பார்க்காதே' என்று அது வற்புறுத்திற்று. ஆனால் இது தற்காலிகமான கட்டுப்பாடு தான். 'அவளோடு இன்னும் பழக வேண்டும்; இத்தகைய பெண் இன்னும் எவ்வளவு தூரம் போகிறாள் என்பதை அறியவேண்டும்.....' என்ற ஆவல் வெகு சீக்கிரத்தில் கட்டை அறுத்துக்கொண்டு புருமென்பதும் எனக்குத் தெரிந்துதானிருந்தது.

அவள் பார்க்காத நேரமாகப் பார்த்து நான் அவளை— அவளுடைய முகத் தோற்றுத்தைக் கவனித்தேன். அவளுடைய முகத்திலும் ஒரு பய உணர்ச்சி படர்ந்திருப்பது போலத் தோன்றிற்று.

நான் பார்க்காத நேரத்தில் அவள் பார்க்க; அவள் பார்க்காத நேரத்தில் நான் பார்க்க—இப்படி நடந்து கொண்டிருந்த பார்வைச் சவாரி, திடீரென ஒருமுறை மோதிக்கொழுவிக் கொண்டது! அந்தக் கொழுவிலை டக் கென்று எடுக்க முடியவில்லை. இந்த நிலையிலே அவள் முதலில் சிரித்தாளா, அல்லது நான்தான் முதலில் சிரித் தேனோ என்பது தெரியவில்லை. சிரித்து விட்டோம். ஏதோ பெரிய பாரம் மனத்தைவிட்டு இறங்கினது போலிருந்தது. இத்தகைய அழகான சிரிப்பில் சொந்தக்காரி தானா, செல்லத்துரை உபாத்தியாயர் சொன்ன நடத்தை களுக்கும் உரிமைக்காரியாக இருந்தாள்? அவர் சொன்ன தெல்லாம் பொய்யாக இருக்கக்கூடாதா என்று மனத்தின் மூலையில் ஒரு ஆசை நெளிந்தது. ஆனால், எனக்குத் தெரியும். செல்லத்துரையருடைய முகம் ஒரு பொய்ய னுடையதல்ல!

எங்களுக்குள் ஏற்பட்ட சிரிப்பு திரோசாவுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பத்தைச் கொடுத்தது. அவள் அடக்கமுடியா

யல் இதுவரை அடக்கி வைத்திருந்த ஆவல் வெளியே வந்து விட்டது. அவள் கேட்டாள்: ‘‘நேற்றுச் செல்லத்துரையர், என்ன மந்திரம் ஓதினரார் உங்களுக்கு?’’

[‘‘என் மாஸ்டர் நீங்கள் அவளிடம் உண்மையைச் சொல்லிவிட்டார்களா?’’ என்று நான் கேட்டேன். ‘‘எப்படிச் சொல்கிறது? ஒரு புத்திசாலி அதைச் சொல்லமாட்டான்’’ என்றார் நன்பர் சதாசிவம். ‘‘புத்திசாலிகள் மாத்திரமல்ல; வாலிபத்தின் கவர்ச்சியினால் கோழையாகி விட்டவர்களும் சொல்லத்தான் மாட்டார்கள்..... சரி, சரி; நீங்கள் கதை யைச் சொல்லுங்கள்’’ என்றேன் நான். நன்பர் சொல்கிறார்.]

நான் ஒரு நிமிடம் தீகைத்துத்தான் போனேன். ஏனென்றால், இவள் கேட்டால் என்ன பதில் சொல்வ தென்பதைப்பற்றி நான் கொஞ்சம்கூட யோசித்து வைக்க வில்லை. ஆனாலும் எனக்குத் ‘‘திஹர் யோசனை’’கள் சமயத் துக்குக் கைகொடுப்பது வழக்கம். நான் சொன்னேன்: அவரா? அவர் ஏதோ சொன்னார்! ’’

“‘எனக்குத் தெரியக்கூடாத இரகசியமாக்கும்?’’

‘‘ஓமோம்.....ஒரு பெண்ணைப்பற்றி இன்னொரு பெண்ணுக்குச் சொல்வது நல்லாயில்லைத்தானே?..... அவருடைய சொந்தத்திலே ஒரு பெண் இருக்காம்’’ என்று நான் சொல்லும்போதே திரேசாவின் முகத் தில் தென்பு வருவதைக் கவனித்தேன்.

“‘அந்தப் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுகிறாராமோ?’’

“‘உங்களுக்குத் தெரியும் போலிருக்கிறதே!’’

“‘இல்லை; ‘‘ஒரு பெண் இருக்கிறது’’ என்று உங்களிடம் சொன்னால் வெறு என்ன காரணம் இருக்கப்போகிறது..... நீங்கள் என்ன சொன்னீர்கள்?’’

நான் சிரித்தேன். பிறகு, “இன்னும் நாலைந்து வருடய்களுக்குள் நான் திருமணம் செய்கிற யோசனை கொஞ்சங்கூட இல்லை! என்று சொல்லி விட்டேன்” என்றேன்.

“உண்மையாகவா? ”

“இதில் ஏன் சந்தேகப்படுகிறீர்கள்? உண்மையாகவே சொல்லிவிட்டேன்.”

“அதல்ல; நீங்கள் 4—5 வருடத்தவணை போட்டது...
.....

“அதுவா?.....” என்று ஆரம்பித்த எனக்கு. ஏ தீணா ஒரு உள்ளக் கிளர்ச்சி வந்துவிட்டது. அந்தக் கவர்ச்சிகரமான அழகியோடு—“அவள் நெறி தவறியவள்” என்பதனாலே, அவளைப் பற்றிய காமக் கவர்ச்சி அதிகரித்துவிட்டது—அவளோடு சல்லாபமாக வார்த்தையாடவேண்டுமென்ற ஆவல் என்னுடைய மனச்சாட்சி, புத்தி, திறமை எல்லா வற்றையும் மடக்கிவிட்டு முன்னுக்கு வந்துவிட்டது. அந்த உணர்ச்சி சொல்லிற்று: “.....திரேசா, உங்களைப் போன்ற ஒருவர் பக்கத்திலிருந்து சுதி கூட்டிக் கொண்டிருக்கும்போது நான்னல்ந்து வருடங்கள்.....”

அவனுடைய முகத்திலே என்ன அற்புதமான ஒளி! “எம்மா இருங்கள்.....செல்லத்துரையார் வேறு ஒன்றும் சொல்லவில்லையா? ” என்று கேட்ட அவள் குரல்கூடத்துள்ளிற்று!

“செல்லத்துரையார், அவருக்கும் எனக்கும் இடையில் வேறு என்ன கதை இருக்கப்போகிறது? ” என்று என்னுடைய வாய் சொல்லிக் கொண்டிருக்கும்போது, உள்ளத்தில் ‘உண்மை’ தலை தூக்கிற்று. கணநேர மயக்கம் புகை விலகுவதுபோல் விலகி ஓளித்தது. இந்த விஷப் பாம்போடு இன்னமும் விளையாட என்னுகிறாயே!

என்று மனம் சீறிக் கடித்தது. நான் இந்த மாதிரிக் கடி பட்டுக்கொண்டிருக்கையில் “செல்லத்துரையரை இலேசாக நினையாதீர்கள். நேற்று உங்களை அவர் கூட்டிக்கொண்டு போகும்போதே எனக்குப் பெரிய பயம். ஆன் பூணை மாதிரி ஆட்களை முடிந்துவிடுகிறதிலே புனி. அதோடு என்கிது அவருக்குப் பெரிய ஆத்திரமும் உண்டு.....உங்களிடம் சொன்னாலென்ன—சொல்லவுத்தான் வேண்டும். மாஸ்டர்! இந்தக் கிழவருடைய மனைவி இறந்து போனாள், பின்னளை கள் இல்லை. இந்த வயது சென்றும் இதற்கு ஆசைவிட வில்லை...தன்னைக் கல்யாணம் செய்யும்படி என்னையே கேட்டார்!...”

என் நெஞ்சிலே இடு இடுத்தது. செல்லத்துரையார் அந்த மாதிரி இவளைக் கேட்டுவிட்டார் என்று நம்பியல்ல. அந்தப் பெரிய மனிதர் தன்னுடைய காலடியில் இவள் படுவதைக்கூட விரும்பமாட்டார்கள்று எனக்குத் தெரியும்... இவள்—இந்த மோகனசுந்தரி—இத்தகைய பெரிய பழியை அவர்மிது போடுகிறானே! தன்னுடைய உழிகாக காப்பாற்றுவதற்காக நாகபாம்பு தஞ்சைக் கக்குகிளின்றது. ஆனால் இவளோ தன்னுடைய —கெட்டுப்போன—மானத் தைக் காப்பாற்றுவதற்காக இப்படிப் பெரு நஞ்சைக் கக்கு கிளின்றானே!...இவளை நினைப்பது கேடு; இவளைப் பாரிப் பது அபாயம்; இவளோடு பேசுவது பெருமோசம், இவளைத் தொடுவதே!...

என்றாலும் நடுங்கிக்கொண்டிருக்கையிலே அவன் மேலும் சொன்னாள், “தினதெயல்லாம் சொல்வது எனக்கு விருப்பமில்லை. உங்களிடம் இல்லாதது பொல்லாததைச் சொல்லி, உங்கள் வெள்ளை மனதைக் கெடுத்தாலும் கெடுத்து விடுவார் என்ற பயத்தினாலேயே சொன்னேன்... அதெல்லாம் இருக்கட்டும், உங்களிடம் இன்றைக்கு முக்கிய மான ஒரு விஷயம் கேட்கமேஜுமென்று இருக்கிறேன். நீங்கள் மறுக்கக்கூடாது!”

‘எது, இவள் இப்போதே திருமணத்துக்கு உறுதி வாங்கப் போகிறாரோ! ’ என்று நினைத்தேன். என் மனத் தின் சிரிப்பு உதட்டிலே நெனிய, ‘‘சொல்லுங்கள்’’ என்றேன்.

‘‘சொன்னபிறகு ‘மாட்டேன்’ என்று சொல்லமாட்ட மர்களே?’’

‘‘என்னால் முடியுமானால் செய்கிறேன்.’’

‘‘முடியாததைக் கேட்பேனா...மாஸ்டர்! இன்றைக்கு என்னுடைய பிறந்த நாள். இன்றைக்குப் பின்னேரம் நீங்கள் தேனீர் பறுக எங்கள் வீட்டுக்கு வரவேண்டும்:’’

‘‘இன்றைக்கு...’’

‘‘பார்த்தீர்களா, ஏதாவது சாட்டுச் சொல்விர்களென்று எனக்குத் தெரியும்...அதெல்லாம் நான் கேட்க மாட்டேன். தீங்கள் வராவிட்டால்.....’’

இவளோடு இப்படி கதையை வளர்ப்பதில் எனக்கு மனம் செல்லவில்லை. எப்படியாவது பேச்சை நிறுத்துவதற்காக ‘சரி, வருகிறேன்’ என்றேன். நான் என்ன அரிச்சுந்திரானா, இப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலேகூடப் பொய் சொல்லாமலிருக்க?

இந்தச் சமயத்தில் ஒரு பையன் ஒரு ‘தந்தி’யைக் கொண்டுவந்து என்னிடம் தந்தான். இனக்குத்தான் கடு மையாகத் தாக்கப்பட்டுக்கிடந்த என் மனம் தந்தியைப் பார்க்க முன்னரோ பதறத்தொடங்கிவிட்டது. ஒருவேளை அதனுள்ளிருந்த பயங்கரச்செய்தியின் சக்திதான் என்னாக கலக்கிற்றோ?...

பதறும் கைகளினால் தந்தியைப் பிரித்துப்படித்தேன்.

[மாஸ்டர்! பத்திரிகைகளிலே தொடர்க்கை எழுதுகிற வர்கள் ‘அடுத்தது என்ன’ என்ற ஆவலைக் கிளப்பக் கூடிய தாக ‘தொடரும்’ என்று போடுவார்கள். அதுமாதிரி நீங்களும் ‘ஏதோ பயங்கரச் செய்தியுடைய ஒரு தந்தி வந்தது. பதறும் கைகளினாலே அதைப்பிரித்தேன் என்று சொல்லி விட்டுப் பேசாமலிருக்கிறீர்களே; அது என்ன அப்படிப் பொல்லாத விஷயம்? சொல்லுங்கள்!’ என்றேன் ஏதோ ஒரு பெருந்துயரமான நினைவைப் பெருமுச்சாக வெளியே தன்னிவிட்டு. நண்பர் சதாசிவம் சொல்கிறார்.]

‘அந்தத் தந்தியிலே என்ன இருந்ததென்றா கேட்கி றிருக்கான் என்னுடைய தாயாரை உயிருக்குமிராய் நேசிப்பது உங்களுக்குத் தெரியும். எல்லோருக்குமே தெரியும். ஆனால் என்னுடைய தகப்பனாரிடம் நான் கொண்டிருந்த பேரன்பு—நன்றி —மரியாதை எல்லாம் என் நெஞ்சு நிறைய இருந்தது. ஆனால் வெளியிலே தெரிந்ததில்லை. என் தகப்பனாரிடம் நான் கொண்டிருந்த அன்பையும், பக்தி யையும் என் தாயார்க்கூடச் சரியாக உணர்ந்திருக்கமுடியாது. ஏனென்றால் நான் அப்பாவோடு அதிகம் பேசுவது கிடையாது. ஏதும் அலுவலில்லாமல் அவர் இருக்கும் பக்கத்துக்குக்கூடப் போகமாட்டேன். நான் அவரிடம் கொண்டிருந்த மரியாதைகள் இதற்குக் காரணம்...அவருக்கு நான் ஏதோ பெரிய கடமைப்பட்டிருப்பதுபோலவும், நான் என்னதான் செய்தபோதிலும் அந்த நன்றிக்கடன் தீராது போலவும் என் உள்ளத்திலே ஒரு எண்ணம் படர்த்து நிறைந்திருந்தது அவருக்கு என் நன்றியைத் தெரிவிக்க—கடமை செய்ய ஒரு சந்தர்ப்பம் வராதா என்று என் மனம் என்றுமே ஏங்கிக் கொண்டிருந்தது.....ஜயா, அது தீராத ஏக்கமாகவே நின்று விட்டது. ஆம், அந்தத் தந்தி என்னுடைய அருமைத் தந்தையாருடைய மரணச் செய்தியைத்தான் சுமந்து வந்தி ருந்தது. செய்தியை வாசித்தபிறகு நான் இந்தச் சாதா-

உண்மான உலகத்தில் இல்லை. பெரிய சந்தோஷம்—இனபம் ஏற்பட்டால் இந்த உலகத்தையே அது மறைத்து விடுமென்று எழுதுவார்கள். அதேமாற்றி பெரிய துண்பமும்—கவலையும்— இந்த உலகத்தை நமக்கு மறைத்து விடுகின்றன. நான் எப்படி யாழிப்பாணம் வந்தேன், எனது தந்தையின் மரணச் சடங்குகளை எப்படிச் செய்தேன் என்பதெல்லாம் கொஞ்சங்கூட எனக்கு நினைவில்லை. ஏதோ மற்றவர்கள் சொன்ன கட்டளைகளை என் உடம்பு நிறைவேற்றிக்கொண்டிருந்தது. மனம் துயரச் சமுத்திரத் திலே அழுங்கிச் செயலற்றுவிட்டது. யாரோ சொன்னார்கள். ‘கடைசி நேரத்தில் ஏதோ கண்ணிலே முழிக்க முடியாவிட்டாலும், ‘கடமை’ செய்யவாவது கொடுத்து வைத்துவிட்டார்ஸி’’ என்று.

‘கடமை’

என் தகப்பனாருக்குச் செய்யவேண்டுமென்று என் மனம் துடித்துக்கொண்டிருந்த நன்றிக்கடன், இந்தக் கடமை தானா?

அந்தத் துயரத்திலும் எனக்குச் சிரிக்கவேண்டும் போவிருந்தது!

[‘அதன் பிறகு எப்போது கொழும்புக்குப் போனீர்களீ—பிறகு நடத்ததைச் சொல்லுங்கள்.’’]

பிறகு நான் கொழும்புக்குப் போகவேயில்லை. தகப்பனாருக்குப் பிறகு ‘குடும்பத் தலைவன்’ என்ற பொறுப்பை தான்தானே ஏற்கவேண்டியிருந்தது! உத்தியோகம் பார்த்தால் மாத்திரம் போதுமா? கானி, பூமி; அது, இது என்று எத்தனையோ பொறுப்புகள்! எல்லாவற்றுக்கும் மேலாக அம்மாவைத் தனியாக விட்டு விட்டு நான் எப்படிப் போகமுடியும்?.....எனக்கு உள்ளூர்ப் பள்ளிக்கூடத்திலேயே இடம் கிடைத்துவிட்டது! —ஜநுறு ரூபா செய்த வேலை ஜூயா! அது கிடக்கட்டும். இதற்குப்பிறகு

‘அம்மாவின் ஆய்க்கினை தாங்கமுடியாமல்’ கல்யாணமும் செய்துகொண்டேன்.....

[‘திரேசா?’]

அவருடைய நினைவுகள் மங்கிமறைந்துவிட்டன. என் ‘இல்லா’ளாய் மாத்திரமில்லாமல் ‘உள்ளா’ளாயும் வந்து வாய்த்த செல்லம் என்ற சூரியப்பிரகாசத்துக்கு முன்னே அந்த மின்மினியின் பகட்டு இருந்த இடமும் தெரியாமல் மறைந்துவிட்டது. இந்த நிலையிலேதான் நான் அன்று படம் பார்க்கப் போனேன்; அங்கே திரேசாவை—அவருடைய பழைய மினுமினுப்போடும் அவருடைய ‘கணவன்’ என்ற பண்டத்தோடும் சந்தித்தேன்.

[‘அடேயப்பா! ஒரு மாதிரி பாரதக் கதைபோல இருந்துப் பறித்து கதையை முடிக்கிறீர்கள் போவிருக்கிறதே!..... அது சரி; ஏதோ. ‘கல்யாணமான பிறகுதான் உண்மையான காதலைக் காணமுடியும், அதற்குத்தான் பெரிய சக்தி இருக்கிறது’ என்று கதை சொல்ல ஆரம்பித்தீர்களே, கடைசியில் கதைக்கும் கருத்துக்கும் உள்ள தொடர்பு, தீகோகுலாஷ்டமிக்கும் குலாம் காதருக்கும் இடையிலுள்ள தொடர்புதானே? ’

‘நான் இன்னும் கதையே சொல்லவில்லையே! ’

‘என்ன!.....’

‘ஓமோம், கதை ஆரம்பித்த இடத்திலேதானே இருக்கிறது? நான் ஆரம்பிக்கு முன்னர் நீங்கள் அந்தப் பெண்ணைப்பற்றி விடுத்து விடுத்துக் கேட்டீர்கள்..... அனுமார் வால்மாதிரி அந்த விருத்தாந்தம் வளர்ந்து போனதே தவிர, கதை ஒரு அடிக்கடி நகரவில்லையே! ’

‘சரியாய்ப்போச்சு!.....இனியாவது பூர்வங்கள் ‘கதை’ யைச் சொல்கிறீர்களா?’

வ—6

‘இனி, நீங்கள் குறுக்கே கேள்வி கேட்டாற்கூட நான் விண் அலம்பல் அலம்பப் போவதில்லை.....கச்சிதமாய் சிறுகடை இலக்கணத்தோடு முடிக்கப்போகிறேன்’

‘அச்சா, நமது எழுத்தாளர் உலகத்துக்கு உங்களைப் போன்ற ஒருவர்..... சரி, சரி; கடையைச் சொல்லுவார்கள்!’

நன்பர் சதாசிவம் சொல்கிறார்:

“என்ன மாஸ்டர்! மறந்துவிட்டார்களா?.....”

தேன் பூசிய குரலிலே திரேசா கேட்டது என்னைப் பார்த்துத்தான்! படம் ஆரம்பமாக இன்னும் ஜந்து நிமிடங்கள்கூட இல்லை. பிரகாசமான மின்சார விளக்குகள் அணைக்கப்பட்டபின் நிலவு போன்ற ஒரு மெல்லிய வெளிச் சத்திலே—அந்த வெளிச்சம், அந்தச் சூழ்நிலை மனிதரின் மனத்தையும் பாதிக்கிறதா!..... திரேசாவைப் பற்றிய பழைய நினைவுகளெல்லாம் ஒரு கணநேரத்தில் வந்து போன்றிருகும்—அவள் எந்தத் ‘தர’மான பெண் என்பதை நினைவுகூர்ந்த பிறகும், அவளுடைய குரலிலே என் மனம் இனிமையை நுகர்கிறதா! அவளுடைய தோற்றுத்திலே அழைக—கவர்ச்சியைக் காண்கிறதா! மயக்கம்—கயமை மயக்கம் ஏற்படுகிறதா!

“ஓ.....” என்று நான் நாக்கைக்கடித்துக் கொண்டே எழுந்தேன்—‘ஜயையோ, இதுவரை உங்களைக் கவனியா மல், உங்களைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறேனே!’ என்று சொல்வதன் ‘முத்திரை’ தான் இந்த நாக்குக் கடிப்பு.

எனக்கு இரண்டு வரிசைக்கு முன்னால்தான் அவளும் ‘அவ’ரும் இருந்தார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த வரிசைக்கு நான் போனேன். திரேசாவின் எண்ணத்திலே

பொங்கிய பழைய நினைவுகள் அவனுடைய முகத்தினி கவர்ச்சிக்குச் சிகரம் அமைத்தன. ‘அவ’ருடைய முகத்தை நான் அதிகம் கவனியாது விட்டாலும், ஒரு அசட்டுச் சிரிப்புத் தான் அதை அலங்கரித்திருக்க முடியுமென்று நினைக் கிறேன். ‘அவ’ருக்கு நேரே பின்னாலிருந்த நாற்காலியில் நான் போய் உட்கார்ந்தேன். திரோசா சாடையாகத் திரும்பினாலும் என்னைப் பார்க்கலாம்; பாவம்’— அவள் கணவர் என்னைப் பார்ப்பதானால் உடம்பை முறுக்கித் திரும்பிப் பார்க்கலாம், கழுத்து வலியெடுக்கும்வரை!—நான் வேண்டுமென்றே இப்படி ஒரு நிலையை சிருட்டித்துவிட்டதாக நினைக்கவேண்டாம். தற்செயலாக இப்படி அமைத்து விட்டது.

‘‘மறந்து போனீர்களா மாஸ்டர்?.....’’

அவனுடைய குரலும் பாவமும் ஏதோ மிக உரிமையோடு கதைப்பதுபோலிருந்தது. ‘பக்கத்திலே ‘அவ’ர் இருக்கிறாரே; இவள் இப்படிக் கதைக்கிறாரே;—அந்த மனுஷன் என்ன நினைப்பாரோ!.....’ என்று எனக்குக் கொஞ்சம் யோசனை. நான் தலையை அசைத்து அவரைச் சுட்டிக் காட்டி ‘‘அவருக்கு எங்கே வேலை?’’ என்று கேட்டேன்.

அவள்தான் சொன்னாள்: “‘கொழும்பிலேதான்— சாம்ஸ் கொம்பனியில் கிளாக். மூன்று நாள் லீவில் வந்தவர். நாளைக்குப் பின்னேரம் போகவேணும்.....’’—அவள் அவரைப்பற்றி அறிமுகப் படவத்தை நீட்டிக் கொண்டிருக்கை யில் அவர் மெல்லத்திரும்பிப் பாதிமுகத்தைக் காட்டி ஒரு சிரிப்புச் சிரித்தார். அந்த முகத்திலே ‘இவர் ஒரு பாவம்; அப்பாவி’ என்று ஒருவரும் எழுதிவைக்க வில்லை. எழுத வேண்டிய தேவையில்லை. இந்த உலகத்திலே இதுவும் ஒரு இயற்கையா? இப்படி ஒரு ‘மாதிரி’ யான பெண்களுக்கு வந்து சேருகிற கணவன்மார் பெரும்பாலும் அப்பாவிகளாகத்

தான் இருப்பார்களா? அல்லது சூராதி சூர்களும் இத்தகைய பெண்களோடு வாழுத் தொடங்கியவுடன் ஆணவங் கெட்டு விடுகிறார்களா?.....

படம் ஆரம்பித்துவிட்டது! தமிழ்ப்படமல்ல; ஆங்கிலப் படம். விறுவிறுப்பாக ஒடிக்கொண்டிருந்தது. அதனால் திரேசாவைப்பற்றிய எண்ணம் சற்றே நெஞ்சில் உறங்கிக் கிடந்தது. அந்த உறக்கத்திலும், அவள் இரண்டு முன்று தரம் திரும்பிப் பார்த்தது கனவு கண்டதுபோல் சூபகம் வருகிறது.

இடையிலே 'இடைவேளை' வர, 'பளிச்'சென்ற பிரகாசமான வெளிச்சம் தியேட்டரைப் பலூக்கியது. அந்தப் 'பகல்' வெளிச்சத்திலே உட்கார்ந்திருப்பது என் மனத்திடத் தேதக் கலைத்து—என்னைக் கோழையாக்கி, ஒரு பயத்தை உண்டாக்கிற்று. மெல்லச் சுற்று முற்றும் பார்த்தேன், யாராவது தெரிந்தவர்கள் வந்திருக்கிறார்களா என்று. நல்ல வேளை! அப்படி ஒருவருமே இல்லை....

திரேசா திரும்பிப் பார்த்தாள். சிரித்தாள். அந்த வெளிச்சத்துக்கும் மேலாக அவளுடைய சிரிப்பு வெளிச்சம் போட்டது.

"படம் எப்படி?" என்று கேட்டாள். 'பரவாயில்லை' என்றேன்.

என்ன நினைத்தானோ தெரியாது; உடனே 'அவ'ருடைய பக்கம் திரும்பி ஏதோ இரகசியம் பேசினாள்.

அவர் எழுந்தார். திரும்பி என்னைப் பார்த்து ஒரு புள்ளிப்புச் சிரித்தார். ஏனோ எனக்குப்பரிதாபமாக திருந்தது. 'இருங்கள்; வருகிறேன்' என்று சொல்லி விட்டு வெளியே நடந்தார்.

அவர் மறைந்ததும், “அவரை எங்கே கலைத்துவிட்டார்கள்?” என்று நான் கேட்டேன்.

திரேசா தாராளமாக எனி பக்கம் திரும்பிக்கொண்டு, “ஏன் உங்களுக்குப் பிடிக்கவில்லையா?” என்றாள்!

இவள் இதுவும் கேட்பாள்; இன்னமும் கேட்பாள். நான் தான் தெரியாத்தனமாக வாயைக் கிகாடுத்துவிட்டேன். அல்லது தெரிந்துகிகாண்டுதான்—இப்படியான் ஒரு பதிலை எதிர்பார்த்துத்தான் நானும் கேட்டேனோ!.....

திரேசா தன்னுடைய ‘ஹான்ட் பாக்’கிலிருந்து அவசர அவசரமாக ஒரு கடதாசித் துண்டை எடுத்து அதில் ஏதேர எழுதினாள். பிறகு அதை என்னிடம் ‘தந்து ‘‘இதை வைத்துக் கொள்ளுங்கள்’’ என்றாள்.

“இது என்ன மந்திரம்?”

“மந்திரமில்லை. இதில் எங்கள் வீட்டு விலாசம் இருக்கிறது.....நீங்கள் நாளைக்குக் கட்டாயம் எங்கள் வீட்டுக்கு வரவேணும்”

“என் நாளைக்கு ஏதும் விசேஷமோ?::”

“நீங்கள் வருவதே ஒரு விசேஷந்தானே?::”

“நாளைக்கு ‘அவர்’ பயணம் போகிறாரே; அந்த நேரத்தில் நான் வந்தால் இடைஞ்சலாயிருக்குமோ?”

“அவர் 4 மணிக்கே புறப்படுகிறார். மாங்குளத்தில் யாரையோ சந்திக்கவேணுமாம். நீங்கள்.....::”

“நானும் வருவதானால் 4 மணிக்குப் பிறகுதான் வரும்படியும். அவர் போன பிறகு.....?::”

“நீங்கள் அவரையா பார்க்க வரப்போகிறீர்கள்?::”

“வேறு யாசைத்தான் அங்கே வந்து பார்க்கிறது?::”

“என்னைக்கண்டால் உங்களுக்குப் பிடிக்காதாக கும்?::”

“திரேசா.....”

“மாஸ்டர்!.....ஏதோ சந்தர்ப்பங்கள் எத்தனையோ பேரைப் பிரித்து, ஒவ்வொரு திக்கில் போட்டுவிடுகின்றன... என்னுடைய நெஞ்சில் அன்று எழுதிய படம் இன்னும் அழிய வில்லை.....ஸ!அவர் வருகிறார்.....உங்களுக்கு எத்தனை குழந்தைகள் மாஸ்டர்? ”

என்னுடைய பிடரியிலே யாரே அடித்தது போன்ற ஒரு உளர்ச்சி. ஆனாலும் அவள் கேட்டதற்குப் பதில் சொல்லத் தவறவில்லை.

“இரண்டு. மூத்தது ஆண்; பிறகு பெண் குழந்தை.”

‘அவ’ரும் வந்து அமர; விளக்குகளும் அணைந்தன. ‘இடைவேளை’ முடிந்துவிட்டது!

அவர் திரேசாவிடம் எதையோ கொடுத்தார். பிறகு என்னிடம் ஒரு சிகரட்டை நீட்டினார். “எதற்கு உங்களுக்கு விண் ரீமம்” என்று சொல்லிக்கொண்டே வாங்கினேன். சிகரட்டை நான் பற்றவைத்ததும், திரேசா திரும்பி என்னிடம் கையை நீட்டி, “இந்தாருங்கள் மாஸ்டர்!” என்றாள்.

இருட்டு. அவளுடைய கணவரின் தலைக்குப் பின்புற மாக அவளுடைய கை என் பக்கம் நீண்டிருக்கிறது. அதி விருந்த ரொவ்வி’யை எடுக்க என் கை உயர்ந்தபோது,— வெறுங் கோழை!—அது உள்ளுக்குள் பதறிக்கொண்டிருந்தது!

நான் மெதுவாக ஒரு ‘ரொவ்வி’யை எடுத்தேன் எடுத்து விலகு மூன்பே அவளுடைய விரல்கள் குவிந்தன என்னுடைய விரல்கள் அவற்றுக்கிடையே அகப்பட்டும் அகப்படாமலும் மீண்டும் வந்துவிட்டன!

இது என்ன, இவ்வளவு புழக்கமா?—வெயர்த்துக் கொட்டுகிறதே!

கணநேர மயக்கம்—இன்ப மயக்கம்—இல்லை. கயமை மயக்கம், திரைப்படத்தின் தொடர்பைக்கூட நினைவிலிருந்து அறுத்துவிட்டது!

எதோ ஒரு விதமாகப் படம் முடிந்துவிட்டது.—கதா நாயகனும் காதலியும் கட்டியணைத்து முத்தமிடுகின்ற அந்தத் தோற்றும் கண்களை விட்டு மறைவதற்கு முன்பே விளக்குகள் வெளிச்சம் போட்டுவிட்டன. வெளிச்சத்தைக் கண்டவுடனேயே திரும்பி என்னைப் பார்த்த திரேசாவின் கண் பார்வையில் இருந்தது நானா அல்லது அந்தக் கதா நாயகனா என்று சொல்ல முடியாது.....

எழுந்து விட்டோம்.

என் மனத்திலே ஒரு நிம்மதியா, இந்த ‘மாண்ய’யை விட்டு நீங்கிப் போகிறேனன்று! அல்லது ஏக்கமா, கைக்குக் கிட்ட வந்த இன்பம் கலைந்துபோகிறதே யென்று!...

வெளியே வந்துகொண்டிருந்தோம். அவர் முதலில்; பிறகு அவள்; அவளுக்குப்பின் நான்.— நிச்சயம் இந்த வரிசை ஒழுங்கை அவள் வேண்டுமென்றே ஏற்படுத்தி விருப்பாள்!

வாசற் கதவருகே—

ஒரு சிறு நெருக்கடி—அந்த நெருக்கடியில் ‘அவ’ர் வெளியே போய்விட்டார். ஐயோ பாவம், திரேசாவும் போவதற்கிடைமில் இரண்டு முன்று பேர் புகுந்துவிட்டார்கள்!!

திரேசா டக்கென்று திரும்பினாள் என்னிடம்.

‘‘மாஸ்டர்! கட்டாயம் காத்திருப்பேன்.....’’

‘‘என்ன விசேஷமென்றால்?—’’

‘‘.....எவ்வளவோ இருக்கிறது. சொல்லுங்கள், வருளீர்களா மாட்டார்களா?’’

‘‘வருகிறேன்—’’

இருவரும் வாசலை அணுகினோம். வளையலணிந்த ஒரு மென்மலர்க்கை திரும்பி வந்து என் விரலைப் பிடித்து ஒரு

நகக்கு நசக்கிற்று..... தொடர்ந்து இரு கயல் மின்கள் எனினெப் பார்த்து ஒரு கள்ள மயக்கம் செய்தன.....

அடுத்த நாள்.

ஞாயிற்றுக்கிழமை யாதலால் இரண்டு மணிக்குத் தான் ஆடிப் பாடிச் சாப்பாடு முடிந்தது. நான் சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு ஏதோ ஒரு பத்திரிகையை விரித்து வைத்துக்கொண்டிருந்தேன்.— படிக்க முடிய வில்லை; மனம் எங்கேயோ மேயப் போய்விட்டபின், வெறும் கதைப் பொருளான கண்ணுக்கு எங்கிருந்து பார்வை வரும்?

என் மன அரங்கிலே திரேசா நாட்டியம் ஆடிக்கொண்டிருந்தாள்.

அவனுடைய பார்வை—

அவனுடைய சிரிப்பு—

அவனுடைய பேச்சு—

அவனுடைய செய்கை—என் விரல்களிலே அவள் விளையாடியது!

எனக்குப் போதை ஏறிவிட்டது!

நான் எழுந்தேன், செல்லத்துக்கு ஏதாவது ஒரு சாட்டுச் சொல்லிவிட்டுத் திரேசாவைச் சந்திக்கப் போவதற்காக.

“பா..... ஆ..... ப்பா..... ஆ.....” என்று ‘பா ப’ா இராகம் போட்டுக்கொண்டு தத்தகப் பித்தக என்று நடந்து வந்தான் என் அருமைச் செல்வன். அவனுக்கு இரண்டு வயது கூட நிரம்பவில்லை. அதற்கிடையில் எவ்வளவு ஈட்டித்தனம்! நான் திரும்பிப் பார்த்ததும்— இந்த உலகத்தின் அழகுச் சக்தி அத்தனையும் தன் முகத்திலே தவழ ஒரு சிரிப்புச் சிரித்தான். அந்தச் ‘சின்னாஞ்சிறு கிளி’யின் மோகனத்திலே என்னை — என்னுடைய என் ஊங்களைப் பறிகொடுத்துவிட்டு, “வா கண்ணா!” என்று ஒக்கையை நீட்டினேன். அவன் கையிலே ஒரு கடதாசி.

அதை வாசித்துக்கொண்டு ‘கா.....கா’ என்று என்னென்னவோ அபிநியம் பிடித்தான். அந்த உயிரித்துடிப்பை இவறுமனே இந்த வரி எழுத்துகளிலே வார்க்க முடியுமா?

கடைசியில் அந்தக் கடதாசியை என்னிடம் தந்து விட்டு ஏதோ ஒரு பெரிய காரியத்தைச் சாதித்துவிட்டது போல வெற்றிச் சிரிப்புச் சிரித்தான்.

இது என்ன? ஏதோ கடிதம் போலவ்வா இருக்கிறது!—அதுவும் செல்லத்தின் எழுத்து..... ஒகோ, செல்லம் கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, ஏதோ வேறு பாராக்கில் மினைக்கெட, இவன் தூக்கிக்கொண்டு வந்துவிட்டான் போலிருக்கிறது!

செல்லம் யாருக்கு எழுதியிருக்கிறாள், என்ன எழுதி யிருக்கிறாள் என்று நான் அறிய ஆவல் கொண்டதில் வியப்பில்லை. கணவனும் மனைவியுமானாலுங்கூட ஒருவர் கடிதத்தை மற்றொருவர் பார்க்கக்கூடாதென்ற நாகரீக’ப் பழக்கம் எங்களிடையே கிடையாது.

கடிதத்தை வாசித்தேன்:

‘அன்புமிக்க தோழி,

பல நாட்களாகச் சந்திக்காத உன்னை நேற்றுச் சந்தித்தேன். அதுவும் நீயே என்னைத் தேடி வந்திருந்தாய். என்னுடைய நட்பைப் பெரிதாகக் கருதி அன்புடன் வந்துள்ளது மனம் நோகும்படி நடந்துவிட்டேன். தயவுசெய்து என்னை மன்னித்துக்கொள். நீயும்—தோழிகளும் சேர்ந்து ஆரம்பிக்கப்போகும் ‘அசில இலங்கைத் தமிழ் மகளிர் முன்னேற்றக்கழக’ ததில் நானும் நிச்சயம் பங்குபற்றுவே வென்றுதான் நீ வந்திருப்பாய். நான் மறுத்தது உனக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தந்திருக்கும். உனக்கு மாத்திரமல்ல; உன்னைப்போன்ற ஒரு அருமையான சினேகிதியின் வேண்டுகோளை மறுப்பதில் எனக்கும் மிகுந்த கவலையே. நான் என்ன செய்வேன்? உங்கள்

மழகத்தில் சேருவதிலோ சந்தாப்பணம் தருவதிலோ எனக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் கூட்டங்களுக்கு வந்து பங்குபற்ற வேண்டு யென்று கேட்டாயே, அதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..... வெட்கத்தைவிட்டுச் சொல்கிறேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையையும் நான் எவ்வளவு ஆவலோடு எதிரிபார்த்துக் கொண்டிருக்கிறேனென்று உனக்குத் தெரியுமா? நீண்ட ஆறு நாட்களுக்குப் பிறகு ஒரே ஒரு ஞாயிற்றானே வருகிறது! இந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள்தானே என் கணவர் என்னோடு வீட்டில் இருப்பார்..... தோழி, அவரைப் பிரியரமலிருக்கும் அந்த ஒரே ஒரு அருமையான தினத்தை எந்தக் காரணத்துக்காகவும் நான் இழக்க விருப்பமில்லை..... நீ பரிகசிக்கக்கூடும். எனக்குக் கிடைத்ததுபோல உனக்கும் ‘உயிருக்குமிரான்’ ஒரு அன்புக் கணவர் கிடைத்தால் —பிறகு நீ பரிகசிக்க மாட்டாய்.....’

கடிதம் எழுதிமுடியாமல் இவ்வளவோடு நின்றுவிட்டது. கடிதத்தில் காணப்பட்ட ஒவ்வொரு சொல்லும் என் நெஞ்சிலே சாட்டைகொண்டு அடித்தது..... திரேசாவைப் பற்றி வெறுந்த கயமை மயக்கம், செல்லத்தின் காதல் மருந்தி னாலே கரைந்து இருந்த இடமும் தெரியாமல் ஒழிந்து போயிற்று.....

‘இவன் பெரிய மோசம்; ஓன்றையும் வைக்க விடுகிறானில்லை..... ஒ! இதை உங்களிடமா கொண்டு வந்து தந்துவிட்டான்! நீங்கள் பார்க்கக்கூடாது!..... இங்கே தாருங்கள்!’ என்று சொல்லிக்கொண்டே செல்லம் ஓடிவந்து என் கையிலிருந்த கடிதத்தைப் பறித்தாள்.

என் கிட்ட வந்தவளை நான் விடவில்லை!



தானா க்ருஸ்தாலினுட்பு படப்பட்டிருக்கிற நிலையில் இருப்பதையிட அவனைப் போட்டிருக்கின்றார்கள் எனிலும் சுதா குடும்பத்திற்கு விடுவதையிட ஏதும் முடிவு கூறுவது குறிப்பு மற்று வரெஷ்டுவதை விடுவது, ஏதும் மொற்றியது கிளுகை ட்ரைம் படிக்கப்படுவது ஏதும் முடிவு கூறுவது உள்ளும் புறமும்

“தா—தெய்; தரிகிட—தரிகிட...” என்று தாளக்காரர் ஆரவாரித்தார். பிள்ளையார் கோவிலின் வெளி மண்டபத்திலே சின்ன மேளக்காரி துகள் பறக்க ஆடிக்கொண்டிருந்தாள். பெண்களும் குழந்தைகளும், அந்த வேடிக்கையைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவளோ அடிக்கடி கண்ணை வெட்டி, பல்லைக்காட்டி, வெளிச்சம் போட்டுக்கொண்டிருந்தாள், ஆன் பிள்ளைகள் இருந்த பக்கத்தைப் பார்த்து! கிழவர்களுக்கு மனதுள்ளே வாலிபம் துளிர்த்துக்கொண்டிருந்தது. நிகழ்கால வாலிபர்கள் — குறிப்பிடத்தக்க புள்ளிகள் — பின்னாலே வரிசையாக, ஸ்ரைலாக நின்று கொண்டிருந்தார்கள். அந்த வரிசையிலே ‘பெற்றோ மாக்ஸ்’ லைற்றின் ஒளி மோத, அங்கிருந்து மோதிரக் கற்கள் டாலிட்த்தன; கைக்கடிகாரங்கள் பளிச்சிட்டன. இடையிடையே கழுத்துச் சங்கிலிகளும் மின்னின்.

‘உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ’ என்ற பாட்டின் அடியைப் படித்துவிட்டுச் சின்ன மேளக்காரி ‘ஜிகு ஜிகு’ என்று வட்டமாகச் சுழன்று வந்து கொண்டிருந்தாள்...

ஆதிமுலத்திலே, அழுது வடிந்துகொண்டிருந்த தேங்காயெண்ணைய் விளக்குகளும் தானுமாய்ப் பிள்ளையார் கவனிப்பாரற்றுக் கிடந்தார்!

பிள்ளையாருக்கும் பெரியவராய், கண்கண்ட கல்நெஞ்சு சராய்ப் பிரசித்திபெற்ற டொக்ரர் சுந்தரமூர்த்தி அவர்களுக்கு இந்த அசலான சுந்தரப்பத்திலே ஒரு நப்பாசை

தோன்றிற்று. சதிராட்டம் நடந்துகொண்டிருந்த பாதை வழியே சின்னமேளக்காரியின் பக்கமரக இங்கிருந்து மறு பக்கம் போய்சேர வேண்டுமென்பதுதான் அந்த ஆசை. அந்த ஆசையின் வேகத்திலே முகம் பூரிக்க, அங்குமிங்கு மாய் நரைத்துக்கொண்டிருந்த மீதையைக் கையினால் தடவி விட்டுக்கொண்டு எழுந்தார். இடுப்பிலே மல் வேட்டி கசமுசக்க, பட்டையாக மடித்து அரையிலே சுற்றியிருந்த சேலம் பட்டுச் சால்வையின் அகலச்சரிகை தக தகக்க, ஒரு ராஜை நடை போட்டுக்கொண்டு வந்தார். உடலெங்கும் ஒருவித புல்லரிப்பும், ஆயிரக்கணக்கான கண்கள் தம்மையே நோக்குவதுபோன்ற உணர்ச்சியினால் ஒரு பர பரப்பும் மோதிக்கொள்ள ஒருவிதமாகச் சின்ன மேளக்காரியின் சமீபத்தில் வந்து சேர்ந்தார். அவள் வட்டம் போட்டுச் சமுன்று வந்து இவரோடு மோதிக்கொள்ளப் போனவள் மெல்ல மரியாதையாக ஒதுங்கி, ஒரு மோகப் புன்னகையை உதிர்த்தி விட்டு ஆட்டத்தைத் தொடர்ந்தாள். கூட்டத்தின் ஓரத்திலிருந்து ‘உஸ்ஸ்’ என்று மெல்ல ஒரு சிரிப்பொலி இலேசாகத் தலை தூக்கிற்று. டொக்டரும் அசட்டுச் சிரிப்புடன் இலட்சியத்தை எட்டிப் பிடித்துவிட்ட மன நிறைவுடன் அக்கரை போய்ச் சேர்ந்தார்.

ஃ ஃ ஃ

சின்னமேளக்காரியின் இந்த ‘டான்’கையும் அதன் காரணகர்த்தாவான—திருவிழா உபயகாரரான டொக்ரர் சுந்தரமூர்த்தியின் பக்திப் பெருக்கையும் பற்றி எழுதிக் கொண்டிருப்பதென்றால்—ஆஹா, ஆனந்தந்தான்! அதை எழுதிய எனக்கும், படிக்கிற உங்களுக்கும், படிப்பதைக் கேட்கிற உங்கள் நண்பர்களுக்கும்கூட மோட்ச உலகத்திலே இடமொதுக்கப்பட்டிருக்கலாம். ஆனால்,

சுந்தரமூர்த்தி அவர்களின் பக்திச் செல்வம் இந்த வருடம் என் இவ்வளவு தூரம் கடல்மடை திறந்தாற் போலப் பெருக்கெடுத்து இருக்கிறது என்ற விஷயத்தைக் கொஞ்சம் ஆராயப் புகுந்தால் — ஜயோ, நெஞ்சு துடிக்குதையோ, இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால்!

ஃ த ஃ

அன்று வெள்ளிக்கிழமை, சுந்தரமூர்த்தி அதிகாலை. யில் எழுந்து குளித்துவிட்டு, 'அனுட்டானம்' பார்த்து விழுதி யைத் தண்ணீரிலே குழைத்துப் பட்டையாகக் குறிகளை இழுத்துக்கொண்டு வீட்டுக்குள்ளே ஒரு மூலையில் புனித மாக மாட்டப்பட்டிருந்த சுவாமி படங்களாகுகே போனார். அங்கே ஒரு தட்டில் பூக்களும், விழுதி, கற்பூரம் சாம்பிராணிக் குச்சி முதலியனவும் தயாராக இருந்தன. பூக்களை எடுத்துப் படங்களின் மேலிருந்த சிறு வளையங்களிலே சொருகி னார். இரண்டு படங்கள்; ஒன்று பிள்ளையார் — வருகிற விக்கினங்களையெல்லாம் தீர்த்து வைப்பதற்கு; செய்கிற பாவங்களையெல்லாம் மன்னித்துக் கடைத்தேற்றுவதற்கு. மற்றுது இலட்சமி — செல்வத்தை அள்ளிக் குவிப்பதற்கு.

பூக்களைச் சார்த்திவிட்டுச், சாம்பிராணிக் குச்சிகளைக் கொளுத்தி வைப்பதற்காக நிமிர்ந்தார். அட. துண்டா மணி விளக்கைக் கொளுத்தவேயில்லை போய்த் தொலை கிறது; அவர் தான் கொளுத்திவிடலாமென்றாலும் விளக்கில் திரி கூட இல்லையே! சுந்தரமூர்த்திக்குச் சற்றுக்கோபம் வந்தது. 'மீனாட்சி!' என்று அவர் கூப்பிட்ட சத்தத்தின் வேகத்தைக் கேட்ட அவருடைய இல்லாள், ''என் ஜயா, கூப்பிட்டியளா?'' என்று கேட்டுக் கொண்டே தொப்புத் தொப்பென்று நடந்து வந்து கதவருகே நின்றாள்.

“இந்த விளக்குக் கொஞ்சத்துவிற்கில்லையோ? திரி கூடப் போடவில்லை.”

“திரிகூடப் போடவில்லையா? அந்தக் கழுதையிடம் எத்தனை தரம் சொன்னேன். முதேவி வர வர மோசமாய்ப் போகுது!.....பாக்கி! பாக்கி!” என்று அந்த மீனாட்சி யம்மாள் அலறினாள்.

‘பாக்கி’ என்று சொல்லப்பட்ட அந்தப் பாக்கிய லட்சமி ‘அம்மா!’ என்று குரல் கொடுத்துக்கொண்டு ஓடி வந்தாள்.

“உனக்கு எத்தனை தரமடி சொல்கிறது? விளக்குக்குத் திரி போட உனக்கு என்ன கேட்டி வந்தது?” என்று சொல்லிக்கொண்டே அந்த பத்து வயதுச் சிறுமியின் கையைப் பிடித்துத் தா தாவென்று இருத்துக்கொண்டு பின்பக்க விறாந்தைக்குப் போனாள் மீனாட்சியம்மாள். அங் கிருந்து வந்த ‘சீர் கீரீ’ என்ற பிரம்படியின் ஒசையும் ‘அம்மா! அம்மா! ஒரு நாளும் இல்லையம்மா!.....சின் னாம்மாதான் பேப்பர் வாங்கி வரச் சொல்லிப் போகச் சொன்னா!.....ஐயோ, அம்மா! அம்மா!” என்ற பரிதாப மான குரலும் பூசையறையிலே இருந்த டொக்டரின் செவி களில் புகுந்து மனத்திலே திருப்தியை உண்டாக்கின. படத் திலே — கண்ணாடிச் சுட்டத்தினுள்ளே கிடந்த அந்தத் தெய்வங்கள் கூடத் திருப்திப்பட்டனவோ!

சற்று நேரத்துக்கெல்லாம் பாக்கியம் ஒரு கையில் திரியும், மறு கையில் தேங்காயெண்ணெய்ப் போத்தலும், கண்களில் நீரும், கண்ணத்தில் நகக்கீரலும், முதுகிலே பிரம்பின் அடையாளங்களுமாக வந்து சேர்ந்தாள். அவு ஞைடைய தலைமயிரை எப்படி வர்ணிப்பது, என்ன உட மானத்தைச் சொல்வதென்று தெரியவில்லை. கார்மேகம் போன்ற கூந்தலையும், மயில் தோகை போன்ற—கடல்:

அவைபோன்ற,-புகை போன்ற -இன்னும் எத்தனையோ-
விதமான கூந்தல்களைப்பற்றியெல்லாம் நிறையப் படித்
திருக்கிறோம். ஆனால், இந்தப் பாக்கியின் கூந்தலை
யாரோ வர்ணிப்பார்! அழகான முகம்தான், ஆனாலும்
பேணுவாரற்று பெப்பழிந்து போயிற்று. இடுப்பிலே ஒரு
சேலை. அதிலே ஒரு நீளப்பீற்றல் அதன் நிறம் ஆராய்ச்
சிக்குரிய ஒரு விஷயம்!

அதோ, அந்தக் கண்ணாடிச் சட்டத்திற்குன்னே இருக்கிற உயிரற்ற-படமாகிய-பாக்கிய ‘லட்சமி’யையும், இந்த உயிருள்ள பாக்கியலட்சமியையும் ஒத்துப் பார்க்கும் போது...ஜயோ இந்தப் பேதை பெண்ணும் அப்படி ஒரு படமாகப் பிறந்திருக்கக்கூடாதா? எத்தனை பூசைகள், படையல்கள்!.....படமாக இல்லாவிட்டால், சிலையாக, கல்லாக, மரமாக, மண்ணாங்கட்டியாக, —ஏதேனும் உயிரற்ற சடமாகப் பிறந்திருக்கக் கூடாதா? விவருக்கு உயிர் என்று ஒன்று இருந்தால்தானே, எட்டு ரூபாவுக்கும் சாப்பாட்டுக்குமாக கதி கெட்டுக் கலங்குகிறான்!

சுந்தர மூர்த்தி சாப்பிராணிக் குச்சியைக் கொளுத்திப் படங்களின் கீழ் அணியிலே மாட்டிவிட்டுக். கற்பூரத்தைக் கொளுத்தி விடுதித் தட்டிலே வைந்து விட்டு கண்களை மூடி, இருகைகளையும் ஏந்திக்கொண்டு - ஆகா, என்ன பரவக நிலை!... அவர் வாய் ஏதோ முனு முனுத்தது.

“பொல்லாப் பிழையும் இல்லாப் பிழையும்.....”

திமிரென்று வாசவிலே, “‘சிவசிதம்பாம்’ சிவசிதம் பாம்!” என்று வார்த்தைகள் கணிரென்று ஒலித்தன. சுந்தரமூர்த்தி டக்கென்று கண்ணனவிழித்துத் திரும்பிட-

“வாருங்கோ சாமி! வாருங்கோ சாமி!” என்று இருக்க கண்ணும் நீட்டி உபசரித்தார்.

“சிவசிதம்பரம்...இன்றைக்கு என்னவிசேஷம்; எல்லாம் கொஞ்சம் வெள்ளெனவே நடக்கிறது?” என்று சிவானந்தசாமி விசாரித்தார்.

“ஆஸ்பத்திரிக்குப் போகுமுன்னே வேறு ஒரு இடத்துக்குப் போகவேணும் சாமி! அதனாலேதான்...”

பொக்டமுக்குச் சிவானந்தசாமி என்றால் உயிர். அந்த வீட்டிலே சாமியின் சொல்லுக்கு உயர்ந்த மதிப்புண்டு. சாமி தள்ளுதல் வென்றும் கொழு கொழு வென்றும் வீவும் குறையாமல் பூமிக்குப் பாரமாய் டொக்ரரின் ஆத்மீக வழி காட்டியாய் விளங்கினார்.

“இன்றைக்கு நானும் ஒரு பயணம் வெளிக்கிட உத்தேசம்.....”

“எங்கே சாமி? எனக்கு இதுவரை ஒன்றும் சொல்ல வில்லையே,”

“சிவசிதம்பரம்! எனக்கே தெரியாததை நான் எப்படிச் சொல்லியிருப்பேன்? இராத்திரிதான் கதிரமலையான் கனவிலே வந்தான். ‘என்னடா என்னை மறந்து விட தியோ?’ என்றான்...”

“சாமி கதிரமலையான் மறந்தாலும், அவன் சாமியை மறக்கவில்லை!” என்று பொக்கர் பக்திப் பரவசமாகச் சிரித்தார்.

“சிவசிதம்பரம்!.....‘அவனுக்கு எப்போதும் பக்தனின் நினைவு இருக்குந்தானே!’”

“அப்போ சாமிக்கு..... இருங்கோ சாமி; வந்து விட டேன்” என்று சொல்லிவிட்டு பொக்கர் அந்த அறையை

விட்டு வெளியே போனார். அடுத்த அறையில் பெட்டி திறக்கும் சத்தம்கேட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்த டெக்ரர், விபூதித்தட்டிலே பத்து ரூபா நோட்டுகளில் ஐந்து சேர்த்த ஒரு முடிய்பை வைத்து அதைச் சாமியின் முன்பாய் நீட்டி 'சாமி!' என்றார்.

“‘கிவசிதம்பரம் இது என்ன இது?’”

“‘இல்லைச் சாமி! ஏதோ என்னால் ஆனது, ஏற்றுக் கொள்ள வேணும்!’”

“‘ம். கதிரமலையான் சித்தம்!’” என்று சொல்லிச் சாமி எடுத்துக்கொண்டார்.

சுந்தரமூர்த்திக்கு ஒரு ஆறுதல், காலையில்தான் அந்தக் காசு வந்தது. அந்த ஜம்பதோடு இன்னும் ஒரு இருநூற்றைம்பது சேர்த்து முந்தாறுபாவாக வந்தது. அட்வகேட் முருகேசு அதிகாலையில் வந்து ஒரு இரகசிய வேலையைக் கவனிப்பதற்காகத்தான் இன்று ஆஸ்பத்தி நிக்குப் போகுமுன்னர் அட்வகேட் முருகேசு விட்டுக்கு அவர் பேசுவேண்டியிருந்தது. அந்த வேலையைச் செய்வது ‘பாவம் பழியோ’, என்று உள்நெஞ்சிலே இதுவரை ஒரு தாக்கமிருந்தது. அந்தக் காசிலே ஒரு பகுதியை இப்போது ஒரு ‘நல்ல’ விஷயத்தில் சாமிக்குக் கொடுத்து விட்டதால் மனம் ஆறுதல் அடைந்தது! அட்வகேட் முருகேசுவின் செல்வப் புதல்வி — கணவன் சிங்கப்பூரில் இருக்க, இங்கே அவளுக்கு வயிற்றிலே ஏதோ தொந்தரவாம். அதை நீக்கி விடவேண்டுமென்று அட்வகேட் பெரிதும் வேண்டிக் கொண்டார். இது பெரிய பாவமா? பழியா? அப்படித்தான் ஏதோ அற்ப-தினையந்தனை பாவம் வந்தாலும், டெக்ரர் செய்து வரும் எத்தனையோ பெரிய— மலையத்தனை புண்ணியங்களுக்கிடையே இது மறைந்து ஒழிந்து மண்ணாகிப் போகாதா?

வ—7

பெடாக்கரின் உள்ளுமிழனிங்குபோலத் தெளிந்தது.....

இங்கே சின்ன மேளக்காரி ஒரு பாட்டை முடித்து விட்டு நிற்கிறசமயம் - ஒருவாவிபன் எழுந்தோடி போய் ஆர்மோனியக்காரின் அருகில் குந்தியிருந்து ஏதோ குசு குசுத்தான்.. ஆர்மோனியக்காரன் பெட்டியிலே புதிய பாட்டை வாசித் தான். சின்ன மேளக்காரியும் அதை கவனித்து விட்டு, “அய்யயய்ய-சொல்ல வெட்கம் ஆகுதே!! என்று ஆரம்பித்தாள்.

சபையோர்-பக்த சிரோனிமஸ்ஸிகள்-அந்தப்புது ஆட்டத் தொடர்புக்கு எதான் வகுக்கிறார்கள்?

வசந்த மண்டபத்திலே எழுந்தருளியப் பிள்ளையார், தும்பிக்கையையும் மூடி வரிந்து கட்டிவிட்டதனால், முச்ச-விடவும் முடியாமல் புதிதாய் முனைத்த கை காலகளுடன் கத்தரித் தோட்டத்து வெருளி மாதிரி ஒலைக்கும் மென்று உட்கார்ந்திருந்தார்!

நீஞ்சும்போதும் குடும்பத்தினைப் பற்றிய விவரங்களை கூறிவிட விரும்புகிறேன். குடும்பத்தின் விவரங்களை கூறுவதை குடும்பத்தின் மீது விவரிக்க விரும்புகிறேன். எனவே, விவரங்களை கூறுவதை குடும்பத்தின் மீது விவரிக்க விரும்புகிறேன். குடும்பத்தின் விவரங்களை கூறுவதை குடும்பத்தின் மீது விவரிக்க விரும்புகிறேன். எனவே, விவரங்களை கூறுவதை குடும்பத்தின் மீது விவரிக்க விரும்புகிறேன். குடும்பத்தின் விவரங்களை கூறுவதை குடும்பத்தின் மீது விவரிக்க விரும்புகிறேன்.

நீங்கள் எழுதிய சொல்களை அடித்திருப்பதையிருக்கிறேன். ஆனால் நீங்கள் முன்னால் நீங்கள் எழுதிய சொல்களை அடித்திருப்பதை அறியவில்லை. நீங்கள் எழுதிய சொல்களை அடித்திருப்பதை அறியவில்லை. நீங்கள் எழுதிய சொல்களை அடித்திருப்பதை அறியவில்லை.

6. பிள்ளையார் கொடுத்தார்?

பிள்ளையார் கோயிலிலே இன்று முன்றாந்திருவிழா. பகல் திருவிழாவை முடித்துக்கொண்டு சனங்கள் சற்று முன்புதான் ஆரவாரத்தோடு வீட்டுக்குப் போனார்கள். இடையே நேரத்திலே ‘விசேட ஒலிபரப்பி’ சினிமாப்பாட்டுக் களைக் கிண்ணாராம் போட்டுக் கதறிக் கொண்டிருந்தது.

‘கன்னியே மாமரி தாயே’

வீட்டிலே ஏதோ யோசித்துக் கொண்டிருந்த மூர்த்தி மாஸ்டரின் காதுகளில் இந்தப்பாட்டு விழுந்ததும் லேசாக ஒரு புன்முறை பூத்தார். இது என்ன. மறுசமயங்கள் மாளப் பேதகஞ் செய்யும் பிஞ்ஞாகன், எம்மதமும் சம்மதம் என்ற சமரச சன்மார்க்க நிலைக்கு வந்து விட்டாரா.....’

மூர்த்திமாஸ்டரின் ஆச்சரியம் கரைகடக்கு முன்பே திடீரென்று பாதிப்பாட்டில் ஒலிபரப்பி நின்றுவிட்டது. யாரோ ஒரு வீரசைவர் இந்த விஷயத்தில் குறுக்கிட்டு விட்டாரென்பதை மூர்த்திமாஸ்டர் ஊகித்துக்கொண்டிருக்கையிலேயே வேறு பாட்டுக் கிளம்பிவிட்டது.

‘ஒரு பெண்ணின் மனசைத் தொட்டுப் போனவரோ...’

இந்தக் காதல் கீதத்தில் ஒருவரும் குறுக்கிடவில்லைப் போலும்! காதல் எல்லாருக்குமே சொந்தமானது தானே?

மூர்த்தி மாஸ்டர் பிற்பகல் இரண்டு மணிக்கே பாட சாலையிலிருந்து வந்துவிட்டார். அதற்குப்பிற்றுதான் பகல் திருவிழாவும் தொடங்கிற்று. இன்று திருவிழா உபய காரரோ மூர்த்திமாஸ்டரின் சொந்த மாமா டொக்ரா சுந்தரமூர்த்தி. டொக்ரரின் பக்திப்பெருக்கும், தர்ம கைங்கரியங்களும், ஏன் கல்நெஞ்சுத்தனங்களும்கூட அந்தப்

பக்கமெல்லாம் மரசித்தம். பொக்ரர் நாள்தோறும் செய் துவருகிற தர்மாதி தர்மங்கள், அவர் செய்கிற பாபகிருத் தியங்களைச் சமன் செய்துவிடுமென்றாலும், அவருடைய கண்கண்ட தெய்வமான விக்கினேஸ்வரப் பெருமானுடைய மூன்றாந் திருவிழாவுக்கு மூவாயிரம் ரூபாவுக்குக் குறையாமலே செலவிடுவது வழக்கம். அசலான பெரிய மேளம், 'உயர்தரமான' சின்னமேளம், முத்துச்சப்பறம், மின்சார தீபம், விசேட ஓவிபரப்பி, வாணவேடிக்ஷக-ஏன் ளென்ன செய்யமுடியுமோ அவற்றையெல்லாம் செய்வதற்கு பொக்ரர் தவறுவதில்லை. 'பின்னையாருக்குச் செய்ய உதவாத சொத்து வேறு யாருக்குத்தேவை? அவர் கொடுத்தது (?) தானே!'

இவ்வளவு கோலாகலமான திருவிழாவை சொந்த மாமனாரே நடாத்தியுங்கூட. மூர்த்தி மாஸ்டர் கோயிலுக்குப் போகவில்லை,—கோயிலுக்கு வெகு சமீபத்தில் அவருடைய வீடு இருந்துங்கூடப் போகவில்லை! அடுத்த வீட்டுச் சின்னாக்கிச்சிகிழவி, ''இன்றைக்கெல்லோ பின்னையாருடைய சாத்துப்படியையும் சிறப்பையும் பார்க்க வேணும்! என்ன சிறப்பு, என்ன சிறப்பு!'' என்று வர்ணித்துங்கூட மூர்த்திமாஸ்டரின் மனம் அதில் ஈடுபடவில்லை.

பொக்ரர் சுந்தரமூர்த்தி மீது மூர்த்திமாஸ்டருக்குப் பெரியவெறுப்பு. அவர் தம்முடைய மாமனாராக இருந்த காணத்தினால் அந்த வெறுப்பு, கோபமாகவும் உருக்கொண்டது. எப்போதாவது வளமாகச் சந்தித்த நேரத்தில் பளார் பளார் என்று நாலு நொருக்குப் போடலாமா என்று நினைக்கும் அளவுக்கு ஆத்திரம் வந்தது. சுந்தரமூர்த்தி மீது மட்டுமல்ல; இந்தச் சமூகத்திலே அவரைப் போன்று சவடாலாக உலாவிவரும் குருவிச்சைகள் எல்லோரிலுமே மூர்த்திமாஸ்டருக்கு ஆத்திரந்தான்! 'உயிர்களிடத்திலே அன்பு செலுத்தும் தன்மையிலே உண்மை

யான தெய்வ பூசனை இருப்பதை மறந்து, ஈன இரக்க மற்ற கொடுமைகளை மணங்கூசாமல் நான் தோறும் செய்து கொண்டு, கல்லிலும் செம்பிலும் கடவுள் இருப்பதாகக் கற்பனை செய்து, அந்தக் கடவுளையுங்கூடக் காசுக்கும் பணத்துக்கும் வாங்கிவிடப் பார்க்கிறார்களே இந்த முட்டாள்கள்! ’என்று பொருமுவார்.

படுக்கையில் படுத்துக்கொண்டே யோசித்துக்
கொண்டிருந்த மூர்த்திமாஸ்டர் கண்ணயர்ந்து போனார்.
மறுபடி இடையில் கண்விழித்தபோது கோயிலிருந்து
இன்னிசைக் கானங்கள் காற்றோடு வந்தன. ‘ஆர்மோனி
யம், மத்தளம், தாளம், ஜல் ஜல் என்ற சலங்கைச் சத்
தம..... ஒகோ கோ! சின்னமேளம் தொடங்கிவிட்டது
போலும்!

‘நித்திரை கொள்ளவும் வழியில்லைப் போலிருக்கிறது’
என்று நினைத்துக்கொண்டு திரும்பிப் படுத்தவர் ‘சம்மா
முஸ்பாத்தி பார்த்துக்கொண்டு வரலாம்; எத்தனையோ
பக்த சிரோங்மணிகளின் தலைகள் சின்னமேளக்காரியின்
காலாட்டத்திலே உருளுகிற வேடிக்கையாவது பார்க்கலாம்’
என்று நினைத்துக்கொண்டு புறப்பட்டார்.

தெருவுக்கு வந்ததும் நேராகக் கோயில்வாசல் தெரிந்தது ஒளிவெள்ளம்போல மின்சார வெளிச்சங்கள் கண்ணப் பறித்தன. இரண்டு வீடு தாண்டியதும் மூர்த்தி யின் கால்கள் தாமதித்தன. அடுத்த வீட்டில்-வீடா அது? அந்தக் கொட்டிலுக்குள் ஒரு மண்ணினன்னை விளக்கு உயிருக்கு ஊசலாடுவது தெரிந்தது. மூர்த்திமஸ்டரின் எண்ணமெல்லாம் அந்தக் குடிசைக்குள் அனுங்கிக்கொண்டிருக்கும் ஆச்சிக் கிழவியிடம் செல்ல, அவர் கால்களும் கோயில் முஸ்பாத்தியை மறந்து அந்தக் குடிசையின் பக்கமாகத் திரும்பின. ஆச்சிமுத்துவை ‘ஆச்சிக்கிழவி’ என்றுதான் சொல்கிறார்கள். ஜம்பது வயதைத் தாண்டி

விட்டாளென்றாலும், —எதிர்த்தாற்போலிருக்கும் அட்வக் கேட் முருகேசவின் மனைவிக்குந்தான் ஜம்பந்தைதந்து வயதாகிறது. அவளையும் கிழவியென்று சொல்லிவிட முடியுமா? அவளுடைய மொழு மொழுவென்ற உடம்பும், நவநாகரீகமான ஆடை அணிகளும்,—அந்தக் கொவ்வைக்கனி அதரங்களிலே பூசிக்கொள்ளும் ‘லீப்ஸிக்’ கும்கூட அவளை ஒரு சினிமா நட்சத்திரம் போலல்லவா படம் பிடிக்கின்றன!— அவள் எப்படியாவது போகட்டும். ஆச்சி முத்து ஆச்சிக்கிழவிதான்! சாயம் கெட்டுப் பழுத்த இலை. எந்தச் சமயமும் அது சருகாக உலர்ந்து விழுந்துவிடும்!

மூர்த்தி மாஸ்டர் படலையடியில் நின்று கவனித்தார். லேசாகப் பேச்கக்குரல் கேட்டது. படலையைத் திறந்து கொண்டு உள்ளே போனார். பத்து வயதுச் சிறுமி ஒருத்தி உற்றுப் பார்த்துவிட்டு “ஆச்சி! வாத்தியார் வந்திருக்கிறார்” என்றாள். ‘ஆச்சி’ என்றது அவளது தாயாரான ஆச்சிக்கிழவியைத்தான்.

“‘என், பாக்கியம்! ஆச்சிக்கு இப்போ எப்படியிருக்கு?’’ என்று விசாரித்துக்கொண்டே மூர்த்தி மாஸ்டர் பக்கத்தில் போகவும், பாக்கியம் ஒரு பலகையைக் கொண்டுவந்து போட்டாள். மூர்த்தி மாஸ்டர் அவருடைய மாமா வீட்டுச் சோபாவிலே உட்காருவதிலும் பார்க்க மிக்க மகிழ்ச்சியோடு அந்தப் பலகையிலே உட்கார்ந்தார்.

“‘ஏனக்கென்ன வாத்தியார்! எப்படிப் போனாலும் சரிதான். பாவம், இந்தப் பெட்டையை நினைக்கும்போது தான்...’’ என்று அந்த வாக்கியத்துக்கு ஒரு பெருமுச்சையே முற்றுப்புள்ளியாகப் போட்டு நிறுத்தினாள் ஆச்சிக்கிழவி.

“‘நீ இரண்டு நாளில் துள்ளிக்கொண்டு எழுந்து விடுவாய் ஆச்சி! பாக்கியத்துக்கென்ன, ஏதோ படைத்

தவன் படியளக்காமலா விட்டுவிடுவான்’’ என்று மூர்த்தி ஆறுதல் சொன்னார். படைத்தவன் அளக்கிறபடி பாக்கியத் தைச் சேருவதுபற்றி அவருக்குச் சந்தேகமாகவேயிருந்தாலும், அதைவிட வேறு எதுவும் சொல்ல அவரால் முடிய வில்லை. தொடர்ந்து, “இன்றைக்குத் திருவிழாவும் அதுவுமாய் பாக்கியத்தை இங்கே விட்டுவிட்டாரே மாமா! அதுவே பெருங்காரியம்?” என்று சொன்னார். டொக்கர் சுந்தரமூர்த்தி விட்டிலேதான்—அங்கே அவளைப் ‘பாக்கி’ என்று சொல்கிறது—பாக்கியம் வேலைக்காரியாக இருந்தான்.

அழுகைக்கும் அனுங்கலுக்குமிடையே ஆச்சிக்கிழவி சொன்னாள்: ‘‘அதுதானே தம்பி இவள் கெடுத்துப்போட்டாள். எனக்குச் சுகமில்லையென்று என்னைப் பார்த்து விட்டு வரவேன்று நேற்றுக் கேட்டாளாம். ‘அம்மா’விட வில்லையாம். இன்றைக்குக் கேட்டாளாம். இன்றைக்குத் திருவிழா நேரத்திலே விடுவார்களோ? இந்த ‘நாய்’ பேசாமல் வெள்ளென வந்துவிட்டாள். மத்தியானம் திரும்பிப் போக, அம்மா இனிமேல் வரவேண்டாமென்று கலைத்து விட்டாவாம்!.....மத்தியானம் கொஞ்சம் கருசிகிடந்தது. பொழுதுபட அதுவுமில்லை. நாளைக்கு?.....இந்தக் ‘கழுதை’யும் என்னோடு கிடந்து செத்துப் போகப் போகிறாளாக்கும்.....’’

மூர்த்தி மாஸ்டருக்கு உடம்பெல்லாம் ஓடி விறைத்தது. இங்கே பெற்ற தாய் தண்ணீருற்றுவார் இல்லாமல் சாகக் கிடக்கிறாள்; பிள்ளையை அவளிடம் போகவிடாமல் மறித்து வைத்து.....மாமாவும் மாமியுமாக விக்கினேஸ் வரப் பெருமாளின் ஆனந்தக் காட்சியிலே நீந்த நினைக்கிறார்கள்! கடவுளே, பிள்ளையாரே! இதுதானா நீ படைத்த உலகம்? சீ!...சீ!.....சீ!.....ஒரு பெரிய அனுக்குண்டாகச் செய்து இந்த உலகத்தின் தலையிலே போட்டு இதைச் சிதற அடித்தால்!.....

மூர்த்தி மாஸ்டர் யோசித்தார். இன்னும் இரண்டு நாள் போனால்தான் அவருக்கும் சம்பளம் வரும். வீட்டில் ஏதோ இரண்டு ரூபா சொச்சந்தான் இருந்தது. பரவாயில்லை; நாளைக்கு யாரிடமாவது கடன் வாங்கியேனும் ஒரு பத்து ரூபா கொடுக்கவேண்டும் என்று தீர்மானித்த பிறகுதான் மனம் சிறிது ஆறுதலட்டந்தது.

“ஒன்றுக்கும் பயப்படாதே ஆச்சி! நீ வருத்தக்காரி; அவள் குழந்தைப்பிள்ளை. இரண்டு பேரும் சாப்பிடாமல் கிடக்கலாமோ? என்னிடம் ஒரு சொல்லுச் சொல்லியிருக்கலாம். நான் உனக்கு மகன்மாதிரி.....உனக்கு வருத்தம் சுகமாகிற வரைக்கும் பாக்கியம் வேலைக்குப் போகவேண்டாம். பிறகு நான் சேர்த்துவிடுகிறேன்.... எல்லாவற்றுக்கும் நாளைக்குக் காலையில் வருகிறேன்” என்று சொல்லி விட்டு மூர்த்தி மாஸ்டர் எழுந்தார். ஆச்சிக்கிழவி இரண்டு கைகளையும் எடுத்து கண்களை மேலே சொஞ்சுகிக் கும்பிட்டான்.

மூர்த்தி மாஸ்டர் கோயிலுக்கு வரும்போது ‘சின்ன மேளம்’ முடிந்துவிட்டது. எழுந்தருளிப் பிள்ளையாருக்கும் விசேஷ அலங்காரச் ‘சாத்துப்படி’ முடிந்துவிட்டது. பூசைக்கு ஆயத்தம். திருவிழாவுக்கு வந்திருந்த பக்தர்களில் முக்கால்வாசிக்கு மேல் வீட்டுக்குத் திரும்பிவிட்டார்கள். மீதியிருந்தவர்கள் வசந்தமண்டபத்தின் முன்பாகக் கூடியிருந்தார்கள்—அவர்களிலும் சரிபாதிக்குமேல் தெற்கு விதியில் கும்மியையும், வடக்கு விதியில் மேளச்சமாவையும் எதிர்பார்த்து நின்றவர்கள்தான்!

மூர்த்தி மாஸ்டர் வசந்த மண்டப வாசலுக்கு வந்ததும் தற்செயலாக டொக்ரர் சுந்தரமூர்த்தியின் கண்ணில் பட்டு விட்டார்.

“என்ன தம்பி, இவ்வளவு நேரமும் கண்ணில்பட வில்லையே? இங்கே வா!” என்றார் டொக்ரர்.

பிள்ளையார் கொடுத்தார்?

105

மூர்த்தி மாஸ்டர் கிட்டப் போனார்.

‘ராஜகோபால் செற் மேளகாறர் வெளியிலே மிச்சக் காச வாங்கிக்கொண்டு போவதற்காகக் காரடியில் நிற்கிறார்கள். நான் போனால் கறைச்சல். இந்தா. இந்த நூறு ரூபாவையும் கொடுத்துப் போகச் சொல்லினிடு. நான் இங்கே ஏதோ அலுவலக நிற்கிறேன், வரமுடியவில்லையென்று சொல்லு’ என்று சொல்லிக்கொண்டே ஒருமடிப்பு நோட்டு களைக் கொடுத்தார்.

மூர்த்தி மாஸ்டர் பணத்தை எண்ணிப் பார்த்தவர் நிமிர்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் எண்ணினார்.

‘என் தம்பி, காச குறைகிறதா?’ என்று பெடாக்ரா கேட்கையிலேயே, எவ்வளவோ தூரம் சிந்தனையை ஓட விட்ட மூர்த்தி மாஸ்டர்—நோட்டுகளை எண்ணிமுடித்துக் கொண்டு, ‘சரி; சரியாமிருக்கிறது’ என்று சொல்லிக் கொண்டே வெளியே திரும்பி நடந்தார். கோபுரவாசலுக்கு வந்ததும் நோட்டுகளின் மடிப்பில் கூடுதலாக இருந்த ஒரு பத்து ரூபா நோட்டை எடுத்து மடியுக்குள் வைத்தார்.

‘பாக்கியத்துக்கும் அவருடைய தாயாருக்கும் இந்த நிர்க்கதியான நேரத்திலே ஒரு பத்து ரூபாயாவது கொடுத்து உதவவேண்டியது, மாமாவின் மிகக்குறைந்த பட்சக் கடமை. அவர் மனம் வைத்துச் செய்யாத கடமையை—ஓகோ! பிள்ளையார்தான் இதைச் செய்ஸ்க்கிறாரோ?—ஒருவேளை நான் செய்வது பிழையான பாவகாரியந்தானோ? பரவா யில்லை. இப்படி வருகிற பாவங்களைச் சுமக்க வேண்டியதும் என் கடமைதான்! ’

‘ராஜகோபால் செற்’ நிடம் நூறு ரூபாவைக் கொடுத்து விட்டு, ஆச்சிக்கிழவியின் வீட்டை நோக்கி மூர்த்தி மாஸ்டர் கெதியாக நடந்தார்.

நூர்த்தி மாஸ்டர் கோயிலுக்குப் போன

மூர்த்தி மாஸ்டர் பிள்ளையார் கோயிலுக்குப் போன
போது—

7. வீரம்

**மூர்த்தி மாஸ்டர் பிள்ளையார் கோயிலுக்குப் போன
போது—**

கோயில் வெறிச்சென்று கிடந்தது. சென்ற பதினெந்து நாட்களாக ‘திருவிழா’ என்ற பெயரால் நடந்த ஆர்ப்பாட்டங்களெல்லாம் ஒரு கணவுபோல மறைந்துவிட்டன. தினம் தினம் நூற்றுக்கணக்காக வந்து கூடிய மக்கள்—பக்தர்!—கூட்டத்தினர், கோயில் என்று ஒன்றிருப்பதையே மறந்துவிட்டது போல, அவரவர் வாழ்க்கைப் பிரச்சினையில் இறங்கிவிட்டனர். பிள்ளையாருக்கும் கணபதி ஐயருக்கும் இனி அடுத்த சித்திரை மாதம் வரையும் ஓய்வுதான்.

பதினெந்து நாட்களுக்கு மேலாக ஜயரோடு ஆறு அமரக் கதைக்காமலிருந்து மூர்த்தி மாஸ்டருக்கு விடாய் எடுத்து விட்டது. ஐயருக்கும் அந்தமாதிரி ஒரு மன நிலைதான். ‘வாருங்கோ மாஸ்டர்!’ என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றார் அவர்.

‘எல்லாம் ஒரு வழியாய் முடிந்துவிட்டது....’ என்று மூர்த்தி மாஸ்டர் ஆரம்பிக்கவும், ‘எங்கே முடிகிறது? இது களெல்லாம் அந்தந்த இடத்தில் ஒதுக்கி ஒழுங்கு படுத்தி முடிக்க இன்னும் பத்து நாளாவது செல்லும். அதற்குப் பிறகுதான் மனுஷனுக்கு நிம்மதி’ என்று தமக்கிருக்கும் பொறுப்புக்களை எடுத்துச் சொன்னார் கணபதி ஐயர்.

‘அது சரி ஐயா; முந்தைநாள் தெரிலன்று யாரோ ஒருவனைப் போட்டு அடித்துவிட்டார்களாமே?’

‘ஓமோம், நானும் பார்க்கவில்லை. ஆனாலும் விசாரித் துத் தெரிந்துகொண்டேன்.....யாரே ஒரு பிற ஊர்க்கா

ஶன்; கீழ்ச்சாதி — தீண்டத்தகாதவன் — கோயிலுக்குள்ளே வந்து நின்றானாம்...”

‘‘சாமியைக் கிட்ட நின்று பார்க்க ஆசைப்பட்டானாக குமி! ’’

‘‘அப்படியிருக்குமென்று நான் நினைக்கவில்லை. அந்த மாதிரி ஒரு பக்தி, பக்குவம்’ உள்ளவன் கட்டு மீறி வர மாட்டான். தெரியாதா, ‘‘போனால் என்ன’ என்று ஒரு கெறுக்கு.....’’

‘‘பிறகு? ’’

‘‘இதை யாரோ இனம் கண்டு பிடித்து, சீனித்தம்பி யருடைய மகன் வடிவேலன் இப்போது லீவில் நிற்கிறாரால்லவா, அவரிடம் சொல்லிவிட்டார்கள்...’’

‘‘நல்ல ஆள் சந்தித்தான்! ’’

‘‘அவர் வந்து இரண்டாம் பேச்சுப் பேசவில்லையாம். அவனை மடியில் பிடியோடு இமுத்துக்கொண்டுபோய் வெளி வீதியில் வைத்துக் ரும்பிடக் கும்பிடக் கொடுத்தாராம். அடியென்றால் அடிதானாம். அகோரமாமி! —நேரில் பார்த்தவர்கள் சொல்ளார்கள்.....’’

‘‘இருக்கும். வடிவேலன் குத்துச்சண்டை மல்யுத்தம் என்று இப்படிக் கொஞ்சம் பழகின ஆளாம்...நல்ல பிள்ளை’ தான் படித்த வித்தையை இப்படிச் சாமி காரியத்தில் உபயோகித்திருக்கிறான். ’’

‘‘என்ன இருந்தாலும் அவனை இவர் அவ்வளவு மோசமாக அடித்திருக்கக்கூடாதென்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஏதோ கண்டும் காணாமலும் வந்துவிட்டுப்போகி றான். உங்கே ‘திறந்துவிட்ட’ கோயில்களிலெல்லாம் சாமிகள் எழும்பி ஓடிவிட்டனவா? ஆளால் கோயில்தியில் வடிவேலன் மாதிரி ஒரு ஆளும் வேணுந்தான். சம்மாதொட்ட தற்கெல்லாம் நடப்பு நாட்டான்றை காட்ட வெளிக்கிடு

விற சண்டியன்மார் இம்முறை வடிவேலன் நிற்கிறார் என்ற தும் மூச்சுக்கூடக் காட்டவில்லை! ''

மூர்த்தி மாஸ்டர் சிரித்தார்; ஏனெனச் சிரிப்பு!

“என்ன சிரிக்கிறீர்கள் மாஸ்டர்? வடிவேலன் அப்படி ஒன்றும் மோசமான ஆளால். ஓரளவுக்கு நீதி நியாயம் தெரிந்தவர். நான் சும்மா சொல்லவில்லை; பத்துப்பேருக்கு முன்னால் தனியாக நின்று வகை சொல்லக்கூடிய ஆள் ஈங்களுக்குத் தெரியாதா? கொழும்பிலேயே ‘வடிவேலன்’ என்றால் சிங்களக் காடையர் முதலாகக் குலைநடுக்கமாம். ஒருமுறை பத்துப் பதினெண்து காடையர் சேர்ந்து இவரை அடித்துக் கொல்லவென்று திட்டம்போட்டு வந்தார்களாம். இவர் துவக்கெடுத்துச் சுட்டதில் அந்த இடத்திலேயே இரண்டு பேர் பின்மாய் விழுந்தார்களாம் மீதிப்பேர் நின்ற இடமும் நெயாமல் ஓடிவிட்டார்களாம்...”

மூர்த்தி மாஸ்டர் சிரித்தார் ஏனெனச் சிரிப்பு!

“நீங்கள் என்ன நினைத்தாலும் சரி. வடிவேலன் ஒரு வீரன்தான், அவருடைய தோற்றமும் ஆளும் உடம்புக் கட்டும்...”

மூர்த்தி மாஸ்டர் சிரித்தார் ஏனெனச் சிரிப்பு !

ஃ

ஃ

ஃ

கணபதி ஜயரால் ‘வீரன்’ என்று பாராட்டப்பட்ட மூர்த்தி மாஸ்டரின் ஏனெனச் சிரிப்புக்கு ஆளான— இந்த வடிவேலன் சிறுவயதில் இதே கிராமத்துப் புழுதியிலே அலைந்து விளையாடித் திரிந்தவன். அவனுடைய தகப்ப னார் சீனித்தம்பிக்கு கொழும்பிலே உத்தியோகம் பலத்துக் கொண்டதும், வெள்ளத்தையிலே நல்லதாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ‘குடும்பத்’ தையும் அங்கே அழைத்துக்கொண்டார். அதற்குப்பிறகு சென்ற வருடம் பென்சன் வாங்கியதோடுதான் ஊருக்கு வந்து குந்திக் கொண்டார். வடிவேலன் மட்டும் உத்தியோகத்தின்

நிமித்தம் கொழும்பிலேயே தங்கிவிட்டான். பிள்ளையார் கோயிலில் திருவிழா தொடங்கியதும் அந்த மகனைப் பரர்க்க ஆசைப்பட்ட அவன் அம்மா, கடிதத்துக்கு மேல் கடிதம் எழுதி அவனை வரவழைத்துவிட்டார். அவன் வருமுன்பே அவனுடைய வீரப் பிரதாபம் ஊருக்கு வந்து விட்டது. இரண்டு பேரூச் சுட்டு வீற்றத்தியவன் என்றார்கள். செத்தது ஏழட்டுப்பேர் என சிலர் விவரித்தார்கள்; இன்னும் சிலரோ “‘ஜம்பது அறுபது பேரை ஒடேயாகச் சுட்டுப் பொசுக்கிட்டான்’” என்று விரிவிரை நிகழ்த்தி வார்கள்.

அது எப்படியிருந்தபோதிலும், அந்த வீர சிகாமணி தன்னுடைய பிரதாபத்துக்குப் பங்கமில்லாமல் பிள்ளையார் கோயில் திருவிழாவிலே அவ்வப்போது தன்னுடைய ‘வீரத் தைக் காட்டிவந்து, கடைசி தாள் தேரிலன்று அந்தத் தீண்டத் தகாதவன்’ பீரு தன் கைவரிசையைக் காட்டி வீரத் தின் உச்சிக்கே ஏறிவிட்டான்!

இப்படியாக வடிவேலன் ஊரிலே ஒரு கதாநாயகனாக உலாவிக் கொண்டிருந்தபோது —

கயல் விழி

கயல் விழியைப்பற்றிக் கொல்லமுன்பு, இளங்கோவைப் பற்றிச் சொல்கிறேன். இளங்கோவைப் பற்றிச் சொன் னால் அவன் தானாக வந்து புகுந்துக்கொள்வாள்.

இளங்கோவைத் தெரியாதவர்கள் அந்த ஊரில் இல்லை. அதற்குக் காரணம் அவன் அந்த ஊர்ப் பாடசாலையில் ஆசிரியனாக இருந்தது மட்டுமல்ல. நல்ல குடும்பத் திலே பிறந்தவன். இன்னும் சொன்னால், அவனுடைய ஒழுக்கமும் நடத்தையுமே அவனுடைய குடும்பத்தின் கொரவத்தை ஒருபடி உயர்த்தி வைத்திருந்தன. அவன் தீதுவரை யாரையும் விரோதித்தவனால்லன். யாரைக் கேட்டாலும் ‘நல்லபிள்ளை’ என்று சொல்வார்கள். அவ-

ஆடைய உள்ளத்திலே எண்ணங்கள், கொள்கைகள் மலை போலக் குறிந்து கிடக்கும். ஆனால் மூர்த்தி மாஸ்டரைப் போன்ற இரண்டொருவரைத் தவிர வேறு யாரோடும் அவற்றை அளந்து கொட்ட மாட்டான். வேண்டுமென்று மறைப்பதுமில்லை; அநாவசியமாக வாக்குவாதம் செய்வது மில்லை. இதனால் அவன் எப்போதாவது ஏதாவது ஒரு விஷயத்தில் அபிப்பிராயம் சொன்னால் மற்றவர்கள் நிச்சயம் அதற்கு மதிப்புக்கொடுப்பார்கள்.

அதைவிட அவன் ஒரு எழுத்தாளன்! உள்ளத்திலே குழநிக் கொப்பளிக்கிற எண்ணங்களுக்கு எழுத்துருவம் கொடுத்துச் சிறு கடைகள் புனைவான். ஆனால் அவனுடைய கடைகளைப் படிப்பவர்களை அந்த ஊரில் — விரல் விட்டு எண்ணிவிடலாம்.

ஒன்று மூர்த்தி மாஸ்டர், அவரோடு சேர்ந்த பழக்கத்தால் கணபதி ஐயர்; மற்றது—

கயல் விழி!

கயல் விழி எஸ். எஸ். சி. படிக்கிறபோதே அவனுடைய புத்தகங்களுக்கிடையில் ஏதாவதொரு கடைப்புத்தகமும் இருக்கும். எஸ். எஸ். சி. சித்தியாடந்த பிறகு சென்ற ஜந்தாறு வருடகாலமாக அவன் வீட்டிலிருந்து படித்தாள்— அவ்வளவும் கடைகள், கடைகள், கடைகள்!

‘கல்கி’ யைப் படித்து, ‘ரு. ப. ரா’யைப் படித்து, புதுமைப் பித்தனை’யும் படித்துச் சுவைக்கிற அளவுக்கு அவன் வளர்ந்துமிட்டான்! வெறுமனே கடையை மட்டும் படித்து விட்டுப் போகாமல், கதாசிரியரை கவனிக்கிற போக்கில் புகுந்ததால், அவனுடைய கவனத்துக்கு — கவர்ச்சிக்கு — ஆளானான் இளங்கோ, ‘ஆ! எவ்வளவு அருமையாக எழுதுகிறார்!’ என்று வாழுறவாள்!

இளங்கோவை அவன் காதவித்தாள் என்று என்னால் எழுதமுடியவில்லை. அவன் அவனுக்கு ஒரு காலல் கடிதம்

எழுதவில்லை, எப்போதாவது அருமையாகச் சந்தித்துக் கதைக்கும்போதுகூட ‘காதல்’ என்ற பேச்சுவந்ததில்லை. சும்மா ஒரு கவர்ச்சி; அவ்வளவுதான்.

இளங்கோவின் நிலையும் இதேதான். தன்னுடைய கதைகளை அவள் பாராட்டும்போது அவனுக்கு உச்சி குளிர்ந்துபோன்றும். கதைகளை எழுதும்போதே ‘இதைக் கயல்விழி படிப்பாள்’ என்று எண்ணுகிற மனநிலை அவனுக்கு உண்டாயிற்று. யாராவது ஒரு நல்ல விமர்சகர் தன்னுடைய கதையைப்பற்றிப் பத்திரிகையில் அபிப்பிராயம் எழுதினால் அதைப் படிப்பதில் எவ்வளவு ஆர்வம் இருக்குமோ, அவ்வளவு ஆர்வம் கயல்விழியின் அபிப்பிராயத்தை அறிவதிலுமே ஏற்பட்டது.

இவர்கள் இருவருக்குமிடையில் இருந்த உறவில், சாதாரண ‘எழுத்தாளன்—வாசகி’ என்ற தொடர்போடு இனக்கவர்ச்சியும் சேர்ந்திருந்தது. என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால் ‘காதல்’—

அது இன்னும் வரவில்லை. இன்னும் சில மாதங்கள் இப்படிப் பழகி வந்தால் அது வந்துவிடக்கூடும். அதற்கிடையில்தான்—

வடிவேலன் வந்து சேர்ந்தான்! அவனைப் பார்த்தது முதல், அவனுடைய வீரப்பிரதாபத்தைக் கேள்விப்பட்டது முதல், அந்தக் கம்பீரமான வாவிப்பளைத் தமது மருமகனாக ஆக்கிக்கொண்டால் நல்லதென்று கயல்விழியின் தகப்பனார் நினைக்கலானார். ‘நல்ல குடும்பம்; உத்தியோகம்; அழகு; ஆண்மை’...இவற்றைவிட வேறென்ன வேண்டும் ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு?

சாடையாக அப்பாவும் அம்மாவும் இதைப்பற்றிப் பேசிக்கொண்டது, கயல் விழியின் காதிலும் விழுந்தது. அவருடை மஸம்—

அதிர்ந்து விடவில்லை; ஒரு கணம் இளங்கோவின் எண்ணம் வந்துபோயிற்று; ஆம், அது போய்விட்டது! அவனை அவள் காதலித்திருந்தால்தானே அது போகமாட டேனென்று குழப்பம் செய்திருக்கும்? அது போய்விட்ட தும் அவள் நெஞ்சிலே வடிவேலன் வந்து சிரித்தான். ‘ஆம், இவர் அழகர்; வீரர்; கொழும்பிலே நல்ல உத்தி யோகம் பார்க்கிறவர்...’

ஃ ஃ ஃ

கணபதி ஜூயர் கொன்னார்:

“மாஸ்டர், சிரித்தம்பியருடைய மகன் வடிவேலனுக்கும் நடராசருடைய மகள் கயல்விழிக்கும் ஒரு பேச்சுக்கால் இருக்கிறதுபோல் தெரிகிறது..... இன்னும் கதை வெளியில் வரவில்லை...”

மூர்த்தி மாஸ்டருக்கு யாரோ தாக்கியது போனிருந்தது. “ஆ! கயல்விழிக்கா?—அவள் நல்ல பெண்ணால் வா!.....”

“ஓம்... வடிவேலனுக்கு மென்ன...”

மூர்த்தி மாஸ்டர் சிரித்தார்; ஏனாச் சிரிப்பு!

ஃ ஃ ஃ

விட்டோடு இருந்த கதை இன்னும் வெளியே போக வில்லை. விரைவில் போக இருந்தது. அதற்கிடையில்—

அது 1958-ம் ஆண்டு ஆணிமாதம் 29ம் திகதி.

அன்றுதான் யாழ்ப்பாணத்தில் ஒரு பேய்க்கூட்டம் வெறியாட்டம் ஆடிற்று. வருங்காலத்தமிழன் தன்னுடைய சரித்திரத்தைப் பார்த்து வெட்கித் தலைகுனியக் கூடிய தாக அன்று ஒரு ரொடிக் கூட்டம் தெருவெல்லாம் அட்ட காசம் செய்தது. கீழ்த்தரமான கொள்ளைக்காரர்களும், எரிகிற வீட்டில் பிடுக்கியது இலாபமென்ற கருத்துடைய சில கயநலப் பிசாக்களும் அந்த ரொடிகளுடன் சேர்ந்து கொண்டன.

எங்கெங்கு சிங்களவருடைய கடைகள் இருந்தனவோ, அங்கெல்லாம் இந்தப் ‘போர்வீரர்கள்’ படையெடுத்தார்கள்! எத்தனையோ கஷ்டமும் நஷ்டமும் பட்டுச் சம்பாதிக்கப் பட்ட பொருள்கள் நடுநோட்டிலே தீயிவிடப்பட்டன! விலை மதிப்புள்ள பொருள்களைக் குப்பை கஞ்சல்போல நெருப்பிலே போட்டு ஏரித்தனர் அந்தக் குப்பைகள்!

இந்தக் குப்பைக் கூட்டத்திலே இருந்தவர்கள் சில நூறு பேர்தான். ஆனால் இதைச் சுகிக்காத ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களால் ஒன்றுமே செய்ய முடிய வில்லை. அவர்கள் தனித்தனியாக நின்றார்கள்; இவர்களோ கூட்டமாகக்கூடித் திரண்டிருந்தார்கள்!

நல்லவேளையாகச் சிங்களவர்கள் அனைவரும் பொலீஸ் நிலையத்துக்குப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். அவர்களில் பலரை மனிதர்களான தமிழர்களே—அங்கே கொண்டு போய்ச் சேர்த்துவிட்டார்கள்.

இந்தக் கொடுமை யாழ்ப்பாண நகரத்தில் நடந்த அன்று மாலையிலே—

இங்கே இந்தக் கிராமத்தில்—

பின்னையார் கோயிலுக்குச் சற்றுத் தள்ளிச் சந்தியில் ஒரு ‘பேக்கரி.’ சென்ற பதினெந்து வருடங்களுக்கு மேலாக பண்டா தன்னுடைய குடும்பத்தோடு அந்தப் பேக்கரிக் குப் பின்னால் உள்ள வீட்டிலிருந்து, இந்த ஊரில் தானும் ஒருவனாக—நன்மை தீமைகளில் பங்கு கொண்டு வாழ்ந்து வருகிறான்.

அன்று மாலை பண்டாவின் வீட்டுக்கு முன்னால் ஒரு கூட்டம்; இருபது மூப்பது பேர் இருக்கும். அந்தப் படைக்குத் தளபதியாக நின்றான் வடிவேலன்!

வ—8

“சட சடவென்று விட்டுக்குச் கல்லெறி விழுந்தது.

விட்டுக்குள் ஒருவரும் இல்லையென்று தெரிந்தது. வெளியை வெட்டிக் கதவுகளை உடைத்துச் சிலர் உள்ளே புகுந்துவிட்டார்கள்.

‘எல்லோரும் வெளியே வாருங்கள்... டேய் கொண்டு வா நெருப்புப் பெட்டியை! ’ என்று வடிவேலன் உத்தர விட்டான்.

நெருப்புப் பெட்டி கைக்கு வருவதற்குள்—.

ாரோ ஒருவன் ஓடி வந்து வடிவேலனின் காதுக்குள் சொன்னான்: ‘‘பண்டாவையும் பெண்சாதி பின்னைகளை யும் மூர்த்தி மாஸ்டர் கூட்டிக்கொண்டு போய்த் தன்னுடைய வீட்டிலே வைத்திருக்கிறாராம்! ’’

வடிவேலன் ‘மூர்த்தி மாஸ்டரா?’ என்று ஒரு கணம் தின்றான். பிறகு “அது எதுவாயிருந்தாலென்ன இந்த விஷயத்தில் எவருடைய முகத்தையும் பார்க்க இயலாது। அவர் தானாக விட்டால் சரி;.....” என்று சொல்லிக் கொண்டே திரும்பி நடந்தான். கூட்டமும் நெருப்புப்பெட்டியை மறந்து ஓட்டமும் நடையுமாக அவனைப் பின்பற்றிச் சென்றது.

ஆம், அது மூர்த்தி மாஸ்டர் வேலைதான்। பட்டணத்தில் நடைபெற்ற அக்கிரமத்தை அன்று மத்தியானம் கெள்விப்பட்டதும் அவர் ஆத்திரப்பட்டார். ஆனால் ஆத்திரத்திலும் சிந்தித்துச் செயலாற்றத் தவறவில்லை. உடனடியாக அவர் பண்டாவின் விட்டுக்குச் சென்று, அவனுடைய குடும்பத்தையும், பெறுமதியுள்ள பொருள்களையும் தம் முடைய விட்டுக்குச் கொண்டுவந்து சேர்த்துவிட்டார். பிறகும் நிலைமையைக் கவனித்துக்கொண்டு எச்சரிக்கையாகவே இருந்தார்.

பண்டாவின் விட்டை நோக்கிப் ‘பட்டாளம்’ புறப் படப்போகிற செய்தியை எப்படியோ அறிந்துகொண்டு,

முன்னாரே யோசித்து வைத்திருந்தபடி இளங்கோவைக் கூட்பிட்டுத் தம்முடைய வீட்டில் காவலிருக்கும்படி விட்டு விட்டு, தாம் சைக்கிளை எடுத்துக்கொண்டு விரைந்தார், மூன்று மைல்களுக்கப்பாலுள்ள பொவிஸ் நிலையத்தை நோக்கி.

இங்கே —

மூர்த்தி மாஸ்டரின் வளவுக்குள் ஆராவாரத்துடன் நுழைந்தது கூட்டம். ஒழுங்கையில் சத்தம் கேட்டபோதே, பண்டாவின் குடும்பம் இருந்த அறையைப் பூட்டித் திறப்பை எடுத்து ஓளித்து வைத்துவிட்டு இளங்கோ தயாராக நின்று கூட்டத்தை வரவேற்றிறான்,

‘பண்டாவை வெளியே விடு! ’

‘தமிழா, தமிழனுக்குத் துரோகம் செய்யாதே, ’

‘பழிக்குப் பழி வாங்குவோம்! ’

ஜிந்தச் சத்தங்களுக்கிடையே ஒரு மிருகத்தின் குரல் கேட்டது.

‘அவனுடைய குமரியை மட்டும் என்னிடம் விடு, நான் போய்விடுகிறேன்! ’

கூட்டம் ‘கொல்’ என்று சிரித்தது! ‘நாய்கள், இவர்கள் அக்கா தங்கைகளுடன் பிறந்ததில்லைப்போலும்! ’

வடிவேலன் முன்னுக்கு வந்தான்.

இளங்கோ, எதிர்கொண்டான்.

‘‘மூர்த்தி மாஸ்டர் எங்கே? ’’

‘‘அவர் இல்லை. ’’

‘‘பண்டாவுக்கு நீர்தான் காவலோ? ’’

இளங்கோவும் உணர்ச்சி துடிக்கும் இளைஞ்தான். வடிவேலனின் கேவிக்குரல் அவனுக்கு ஆத்திரத்தை மூடிற்று. ஆனால் அதை அடக்கிக்கொண்டு சொன்னான்:

“வடிவேல், அவர்கள் யானுக்கு என்ன தீமை செய்தார்கள்? இவ்வளவு காலமும்...”

“உம்முடைய உபதேசம் எனக்குத் தேவையில்லை!” என்று வடிவேலன் வெடித்துச் சீறினான். பிறகு பின்னால் திரும்பி, “போங்கள்! உள்ளே போய் இழுத்து வருங்கள்!” என்றான்.

‘‘நிலலுங்கள்’’ ஒருவரும் உள்ளே நுழையக்கூடாது! என்று இளங்கோ கைகளை அகல விரித்தான்; ஆனால் இருபது முப்பது கைகளுக்கு முன்னால் அவனுடைய இரண்டு கைகள் வலுவிழுந்து மடிந்தன.

அவன் உடம்பெல்லாம் துடித்துப் பதறியது. எத்தனையோ விதமான உணர்ச்சிகள்!

உள்ளே போனவர்கள் திரும்பி ‘‘கதவு பூட்டியிருக்கிறது! ’’ என்றார்கள்.

வடிவேலன் இளங்கோவைப் பார்த்துக் கேட்டான்; ‘‘திறப்பு எங்கே?’’

இளங்கோ, ‘‘என்னிடமே அதை வரங்கப்போகி நிரா?’’ என்று திருப்பிக் கேட்டான்.

‘‘மரியாதையாகக் கேட்கிறேன்...’’

‘‘நீர் எப்படிக் கேட்டாலும் சரிதான்! ’’

‘‘ச்சி. தமிழ்த்துரோகி!...’’

ஆம். அந்த வீரசிகாமணி, தமிழ்த்தாதா, தமிழையே தனி முச்சாகக் கொண்ட வள்ளல் அப்படித்தான் விளித்தான்; அதுவும் இளங்கோவைப் பார்த்து விளித்தான்.

‘‘ச்சி, தமிழ்த்துரோகி! நீ சிங்களவனுக்கு உதவிசெய்யப் போகிறாயா?...கொட்டா திறப்பை’’

இளங்கோ பதிலே பேசவில்லை. பேசம் சக்திக்கு அப்பால் நின்றான் அவன்,

மறுகணம் —

வீரம்

அவன் கண்ணத்தில் வடிவேலனின் கை கேட்டது: “கொட்டா திறப்பை!”

யாரோ ஒருவன் பின்னால் நின்று உதைத்தான். ஒரு வன் குத்தினான். மற்றவன் அடித்தான்.

ஒரு பாட்டம் முடிந்ததும் வடிவேலன் விலக்கினான்.

“எங்கேயடா திறப்பு?”

“நாய்களே! நீங்கள் என்னைக் கொள்ளாலும்...”

வடிவேலன் சூட்டத்துக்குச் சொன்னான்: “இவனைப் பிறகு பார்த்துக்கொள்வோம். நீங்கள் கதவை உடையுங்கள். வருவதற்கெல்லாம் நான் இருக்கிறேன்!”

எல்லோருக்கும் முன்பாக இளங்கோ துள்ளி எழுஷ் தான்; ஓடினான் கதவடிக்கு; கதவின் முன்னால் முதற்கத வாக நின்றான்!

அவனை அடித்து இமுத்தார்கள். கதவிலே காந்தம் இருந்ததோ? அது இளங்கோ என்ற இரும்பைத் தன்னிடம் இமுத்து இமுத்து ஒட்டிக்கொண்டது!

கதவுக்கு யிமுந்த உதைகளில் பாதி இளங்கோவின் மீது விமுந்தன. காலிலே, கைமிலே, முதுகிலே, நெஞ்சிலே வயிற்றிலே...

வீரம்!

அந்த உணர்ச்சியைப் பார்க்க அகில உலகமே அங்கே வந்திருக்கவேண்டும்! உதவியற்ற ஒரு மனிதகுடும் பதிதை. கொடுராமான இனவெறியர்களின் கையிலிருந்து காப்பாற்றுவதற்காகத் தன்னுடைய உடம்பிலே அவ்வளவு வேதனைகளையும் தாங்கிக்கொண்டு நியிர்ந்து நிற்கி நானே, அவனுடைய நெஞ்சிலே நிரம்பி நிற்கும் வீர உணர்ச்சியைப் பாடுவதற்குக் கம்பளால் முடியாது. அவன்

பாடிய ‘வீரம்’ வேறு! புதுயுகக் கவிஞர்கள், முடியுமானால் நீங்கள் பாடுங்கள்! மொழி என்ற ஒன்றையிலே அதற்கு உருவம் கொடுக்க முடியுமானால், பேனா மன்னர்களே! நீங்கள் செய்து பாருங்கள்!

யாரோ ஒருவன் எதனாலேயோ அடித்த அடி இளங்கோவின் தலையில் பட்டு —

கேவலம், வெறும் இரத்தத்தைத்தான் அவர்களால் வெளிப்படுத்த முடிந்ததே தவிர, அவனுடைய உறுதி மில், வீரத்தில் ஒரு துளிக்கூட அவர்களால் வெளியேற்ற முடியவில்லை.

அவனுடைய உடம்பு எனின இரும்பா? இன்னும் சில நிமிடங்களில் —

நல்ல வேளை!

வெளியே மோட்டார்ச் சத்தம் கேட்டது.

மூர்த்தி மாஸ்டர் வந்துவிட்டார்!

‘பொவிஸ்’ என்று ஒரு குரல்.

‘பொவிஸ், பொவிஸ்’ என்று அதைப் பிரதிபலித்துப் பல குரல்கள். ‘நான் முந்தி, நீ முந்தி’ என்று வீராதிவீரர்கள் ஓடுகிற காட்சி — அது என்ன கனவா?... எல்லாம் மங்கலாக...மங்கலாக.....

இளங்கோவின் உடல் சோர்ந்து விழுந்தது!

ஃ

ஃ

ஃ

ஆஸ்பத்திரியில் கிடந்த இளங்கோவை ஊரே திரண்டு வந்து பார்த்தது. அவனுடைய வீரத்தைப் புகழ்ந்தது. அவனை அடித்து உதைத்தவர்கள்கூடப் பலர் வந்து பார்த்தார்கள். தாங்களும் அந்தக் கூட்டத்தில் இருந்ததாகச் சொல்லி மன்னிப்புக் கேட்குமளவுக்கு அவர்கள் பெரிய

மனிதர்கள்லர்; ஆயினும் அதற்காக மனதுக்குள்ளே பச்சாதாபப்பட்டார்கள்— மனிதர்கள்தான்!

மூர்த்திமாஸ்டர் இளங்கோவை விட்டு அகலாமவிருத் தார், கூட இருந்து அவனைப் பார்ப்பது தமக்கு ஒரு பெறு பேறு என்று அவர் கருதினார். ஒரு வாரம் கழித்து அவனுக்குக் கொஞ்சம் தென்பு வந்த பிறகு மூர்த்தி மாஸ்டர் சொன்னார்: ‘அன்று நான் பிழைசெய்துவிட்டேன். நான் போனா கையோடு பொலீசை அழைத்துவரலாமென்ற எண்ணத்துக்கு முதலிடம் கொடுத்து, உம்மை விட்டிலே விட்டு விட்டுப் போனேன். இவ்வளவு தூரம் நடக்குமென்று தெரிந்திருந்தால், நான் நின்றுகொண்டு உம்மை அங்கே அனுப்பியிருப்பேன்...’

‘நல்லவேளை மாஸ்டர்! அப்படிச்செய்திருந்தால் எனக்குக் கிடைக்க இருந்த ஒரு பெரிய இன்பம் எட்டாமல் போயிருக்கும்!’

இளங்கோவின் புன்சிரிப்பையும் முகமலர்ச்சியையும் கவனித்த மூர்த்தி மாஸ்டர், ‘‘எதைச்சொல்கிறீர்கள்?’’ என்று கேட்டார்.

இளங்கோ மெதுவாகத் திரும்பி தலையணையை உயர்த்தி, அதற்குக் கீழிருந்த ஒரு கடிதத்தை எடுத்து மூர்த்தி மாஸ்டரிடம் கொடுத்து; ‘‘நேற்றுக் கயல்விழி என்னைப் பார்க்க வந்திருந்தாள். போகும்போது இதைத் தந்துவிட்டுப் போனாள்.....பரவாயில்லை நீங்கள் படிந்துப் பாருங்கள் மாஸ்டர்’’ என்றான்.

மூர்த்தி மாஸ்டர் படித்தார் —

அன்பரே, ஒரு கசாப்புக் கடைக்காரனை வீரனென்று நினைத்தேன். உங்கள் செயலை அறிந்த பிறகு.....எனக்கு என்ன எழுதுவதென்று தெரியவில்லை. இப்போது என்

மனத்தில் திரும்பத் திரும்ப நினைத்து இரசிப்பது உங்கள் கதைகளையல்ல, உங்களோ!...எனக்கு என்ன எழுதுவ தென்று தெரியவில்லை.

உங்கள்
யல்விழி

கடிதத்தை மனதுக்குள் படித்துவிட்டு மூர்த்தி மாஸ் டரும் முகமலர்ந்து சிரித்தார். “தம்பி இனி உமக்குள்ளா நேநாவும் மாறிவிடும்.”

இளங்கோவுக்குச் சிறிது வெட்கமாகவும் இருந்தது. அதை மறைப்பதற்குப் போலும், “அவள் எழுதியிருக்கிற அழகைப் பார்த்தீர்களா? இரசிப்பது என்னுடைய கதைகளையல்லவாம்...” என்றான்.

“...இனி அவனும் ஒரு ‘எழுத்தாளி’ ஆவிவிடுவாள்!” என்று சொல்லி மூர்த்தி மாஸ்டர் சிரித்தார். அது ஏனானசிரிப்பல்ல. மகிழ்ச்சியின் சிரிப்பு!

8. வெறி

“கொஞ்சம் இங்கே பாருங்கள்!...தலையைச் சாடையாக இந்தப் பக்கம் சாயுங்கள்; அந்தப் பக்கமல்ல. இந்தப் பக்கம்...போதும் சரி, சரி;.....எங்கே சாடையாகச் சிரியுங்கள்...”

பூவழகியினால் இதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை. நெஞ்சுக்குள்ளே நிறைந்து தொண்டைக்குழியில் பொங்கிக் கொண்டு நின்ற சிரிப்பை இதுவரையும் அடக்கி அடக்கி வைத்திருந்தாள். சாடையாகச் சிரிக்கச் சொன்னதுதான் தாமதம், பழரென்று சிரித்துக் கொட்டிவிட்டாள். சிரிப்பு எப்போதும் தனித்து நிற்பதில்லையே! பக்கத்தில் நின்ற பூவழகியின் தோழி தங்கமலரும் சிரித்தாள்.

பெரிய கமெராவுக்குப் பின்னால் நின்றுகொண்டு போட்டோ எடுக்கத் தயாராக நின்ற சம்பந்தன்—‘சரியான தல்ல ‘போஸ்’க் கெடுத்துவிட்டீர்களோ!’ என்று கோபப் வேண்டியவள், அவனும் சிரித்தாள். பிறகு ‘‘நீங்கள் கிப்படிச் சிரித்துக்கொண்டிருந்தால் இன்றைக்குப் போட்டோ எடுத்த மாதிரித்தாள்; நான் ‘டபிஸ் சார்ஜ்’ போட்டு விடுவேன்!’’ என்றான்.

“அப்படியானால் உடனே ஒரு ‘போட் பலகை’ எழுதி முன் பக்கம் தொங்க விடுங்கள்: ‘சிரிக்கிறவர்களுக்கு டபிஸ் சார்ஜ்; அழுகிறவர்களுக்கு அரைச் சார்ஜ்’ என்று!—உங்கள் ஸ்ருடியோ அழுது வடிந்துகொண்டிருக்கும்” என்றாள் பூவழகி.

“அதனாலென்ன, உங்களைப் போன்றவர்கள் அழுதால்கூட அதிலும் ஒரு தல்ல ‘போஸ்’ இருக்குமே!” என்றான் சம்பந்தன்.

இந்த வார்த்தைகளை வெறும் வாயினால் அவன் சொன்னதாகத் தங்கமலர் நினைத்தாள். ஆனால் பூவழி கிக்கோ அவை வெறும் வார்த்தைகளாகத் தோன்றவில்லை. அவன் கரும்பு வில்லை வளைத்துத் தொடுத்துவிட்ட மலர்ப் பாணங்களாகத் தோன்றின. அவள் கன்னங்களில் சிவப் பேறிற்று. எங்கிருந்தோ ஒரு நாணம் ஓடிவந்து அவள் முகத்தில் படர்ந்து அழிகு செய்தது.

பொதுவாகப் பெண்களின் உருவத்திலே கலை அழகைக் கண்டு ரசிக்கின்ற சம்பந்தமுக்கு, பூவழியின் வடிவிலே அந்தக் கலைக்கும் மேலான ஏதோ ஓன்று இருப்பதாகத் தோன்றிற்று.

ஒரு வழியாகப் போட்டோ எடுத்து முடித்துக் கொண்டு தோழிகள் இருவரும் வீட்டுக்குப் புறப்பட்டார்கள். அவர் கனுடைய ஊரான நல்லபுரத்துக்குப் போகிற பஸ் சீக்கிரமே கிடைத்ததுமல்லாமல் இருவருக்கும் வசதியாக ஒரு ஆசனமும் கிடைத்துவிட்டது!

“என்ன பூ, உன்னோடு உயிரை விடுவிறாரே அந்த ஸ்ரூடியோ மனேஜர்! என்ன சங்கதி? ” என்று கேட்டாள் தங்கமலர்.

“என்ன செய்துவிட்டார் அப்படி? அவர் ‘பிஸ்சினஸ்’ காரர்; எல்லோரோடும் அப்படித்தான் நடந்து கொள்வார் ” என்றாள் பூவழி.

“அதுதான் பார்த்தேனே, நாங்கள் வாசலில் தலை காட்டியவுடன் ஒடி வந்து உபசரித்தார். போட்டோ எடுப்ப தற்கும் தானே வந்தார். அத்தனை ‘கிளாக்’மார் இருக்கவும் தானே வந்து பில் போட்டுத் தந்தார். இவை தான் போகட்டும்; எங்களுக்கு முன்னால் போட்டோ எடுத்தவர் களுக்கு பத்து நாள் தவணை போட்டாரே, எங்களுக்கு மட்டும் எப்படி முன்றே நாட்களில்—சனிக்கிழமையே

தருவதாகச் சொன்னார்?'' என்று தங்கமலர் கேட்டாள்.

தங்கமலர் சொல்லச் சொல்லப் பூவழகியின் உள்ளத்தீல் இன்னதெரியாத ஒரு மகிழ்ச்சி துள்ளிக் குதித்தது. வெட்க மாகவும் இருந்தது. ''நான் முன்பும் சில தடவைகள் அவருடைய ஸ்ரூடியோவில் வந்து போட்டோ எடுத்திருக்கிறேன். அதனால் கொஞ்சம் பழக்கமுண்டு. அதோடு எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் அவருடைய மாமா வீடு இருக்கிறது. எப்போதாவது அங்கே வரும்போது...''

“ஓ! அங்கே வரும்போது கதைத்துப் பேசிக் கா...”

“சீ, சும்மா இரு தங்கம், அப்படியொன்றுமில்லை. ஸ்ரூடியோவுக்கு வந்தபோதுதான் ஒருநாட்கூட அவரோடு நான் கதைத்தில்லை...”

இவ்வளவில் பூவழகிக்குக் கொஞ்சம் உசார் வந்து விட்டது. தோழியிடம் சாடையாக மனதைத்திறக்கவேண்டும் போல் ஒரு புழுகம் ஏற்பட்டுவிட்டது. அவள் தொடர்ந்து, “தங்கம், அவரைப்பார்த்தால் மிக நல்ல பிள்ளையாகத் தோன்றுகிறது!'' என்றாள்.

“ஓ! அதோடு மிக அழகாகவும் இருக்கிறார்!'' என்று கூறித் தங்கமலர் விஷயமாகச் சிரித்தாள்.

“போ, போ; உனக்கு எப்பவும் கேலிதான்'' என்று அவளை முழங்கையால் இடித்தாள் பூவழகி.

இதற்கிடையில் நல்லபுரம் வந்துவிட்டது.

தங்கமலரின் வீடு முன்னுக்கு வரவும் அவள் முதலில் இறங்கிவிட்டாள். அவள் பஸ்ஸைவிட்டு இறங்கினாளே தனீர், பூவழகியின் உள்ளத்தை விட்டு இறங்காமல், “அதோடு மிக அழகாகவும் இருக்கிறாரே;...அதோடு மிக

அழகாகவும் இருக்கிறாரே' என்று ஓயாமல் குசுகுசுத்துக் கொண்டேயிருந்தாள்.

ஃ ஃ ஃ

இதற்குப் பிறகு இவன்கையில் பத்துக் கோர மரணங்கள் நடந்துவிட்டன; எழுபத்தெட்டாண்டு பேர்கள் வரை காய மடைந்துவிட்டனர்.

அதாவது மூன்று நாட்கள் கழிந்துவிட்டன!

அன்று சனிக்கிழமை, தோழிகள் இருவரும் யாழ்ப் பாணம் போய், போட்டோப் பிரதிகளை எடுத்துக்கொண்டு திரும்பி வந்தார்கள். வரும்போது தங்கமலர் ஏதோ ஒரு விஷயத்தை அழுக்கி வைத்துக்கொண்டு அதன் சாயலை விஷமச் சிரிப்பாகச் சிரித்துக்கொண்டே மிருந்தாள். 'என்ன சங்கதி? என்ன சங்கதி?' என்று பூவழகி இரண்டு மூன்று தரம் கேட்டாள். 'ஓன்றுமில்லை' என்று தங்கமலர் மழுப்பினாள். பிறகு 'வீட்டுக்கு வா; சொல்கிறேன்' என்றாள்.

தங்கமலர் தன்னுடைய வீட்டருகில் இறங்காமல் பூவழகியுடன் இறங்கி அவனுடைய வீட்டுக்குப் போனாள். அறைக்குள்ளே போனதும் மேசைமேல் ஸ்ராண்டில் சொருகி மிருந்த பூவழகியின் போட்டோவை எடுத்தாள். பிறகு, தான் மறைத்து வைத்திருந்த ஒரு படத்தை எடுத்து அதில் சொருகி மேசைமீது வைத்து விட்டு, ''பூ; படம் எப்படியிருக்கிறது!'' என்றாள்.

பூவழகி பார்த்தாள். திறந்த கண்களை மூடாமல்—மூட முடியாமல் பார்த்தாள்.

அது சம்பந்தனின் போட்டோ!

''இது என்ன தங்கம்!'' என்று கேட்ட பூவழகியின் காலில் வெறும் பயம் மட்டுமல்ல, உள்ளே ஒரு மகிழ்ச்சியும் ஒளித்திருந்தது.

“இதுவா? தெரியவில்லையா உனக்கு திருவளர் செல்வன் சம்பந்தன்; ‘கலை ஒளி ஸ்ரூடியோ’வின் உரிமையாளர்... என் தோழி ஒருத்தியின் உள்ளத்திலே...’”

“போதும், போதும், உன்னுடைய ஆலாபணனயை நிறுத்திக்கொள்... அது சரி தங்கம், இது உனக்கு எப்படிக் கிடைத்தது? ” என்று பூவழகி கேட்டாள்.

“திருட்ணேன்! ” என்று பளிச்சென்று ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள் தங்கமலர். பிறகு “எனக்காகவல்ல;உனக்காகக் கண்ணே, உனக்காக! ” என்று இராகம் இருத்துக் கிரித்தாள்.

“யாராவது பார்த்திருந்தால் எப்படியிருக்கும்? ... நீ பெரிய மோசம்! ” என்று தோழியைக் கண்டித்தாள் பூவழகி.

“நீ பெரிய பயந்தாங்கொள்ளி... சும்மா மனசுக்குள் ஓயே நினைத்து ஆகைப்பட்டால் போதுமா? எல்லாம் காரி யத்தோடுதான் செய்திருக்கிறேன். இனி திங்கட்கிழமை வருவேன். ஏதாவது புதினமிருந்தால் சொல்லு” என்று சொல்லிவிட்டுத் தங்கமலர் போய்விட்டாள்.

அவள் போனதும் பூவழகி கதவைச் சாத்திவிட்டு ஒடிப்போய் சம்பந்தனுடைய படத்தைக் கையில் எடுத்தாள். அப்படித் திருப்பிப் பார்த்தாள்; இப்படித் திருப்பிப் பார்த்தாள். ‘அவருடைய கண்ணும், பார்வையும், தலை இழுப்பும், கள்ளச் சிரிப்பும், ஆளைப்பார் ஆளை! ’ என்று; மனதுக்குள் செல்லம் கொஞ்சினாள். பிறகு—

ஃ

ஃ

ஃ

திங்கட்கிழமை பூவழகிக்கு ஒரு கடிதம்வந்தது. சம்பந்தன் எழுதியிருந்தான்.

"என் அன்பே,

உமக்குக் கடிதம் எழுதலாமா எழுதலாமா என்று ஆசைக்கும் பயத்துக்குமிடையே நின்டாடிக்கொண்டிருந்த எனக்கு, சனிக்கிழமை நீர் செய்த துணிகரமான வேலையால், உறுதி வந்துவிட்டது. அந்த ஸ்ராண்டிலிருந்த என் னுடைய படத்தை எடுத்துக்கொண்டு உம்முடைய படத்தை அதில் வைத்துச் சென்றிரல்லவா? உமது மனவிருப்பத்தை எவ்வளவு நுட்பமாகத் தெரிவித்திருக்கிறீர்?

சில நாட்களாக எனக்கு எந்த நேரமும் உமது எண் ணந்தான். எத்தனையோ பெண்கள் வருகிறார்கள்; போகி றார்கள். அவர்களுள் உம்மைப்பற்றி மட்டுமே என் சிந்தனை செல்வதை நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன் இருவருடைய கருத்தும் ஒருமித்தபோதுதான் இப்படி ஒரு மன நிலை ஏற்படும் போவிருக்கிறது!

இப்போது என்ன எழுதுவதென்று தெரியாமல் ஒரே மகிழ்ச்சிக்குழப்பமாக இருக்கிறது. நான் மாமா வீட்டுக்கு வரும்போது உமது வீட்டுக்கும் வரலாமா? எவ்வளவோ கலைக்க வேண்டும் போவிருக்கிறது.

அன்பான பதிலை மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

உமது
சம்பந்தன்.

கடிதத்தைப் படிக்கப் படிக்கப் பூவழகி மேலே மேலே பறந்துகொண்டிருந்தான். ஒரே புளகம்! திரும்பத் திரும்பப் படிக்கிறாள், படிக்கிறாள்; படிக்கிறாள். அவன் என்ன தெனூறும் கவிதையா எழுதியிருக்கிறான்?

தங்கமலர் வந்தான். முதனில் வெகு நேரம் கடிதம் வந்த விஷயத்தைப் பூவழகி மறைத்துவிட்டுக் கடைசி

மில் ஒரு மாதிரி ஒப்புக்கொண்டாள். ஆனாலும் அந்தக் கடித்தைத் தங்கமலருக்குக் காட்டவேயில்லை! பரவா மில்லை. நீ எனக்கு அதைக்காட்ட வேண்டாம். ஆனால் ஒழுங்காக உடனே ஒரு பதில் எழுதிப் போட்டுவிடு. பாவம், அவர் தபாற்காரன் வரும் வழிமேல் விழிவைத்துக் கொண்டிருப்பார்' என்றாள் தங்கமலர்.

'பதிலா? எல்லாம் யோசித்துப் பார்த்துச் செய்யலாம்' என்று பூவழகி இழுத்தானே தவிர, அன்றைய தினமே பதில் கடிதம் தயாரித்து அனுப்பிவிட்டாள்.

இப்படியாகத்தானே இவர்களது காதல் நாளௌரு கடிதமும் வாரமொரு சந்திப்புமாக வளர்ந்துகொண்டு வருங்காலத்திலே,

பூவழகியின் தகப்பளார்—

உங்களுக்குத் தெரியுமே, முன்பு அரசாங்கத்திலே பெரிய பதவியிலிருந்து இளைப்பாறியிருப்பவர், இப்போது நல்ல புராம் கிராமச் சங்கத் தலைவராயிருக்கிறவர், திருவாளர் நல்லசிவம் பிள்ளை.—அவர்தான் பூவழகியின் தகப்பளார். புகழ்ச்சிக்காகச் சொல்லவேண்டியதில்லை. மிகப் பெரிய பணக்காரர் என்று சொல்லாவிட்டாலும் அந்தச் சுற்றுவட்டாரத்தில் கொஞ்சம் பெரிய மனிதர் என்று பெயர் வழங்கியவர். பூவழகி அவருக்கு ஒரே பிள்ளை. அதனால் செல்லப் பிள்ளையும்.

இந்த வருடம் பூவழகிக்கு எங்கோவது ஒரு நல்ல கிடத்தில் திருமணத்தை முடித்துவிடவேண்டு மென்று நல்லசிவம் தீர்மானித்துக்கொண்டார். இரண்டொரு இடத்தில் பேச்சுவார்த்தைகளும் நடக்கத் தொடங்கின.

பூவழகிக்கு இது தெரியவந்ததும் பகிரென்றது. எவ்வளவுதான் செல்ல மகளானாலும் 'அப்பா, நான் யிஸ்டர் சம்பந்தனைக் காதலிக்கிறேன். அவரைத்தான் திருமணம்

செய்துகொள்வேன்' என்று சொல்லுகிற அவைக்கு வளர்ச்சி பெறாத பேதை. என்ன செய்வாள்? நெஞ்சுக்குள்ளே குமைந்து குமைந்து வேதனைப்பட்டாள்.

இவள் வேதனைப்படுவது தங்கமலருக்கு எப்படியோ மனாத்துவிட்டது

அவள் ஓடோடியும் வந்தாள்.

‘நீ ஏன் யோசிக்கிறாய் பூி எல்லாம் ஒழுங்காக நடக்கும். சம்பந்தனைப்பற்றி எல்லா விபரங்களும் நான் விசாரித்து வைத்திருக்கிறேன். அவருடைய தமக்கை ஒருத்தி எங்களுடைய சொந்தத்துக்குள் கல்யாணம் முடித்து மலாயாவில் இருக்கிறா. சாதி, சமயம்; பொறுள், பண்டம், அறிவு, அழிகு எல்லாவித்தாலும் உனக்குச் சம்பந்தனை அறிவு, அழிகு எல்லாவித்தாலும் உன் அப்பா விகப் பொருத்தமானவர்தான். எப்படியாவது உன் அப்பா வுக்குத் தெரியப்படுத்திவிட்டால் அவரே பேசிச் செய்து வைப்பார்...’ என்றாள் தங்கமலர்.

‘அப்பாவுக்குத் தெரியப்படுத்துகிறது! என்னால் முடியவே முடியாது!’ என்றாள் பூவழகி.

‘அதெல்லாம் நான் பார்த்துக்கொள்ளுகிறேன். நீ ஒன்றுக்கும் கவலைப்படாதே!’ என்று சொல்லிவிட்டுத் தங்கமலர் போனாள்.

‘தங்கம், உன்னுடைய மனசு தங்கம்!’ என்று ஆனந்தக்கண்ணீர் விட்டாள் பூவழகி.

தங்கமலர் சொன்னமாதிரியே செய்துவிட்டாள். பூவழகி யின் பக்கத்து விட்டிலிருந்த எழுத்தாளர் சிற்றம் பலத்தின் மனைவி மங்கையற்காசியைத் தங்கமலருக்குத் தெரியும். மங்கையற்காசி மூலம் சிற்றம்பலத்துக்குப் பாய்ச்சி. சிற்றம் பலத்திலிருந்து நல்ல சிவத்துக்குப் போகவிட்டாள் செய்தியை.—ஏறாத மேட்டுக்கு இரண்டு துலை என்பார்களே. அப்படி!

ஒரு வார காலமாக நல்லசிவம் இதே வேலையாகத் திரிந்தார். சம்பந்தனின் குடும்பத்தைப் பற்றிய விபரங்கள் நிருப்தியாக இருந்தன. போட்டோ எடுக்கிற சாட்டில் ஒருநாள் கலை ஒளி ஸ்ரூடியோவுக்குப் போய் சம்பந்தனைப் பார்த்தார். அவனைப் பிடிக்காமலிருக்குமா? ஸ்ரூடியோவை நோட்டம் பார்த்தார். இருபத்தையாயிரமாவது பெறும் என்று ஒரு மதிப்பும் போட்டார். வீட்டுக்கு வந்ததும் பூவழகியைக் கூப்பிட்டு, “பார்த்தால் பூனை மாதிரியிருக்கி தாய்; நீ சரியான ஆளடி. பிடித்தாலும் பிடித்தாய் புளியங் கொம்பாகப் பிடித்திருக்கிறாயே!” என்று கேளி செய்தார். “போங்களாப்பா!” என்று வெட்கமும் மவிழ்ச்சியும் துள்ளக் கூறினிட்டுப் பூவழகி உள்ளே ஓடினாள்.

பிறகு மிக விரைவாகக் காரியங்கள் தடந்தன. பூவழகிக்கு நாற்பதினாயிரம் ரூபா பெறுமதியான வீடு வளவும், பதினெண்யாயிரம் ரூபா ரொக்கப்பணமும், ஜயாயிரத்துக்கு நடைக்கும் கொடுப்பதென்று பேசி தீர்மானிக்கப்பட்டது. ஆனால் முகூர்த்தம் வைப்பதற்கு மட்டும் இன்னும் ஐந்து மாதங்கள் காத்திருக்கவேண்டுமென்று சம்பந்தனின் தகப்பனார் கேட்டுக்கொண்டார். ‘மலையாவில் இருக்கிற என்னுடைய மகள், தான் இல்லாமல் தம்பியின் கல்யாணம் நடக்கக்கூடாதென்று எழுதியிருக்கிறான். அவள் ஆயத்தங் செய்து வந்து சேர நாலு மாதமாவது செல்லும். இப்போது கார்த்திகையா? மார்கழி, கை போனால், மாசி மாதம் கூடாது; பங்குனிக்கு நாள் வைக்கலாம்’ என்றார். நல்ல சிவம் ஒத்துக்கொண்டார்.

கல்யாணம் நிச்சயமானதும் சம்பந்தனுக்கும் பூவழகிக்கும் கட்டு அவிழ்த்துவிட்டது மாதிரி இருந்தது.

‘பண்டாரநாயக்கா மாண்டாலென்ன, தகநாயக்கா ஆண்டாலென்ன, என்று காதலரிருவரும் தாழும் தம்முடைய

உலகுமாக இருந்தனர். பாவம் தங்கமலரைக் கவனிப் பாரேயில்லை!

இவர்கள் இப்படி இன்பமாக இருப்பது பிரம்மச்சாரி தகநாயக்காவுக்குப் பிடிக்கவில்லைப்போலும்! திடீரென்று ஒருநாள் பாராளுமன்றத்தைப் போட்டு உடைத்தார்.

ஆம், தேர்தல் வந்தது!

நல்லசிவமிகிள்ளை போகிறவர்களிடமெல்லாம் தேர்தலைப் பற்றியே கதைக்கத் தொடங்கினார். “தேர்தலில் போட்டியிடுவதைப்போல மடைத்தனம் வேறில்லை. உண்மையாகத் தன்னுடைய ஊருக்காகப் பாடுபடுகிறவன் பாராளுமன்றத்தில் போய் என்ன செய்யப்போகிறான்?—கிராமச் சங்க வாழியம் வேறு—பாராளுமன்றத்திலே பேரும், புகழும், வஞ்சழும், கட்சி வெறியுந்தானே கண்டு மிச்சம்!” என்பார்.

சில சமயம் “ஓரு படிப்போ, அறிவோ, அந்தஸ்தோ இல்லாத வெறுந் தடியன்களெல்லாம் கீட்கிறார்களே, இவர்களெல்லாம் நாட்டை ஆண்டால் நன்றாய்த்தானிருக்கும்!” என்பார்.

நல்லசிவத்தின் உள்மனதுக்கும் உள்ளே ஓரு பாராளுமன்ற ஆசை கிடந்து நெளிவதை, சில கழுகுக் காரர்கள் கண்டு கொண்டார்கள். விடுவார்களா!

“ஐயா, உங்களைப்போன்ற ஆட்கள் கட்டாயம் கேட்க வேண்டும்!” என்றார்கள்.

“சேச்சே!” என்று சொல்லி அவர் சிரித்தார். அடிமனத்திலே கிடந்து நெளிந்த அந்த ஆசையின் உருவும் அந்தச் சிரிப்பிலே தெளிவாகத் தெரிந்தது.

“இதெல்லாம் பெரிய கோடி சீமான்கள் பார்க்க வேண்டிய வேலை. தேர்தல் என்றால் சும்மாவா? இல்லையில்லையென்றால் முப்பதினாயிரம் நாற்பதினாயிரமாவது

வேண்டும். எங்கள் தரவளி ஆட்கள் இதிலே தலையிட்டால் நடுவழியில் விடந்து மாயவேண்டும்.'

கிராமச் சங்கத்தில் ஏதாவது அலுவல் பெற வந்திருப்பவர் எப்படியாவது நல்லசிவத்தைப் 'பிள்ளை' பண்ணுவதி திலேயே கருத்தாக இருப்பார்:

'ஜயா நீங்கள் கேட்கிறதானால் அந்த மாதிரியைல் லாம் தேவையில்லை. ஆகை கூடுதலாகப் பார்த்தாலும் ஒரு பத்தாயிரம் ரூபா போதுமென்னப் போதும். நீங்கள் ஒரு சதம் செலவழிக்கவில்லையென்றாலும் எங்களுடைய பக்கம் முழுவதும் உங்களுக்குத்தான். நீங்கள் மட்டும் 'ஓம்' என்று ஒரு வார்த்தை சொல்லுங்கள். கட்டுக் காசுக்குக் கூட்டநானே நாலு ஐந்து பேரைச் சேர்த்துக் கட்டுகிறேன்' என்று தூபம் போட்டார்.

'சேச்சே, அப்படி ஒருவேளை நான் கேட்கிறதென்றாலும் வேறு ஆட்களை ஒரு சதம்கூடச் செலவழிக்க விடமாட்டேன். எனக்காகப் பாடுபடுவதுமல்லாமல் காசையும் செலவழிக்கலாமோ?' என்றார் நல்லசிவம். பூவழகிக்குச் சீதனம் பேசி வைத்த பதினெண்யாயிரத்தைவிட, வங்கியில் கிடந்த இன்னொரு பத்தாயிரம் ரூபா அப்படியே உருண் டோடி வந்து அவருடைய நெஞ்சிலே கலகல வென்று சத்தமிட்டது.

ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தார். 'வெண்றாலும் சரி, தோற்றாலும் சரி; ஆயிரம் ரூபாவுக்கு மேல் ஒரு சதம் செலவழிக்கிறதில்லை' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார். அடி மனத்திலே கிடத்து துடித்த ஆசை, வெளிமனத்திலே வந்து தாளம் போட்டது. பிறகு பகிரங்க மாக வெளியிலே வந்து கூத்தாடத் தொடங்கியது.

'பூவழகியின் திருமணம் பங்குனியில் வருகிறதே; என்று ஒரு நிமிஷம் யோசித்தார். ஒரு நிமிஷந்தான்.

பிறகு 'தேர்தல் மார்ச் 19ம் திகதிதானே; பங்குனிக் கடைசி என்றால் ஏப்ரில் மாதமாகிவிடும்.— அது நடத்தி விடலாம்' என்று சமாதானம் சொல்லிக்கொண்டார்.

தை மாசத்தில் தேர்தலுக்குக் கட்டுப் பணம் கட்டிய வடனேயே, நல்லசிவத்தின் தேர்தல் ஆசை பேராசையாக மாறிவிட்டது.

'ஆறாயிரமென்ன, பத்தாயிரமுமே போகட்டும் பூவழி யின் திருமணம் முடிந்துவிட்டால் பிறகு எனக்கு என் இந்தப் பணத்தை? சாக முன்னர் ஒரு எம். பி.' என்ற பெயரை எடுத்துவிட வேண்டும்' என்று நினைக்கலாணார்.

தேர்தலுக்குப் பதினெண்டு நாட்களிருக்கையில் இந்தப் போராசை, ஆவேசமாக மாறிற்று. பத்தாயிரத்துக்கு மேல் இன்னும் மூன்று நாலு ஆயிரம் கடன்வாங்க வேண்டுமென்று ஒடித்திரிந்தார். வசதியாகக் கிடைக்கவில்லை. பூவழி யின் சீதனப் பணம் பல்லைக் காட்டிச் சிரித்தது. 'தேர்தல் முடியட்டும்; எங்காவது மாறிக் கொடுக்கலாம்' என்று நினைத்துக்கொண்டு அதில் ஜயாயிரத்தை எடுத்தார்.

தேர்தலுக்கு ஒரு வாரமே இருக்கையில் நிலைமை சரியான போட்டியாக இருந்தது. இன்னுமொரு ஐந்தே ஐந்து ஆயிரங்கள் இல்லாவிட்டால் தோல்வி கண்டு விடுவார் போலத் தோன்றிற்று.

மனிதனுக்கு வெறி மூட்டுகின்ற வெலை மதுவுக்குமட்டும் ஏகபோகச் சொத்தல்ல; ஆசைக்கும், கோபத்துக்கும் கூட அந்த உரிமையுண்டு.

நல்லசிவத்துக்கு வெறி வந்து விட்டது।

தேர்தலில் வெற்றி காணவேண்டுமென்ற ஒரே வெறி மயக்கம் தம்முடைய பொருளாதார நிலையையும், மகளின் திருமணத்தையுங்கூட மறைத்துவிட்டது.

1960-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ம் திகதி.

476 வாக்குகளால் நல்லவிவம் தொல்வியடைந்தார்.

வெறி அடங்கிவிட்டது! ஆனால்—

வேதனை நிறைந்துவிட்டதே!

பூவழகியின் சீதனப் பணத்தை இவர் கோட்டை விட்ட விஷயம் எப்படியோ சம்பந்தனின் தகப்பளாருடைய செவிக்கு எட்டிவிட்டது. இனி இந்தச் சம்பந்தம் சரிவரசது என்ற மாதிரி இடை ஆட்கள் மூலம் அவர் சொல்லி அனுப்பினார்.

சம்பந்தன் பதறினான்.

பூவழகி துடித்தாள்.

அவனுடைய முகத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட நவ்ல சிவத்துக்குத் துணிவில்லை. அவருடைய உள்ளம் காய்ந்து கருத்து உக்கிக்கொண்டிருந்தது. அகத்தின் அவலம் முகத் தைச் சுட்டது. ‘பொலிடோ’லைப் பற்றிய எண்ணம் முனையின் ஆழத்தில் தோன்றிப் பயமுறுத்த ஆரம்பித்தது.

ஃ ஃ ஃ

‘‘ஜையோ! ’’ என்றாள் கயல்விழி.—அவள் இந்தக் கதையைப் படித்துக்கொண்டிருந்தவள்.

‘‘என்னது? ’’ என்றாள் இளங்கோ.—இதை எழுதிக் கொண்டிருந்தவள்.

‘‘பாவம், பூவழகி!—அவனுடைய தகப்பளாரைக் கொன்றுவிடாதீர்கள்! ’’

இளங்கோ தன் மனைவியை நிமிர்ந்து பார்த்தாள். ‘‘நான் என்ன செய்ய முடியும்? கதைபோகிற போக்கில் அவர் பொலிடோலைக் குடித்துவிடுவாரே! ’’ என்றாள்.

‘‘உடனே ஆஸ்பத்திரிக்கு அவரை அனுப்பி வையுங் கள். எப்படியாவது அங்கே அவரைக் காப்பாற்றிவிடுவார் கள்! ’’

“உடனே எப்படி அனுப்புவது? யாரையாவது பக்கத் தில் வைத்துக்கொண்டு அவர் குடிக்கமுடியுமா? அல்லாமலும் பொலிடோல் கொடிய விஷம்.—ஆள் தவறவே முடியாது! ”

கயல்விழி யோசித்தாள். பூவழகியின் காதலை நினைக்க நினைக்க அவளுக்குப் பரிதாபமாக இருந்தது. பிறகு ஏதோ துணிந்தவள் போல் ‘உங்களால் முடியாவிட்டால் என்னிடம் விடுவ்கள். நான் காப்பாற்றி, பூவழகிக்கும் சம்பந்தனுக்கும் கல்யாணமும் செய்து வைக்கிறேன்! ’’ என்றாள்.

‘‘உன்னால் முடியுமானால் செய்ய! ’’ என்று கூறி இளங்கோ விலகிக்கொண்டான். கயல்விழி எழுதத் தொடங்கினாள்.

ஃ ஃ ஃ

1960-ம் ஆண்டு பங்குனி மாதக் கடைசியில் திருவளர் செல்வன் சம்பந்தனுக்கும் திருவளர் செல்வி பூவழகிக்கும் சுருக்கமான முறையில் ஆனால் சிறப்பாகத் திருமணம் நடைபெற்றது.

ஃ ஃ ஃ

‘‘இது என்ன இது! கறையை நாசமாக்கிவிட்டாயே! ’’ என்று இளங்கோ குதித்தான்.

‘‘ஏன், என்ன? ’’ என்றாள் கயல்விழி.

‘‘சீதனப் பணம் இல்லாமல் சம்பந்தனுக்கும் பூவழகிக்கும் எப்படிக் கல்யாணம் நடக்கமுடியும்? சம்பந்தனின் தகப்பனார் ஒருபோதும் இதற்குச் சம்மதிக்கமாட்டார். சம்பந்தனோ தகப்பனாருடைய முகத்தை முறித்துக் கொண்டு போகமாட்டான்! ’’

‘‘அப்படியா? ’’ என்று கேட்டாள் கயல்விழி. பிறகு, ‘‘கொஞ்சம் பொறுங்கள். கறை இன்னும் முடியவில்லை! ’’ என்று சொல்லிவிட்டு எழுதத் தொடங்கினாள்.

ஃ ஃ ஃ

கல்யாணச் சந்தடி முடிந்து முன்றாம் நாள். சம்பந்தன் தனியாக இருக்கும்போது நல்லசிவம்பிள்ளை சந்தித்தார்.

“தம்பி, நான் உமக்கு எவ்விதம் கைம்மாறு செய்யப் போகிறேனோ தெரியவில்லை! ” என்றார்.

“அப்படியெல்லாம் ஒன்றும் பெரிதாக நினைக்காதீர்கள் மாமா! ” என்றான் சம்பந்தன்.

“அது சரி தம்பி; உம்மிடம் பத்தாயிரம் ரூபா இருந்த விஷயம் உமது தகப்பனாருக்குத் தெரியாதா?நீர் அவரிடம் ஒனித்திருக்க மாட்டாரே! ” என்று கேட்டார் நல்ல சிவம்.

‘‘உண்மைதான். அவருக்குத் தெரியாமல் நான் பணம் வைத்திருப்பதில்லை..... என்னுடைய ஸ்ரூடியோவேரடு புளொக் மேக்கிங்’’ பகுதி ஒன்று சேர்ப்பதற்காக வங்கியில் கடன் கேட்டிருந்தேன். அந்த விஷயம் அப்பாவுக்குத் தெரியாது. பணம் கிடைத்த பிறகு சொல்லவேமன்று இருந்தேன். நல்ல சமயத்தில் பணம் கிடைத்தது. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவரிடம் மறைத்து நடப்பதில் தவறில்லை என்று தோன்றியதால் உங்களிடம் அந்தப் பணத்தைத் தந்துவிட்டேன்’’ என்றான் சம்பந்தன்.

ஃ ஃ ஃ

‘‘ஆச்சா! ’’ என்றான் இளங்கோ. ‘‘கள்ளி, நீயும் பூனைமாதிரி இருந்துசொன்று புலியரகப் பாய்ந்துவிட்டார்யே! இப்போது ஒரு சந்தேகம். இந்தக் கதையில் தேரை தல் வெறியா. பத்தாயிரம் ரூபாயைத் தாரை வார்த்த சம்பந்தனுடைய காதல் வெறியா முக்கிய இடம் வகிக்கிறது?’’

‘‘இரண்டு வெறிகளாகவுமே இருக்கட்டும்’’ என்றாள் கயல்வழி.

□ □ □

9. கற்பு

மாலை நால்கர மணி. பிள்ளையார் கோயில் கணபதி ஐயர் வீட்டின் மூன் விறாந்தையிலே மூர்த்தி மாஸ்டரும் ஐயரும் கதைத்துக்கொண்டிருக்கிறார்கள். எங்கெங்கெல் லாமோ சுற்றி வந்து கடைசியில் இலக்கிய உலகத்திலே புதுந்தார்கள்.

“‘மாஸ்டர், நீங்கள் ‘கலைச்செல்வி’யைத் தொடர்ந்து படித்து வருகிறீர்களா?’” என்று கேட்டார் ஐயர்.

“‘ஓமோம், ஆரம்பத்திலிருந்தே ‘பார்த்து’ வருகிறேன். ஆனால் எல்லா விடுயங்களையும் படித்திருக்கிறேனென்று சொல்லமுடியாது. ஏன், என்ன விசேஷம்?’”

“‘கலைச்செல்வி’ பழைய பிரதி ஒன்றை இன்றுதான் தற்செயலாகப் படித்துப் பார்த்தேன். அதிலே ஒரு சிறு கதை...’”

“‘யார் எழுதியது?’”

“‘எனுதியவர் பெயரைக் கவனிக்கவில்லை. அந்தச் சங்பவம் தான் மனத்தை உறுத்திக்கொண்டேயிருக்கிறது.’”

“‘சொல்லுங்கள், நினைவு வருகிறதா பார்க்கலாம்?’”

“‘மூன்றாம் வருஷம் இலங்கையில் பெருவெள்ளம் ஏற்பட்டதல்லவா; அந்தச் சூழ்நிலையை வைத்துக் கதை எழுதப்பட்டிருக்கிறது. குளக்கட்டை உடைத்துக்கொண்டு ஒரு கிராமத்துக்குள் வெள்ளம் பெருகி வருகின்றது; சனங்கள் உயரமான இடத்தைத் தேடி ஓடுகிறார்கள். அந்த ஊரில் ஒரு பணக்காரனின் வீட்டுக்கு ‘மேல்வீடு’ம் இருக்கின்றது; அங்கே அவன் தனியாக இருக்கிறான்; வெள்ளத்துக்கு அஞ்சி ஒரு ஏழைப்பெண்—இளம் பெண் அந்த மேல் வீட்டுக்குச் செல்கிறாள்; பணக்காரன் அவளைப் பதம் பார்க்க முயல்கிறான்; அவள் இசையவில்லை; அவன் பலாத்

காரம் செய்தேனும் அவளை ஆடைந்துவிடத் துணித்து விட்டாள். அவள் உயிரைவிடக் கற்பையே பெரிதாக மதிப்பவள். மேல் வீட்டிலிருந்து கீழே குதித்து உயிரைத் துறந்தாள். கற்பைக் காப்பாற்றிக் கொண்டாள்..... இந்தக் கதையைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் மாஸ்டர்?''

“என்ன நினைக்கிறது? புராண காலத்தில் இருந்து திருப்பித் திருப்பிப் படித்த ‘கருத்து’த்தான். கதையை அமைத்த முறையிலும் வசன நடையின் துடிப்பிலுந்தாள் இந்தக் கதைக்கு வாழ்வு கிடைக்கும். நான் படிக்கவில்லை. படித்தால்தான் அதைப்பற்றிக் கொல்லலாம்.”

“நான் கதைக்கு விமர்சனம் கேட்கவில்லை மாஸ்டர். புராண காலத்திலிருந்து படித்ததாகச் சொன்னீர்களே, அந்தக் ‘கருத்தை’ப்பற்றித்தான் உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்கிறேன்.”

“எதைக் கேட்கிறீர்கள் ஜயா? தனது கற்பைக் காப்பாற்ற உயிரைத் துறந்தானே, அதைப்பற்றியா?”

“ஓமோம், அதையேதான்.”

“ஓரு பெண்ணின்—முக்கியமாகத் தமிழ்ப் பெண்ணின் சிறப்பே அதில்தானே இருக்கிறது! மானம் அழிந்தபின் இராமானை இனிதெள்பதல்லவா தமிழன் கொள்கை? ”

ஜயர் பெருமுக்கு விட்டார். பிறகு, “நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களா? ” என்று கேட்டார்.

மூர்த்தி மாஸ்டர் திகைத்தார். தான் என்ன தவறுதலாகச் சொல்லிவிட்டாரா? இந்த ஜயர் என்ன இப்படிக் கேட்கிறார்?

ஒரு நிமிட நேரம் மெளனம் நிலவிற்று. ஏதோ எண்ணித் துணிந்துவிட்டவர்போல கணபதி ஜயரே மீண்டும் மெளனத் தைக் கலைத்தார்.

“மாஸ்டர், எனக்கும் என் மனைவிக்கும் மட்டும் தெரிந்த ஒரு இரகசியத்தை உங்களுக்குச் சொல்லப்போ கிறேன்—உங்களுக்குச் சொல்லலாம்; சொல்வதால் ஒரு தீமையும் ஏற்படாது. இதைக் கேட்டபிறகு ‘கற்பு’ பிரச்சனையைப்பற்றிப் பேசுவோம்.

ஃ ஃ ஃ

போன வருஷம் பெரியந்தனை முருகமூர்த்தி கோயிலில் நான் பூசை செய்துகொண்டிருந்தது உங்களுக்குத் தெரியும். அங்கே தமிழர்கள் தொகை ஜம்பது பேர்கூட இருக்காது. விசேட தினங்களுக்கு மட்டும் பிற இடங்களிலிருந்தெல்லாம் வந்து கூடுவார்கள். சிங்களவர்கூடப் பலர் கோயிலுக்கு வந்து அருச்சனை செய்விப்பது வழக்கம்.

சிங்களவர்—தமிழர் கலகம் துவங்கினவுடனே அங்கே இருந்த தமிழர்களில் முக்கால்வாசிப் பேரூம் யாழ்ப்பானத் துக்கு ஓடிவந்துவிட்டார்கள். நான் பூசையை விட்டுவிட்டு எப்படிப் போகமுடியும்? என் மனைவியைப் போகும்படி சொன்னேன். எனக்கு வருவது தனக்கும் வரட்டுமென்று அவள் மறுத்துவிட்டாள். சிங்களவரும் அக்கோயிலிலே கும்பிட வரும் வழக்கம் இருந்ததால் கோயில் விஷயத்தில் தலையிடமாட்டார்கள். எங்களுக்கும் ஆபத்து நேராது என்ற துணிவில், அவளை மேலும் வற்புறுத்தாமல் விட்டு விட்டேன்.

ஒரு புதன்கிழமை, அன்று பேபிநோனா என்ற சிங்களக் கிழவி—அவள் எங்களோடு நன்கு பழகியவள். கோயிலுக்கும் நாள் தவறாமல் வருகிறவள்—அவள் சொன்னாள். “நீங்கள் இனி இங்கேயிருப்பது புத்தியில்லை ஜயா. காலியிலிருந்து சில முரடர்கள் மூன்று லொறிகளில் வருகிறார்

கற்பு

களாம். வருகிற வழியெல்லாம் தமிழர்களை இல்லாத கொடுஸம் செய்கிறார் களாம். இன்றிரவோ நாளையோ இந்தப்பக்கம் வரக்கூடுமென்று கதைக்கிறார்கள். நீங்கள் இப்போதே புறப்பட்டு பொலீஸ் ஸ்டேசனுக்குப் போய் விடுங்கள். பிறகு பொலீஸ் துணையோடு கொழும்புக்குச் செல்லவாம்' 'என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்ட பிறகு 'அப்பனே முருகா! என்னை மன்னித்துக்கொள்' என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டு கையோடு கொண்டு போகக்கூடிய பொருள்களை இரண்டு பெட்டிகளுள் சேகரித்தோம். என் மனைவியின் நடைகளையும்—நூலில் கட்டிய தாலியொன்றைத் தவிர—எல்லாவற்றையும் கழற்றிப் பெட்டியில் பூட்டினோம், இந்த ஆயத்தங்கள் செய்வதற்குள் மாலை ஜிந்துமனியாகிவிட்டது. நாங்களும் புறப்பட ஆயத்தமானபோது பேசி நோனா அவசரம் அவசரமாக ஓடிவந்தாள். "ஜயா, ஜயா, சிலவா வும் வேறு இரண்டு பேருமாக வாறான்கள். அம்மாவை அவன்கள் கண்ணில் படாமல் எங்கோவது ஒளித்திருக்கச் சொல்லுங்கோ! கேட்டால் 'நேற்றே ஊருக்குப் போய் விட்டா' என்று சொல்லுங்கோ. நான் இங்கே நின்றால் எனக்கும் ஆபத்து; உங்களுக்கும் ஆபத்து, கவனம் ஜயா!" என்று சொல்லி விட்டு பேசி நோனா ஓடி மறைந்துவிட்டாள்.

சிலவாவை எனக்குத் தெரியும்; ஆள் ஒரு மாதிரி. 'ஜயா, ஜயா' என்று நாய்மாதிரிக் குழைந்து ஜீம்பது சதம், ஒரு ஞபா என்று இடைக்கிடை என்னிடம் லாங்கியிருக்கிறான். ஆள் காடைத் தரவளியாதலால் நானும் பட்டும் படாமலும் நடந்து வந்திருக்கிறேன். இரண்டொரு நாள் என் மனைவியை ஹாட்டில் தனியாகக் கண்டபோது அவனுடைய பார்வையும் சிரிப்பும் நன்றாக இருக்கவில்லையென்று அவள் சொல்லியதுள்ளது.

இப்போது அவன் வகுகிதானென்றால்...

எனக்கு ஒருகணம் ஒன்றும் தோற்றவில்லை. யோசிக்க வும் நேரமில்லை. விட்டுக்குள் உயரத்திலே பரண் மாதிரி ஞன்று மரங்களைப்போட்டு அதன்மேல் சில பழைய பெட்டி களைப் போட்டிருந்தது. என் மனைவியை நான் தூக்கி அந்த மரங்களின்மேல் விட்டு மெதுவாக அந்தப் பெட்டி களின் பிள்ளால் மறைந்திருக்கும்படி விட்டேன். பிறகு எங்கள் பயணப் பெட்டிகளை எடுத்துச் சுற்று மறைவாக ஒரு மூலையில் வைத்துவிட்டேன். பிறகு, முன் விறாந்தைப் பக்கம் வந்தேன். நானும் வர அந்தக் காடையர்களும் வாயிலில் நுழைந்தார்கள். எனக்கு உள்ள மனது நடுங்க ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, “என்ன சிலவா, இந்தப்பக்கம்?” என்று சிரிக்க முயன்றேன்.

“சும்மாதான், நீங்கள் இருக்கிறீர்களா, இல்லாவிட்டால் யாழ்ப்பானத்துக்கும் கம்பி நீட்டி விட்டார்களா என்று பார்க்கத்தான் வந்தென்” என்றான்.

“முருகனை விட்டு நான் எங்கேதான் போகமுடியும்?” என்று சொன்ன என் குரலே தெளிவாக இல்லை.

“எங்களுக்குக் கொஞ்சம் தண்ணீர் குடிக்கவேண்டும்” என்றான் சிலவா. நான் சரியென்று குசினிப் பக்கம் போனேன். எனக்குப் பின்னால் அவர்கள் தொடர்ந்து வருவதை உணர்ந்தேன். ஆனாலும் திரும்பிப் பார்க்கவில்லை. ஒரு செம்பில் தண்ணீரை வார்த்துக்கொண்டு நிமிர்ந்தேன். எனக்கு மூன்னால் அந்த மூன்று காடையர்களும் நின்றார்கள். செம்பைப் பிடித்த எனது கையில் நிதானமில்லை.

“அதுசரி ஜயா, எங்கே அம்மாவைக் காணவில்லை”?

நான் திரும்பித் திரும்பி மனத்துக்குள் ஒத்திகை பார்த்து வைத்திருந்த வசனங்களை ஒப்புவித்தேன்: “அவ நேற்றே அருக்குப் போய்விட்டாவே.”

‘பலீர்’ என்று என் கண்ணத்தில் ஒரு அறை விழுந்தது! செம்பும் தண்ணீரும் உருண்டு சிதறிற்று. என் கண்களுக்குப் பார்வை வருமுன்பே என் மடியில் கையைப் போட்டு ஒருவன் இழுத்தான்; மற்றக் கையினால் வயிற்றில் ஒரு குத்து விட்டான்.

‘‘தமிழ்ப் பண்டி. பொய்யா சொல்லுகிறாய்? இன்று காலையிற்கூட உன் பெண்டாட்டியைப் பார்த்தேனே! ’’

மற்றவன் கேட்டான்: ‘‘சொல்லடா! அவனை யார் விட்டில் கொண்டு போய் ஒளித்து வைத்திருக்கிறாய்?’’ எனக்கு நெஞ்சிலே கொஞ்சம் தண்ணீர் வந்தது. இந்த முரடர்கள் நான் அவனை வேறு யார் விட்டிலோ ஒளித்து வைத்திருப்பதாக நினைத்துவிட்டார்கள். ஆகையால் இந்த விட்டில் அதிகம் பார்க்கமாட்டார்கள். என் உயிர் போனாலும் சரி; அவள் மானம் நிலைக்கட்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

‘‘என்னடா பேசாமல் நிற்கிறாய்?’’

குத்து! அடி! உதை!

குத்து! அடி! உதை!

குத்து! அடி! உதை!.....

தான் இயக்கமிள்றிக் கீழே விழுந்துவிட்டேன். அம்மட்டு வும் அவர்கள் விடவில்லை. இரண்டுபேர் என்னைப் பிடித்துத் தூக்கினார்கள்,

‘‘அவள் இருக்கிற இடத்தை நீ சொல்லமாட்டாய்?..... கடைத் தெருப்பக்கம் காலியிலிருந்து ஜெலாறியில் வந்திருக்கிறான்கள். அவன்களிடம் உன்னைக் கொண்டுபோய்க் கொடுத்தால், உன்னைத் தலை கீழாகக் கட்டித் தூக்கித் தோலை உரித்த பிறகு கீழே நெருப்பைக் கொளுத்தி சுடுவான்கள், உனக்கு அதுதான் சரி!.....வாடா!’’ என்று சொல்லி இழுத்தார்கள். என்னால் நடக்கவும் முடியவில்லை. அவ்வளவு அடி அகோரம். அவர்கள் என்னை இழுத்துக்

கொண்டு நடு விட்டுக்கு வந்து விட்டார்கள். மேலே என்மனைவி.....அந்த அறையையும் கடந்து வெளியே காலைவைத்து விட்டார்கள்.

‘‘நில்லுங்கள்! நில்லுங்கள்! ’’ என்ற சூச்சலோடு என்மனைவி பரணிலிருந்து குதித்தாள்.

‘‘அவரை விட்டு விடுங்கள்! ’’ என்று அலறிக் கொண்டே என்னிடம் ஓடி வந்தாள்.

அவர்கள் என்னை விட்டு விட்டார்கள். ஆறு முரட்டுக்கரங்கள் அவளை மறித்துப் பிடித்தன.

பிறகு.....

என்னை ஒரு மேசையின் காலோடு பின்கட்டாகக் கட்டினார்கள். அவளை—என் மனைவியை—குசினிப்பக்கம் இழுத்துக் கொண்டு போனார்கள். இரண்டொரு நிமிஷங்ககளில் அவளுடைய அலறல் கேட்டது. பிறகு அவள் அலற வில்லையோ, அல்லது நான்தான் இரத்தம் கொதித்து, மூளை கலங்கி, வெறிபிடித்து, மயங்கிவிட்டேனோ!

மறுபடி எனக்கு நினைவு வரும்பொழுது அதே மேசையடியில் யாரோ ஒருவருடைய மடியில் படுத்திருப்பதை உணர்ந்தேன். என்னை அவ்விதம் ஆதரவாகத் தூக்கி மடிமீது வைத்திருப்பது யாரோ என அறிய ஒரு ஆவல். கன்களைத் திறந்து பார்த்தேன்.

என் மனைவி!

மானம் அழிந்த என் மனைவி.....

எத்தனையோ நூற்றாண்டுகளாக ஊறிப்போன ‘கருத்து’ என்னைச் சித்திரவதை செய்தது. மானத்தை இழந்த என்மனைவியின் மடிமீது தலை வைத்துப் படுத்திருக்கிறேனே;என் உடம்பு கூனிக் குறுகியது. எழுந்து வெளியே திலத்தில் விழுந்துவிட வேண்டுமென்று மனம் உள்ளிற்று.

என் முகத்திலே ஒரு சொட்டுக் கண்ணீர்; இன் ளொன்று, இன்ளொன்று, என் முகமும் அவள் கண்ணீரால் நனைய, மனம் சிந்திக்கத் தொடங்கியது.

மூன்று விஷப் பாம்புகள் அவளைக் கடித்து இன்பத்தை உறிஞ்சின. அவள் உடலும் உள்ளமும் வேதனையால் துடித்தன. எரிந்து போக்கற உடலை யாரோ என்னவோ செய்தார்கள். மனம் சிறிதும் சம்பந்தப்படாதபோது அவளுடைய மானம் போய்விடுமா? செய்யாத குற்றத்துக்கு அவள் தண்டனை அடைய வேண்டுமா? மனம் சம்பந்தப் படாதபோது வெறும் உடலுக்கு நேர்ந்த தீங்கினால் மானம் அழிந்துவிடுமென்றால் பிரசவத்துக்காக டாக்டரிடம் போகும். பெண்களைல்லாம—

என் மனத்தில் எழுந்த அருவருப்பை வெளியே இழுத் தெடுத்துத் தூரவீசினேன், பரிதாபப்படவேண்டிய; பாராட் டப்படவேண்டிய என் மனவியின் பெருமை என் தெஞ்செல் லாம் நிறைந்தது. மெதுவாக அவள் கைகளைப் பற்றி என் மார்போடு அணைத்துக் கொண்டேன்.

பிறகு பொலீஸ் வந்தது. பேபி நோனாதான் அந்த உதவியைச் செய்தாளென்று பிண்ணால் தெரிந்துகொண் டேன். என்னவோ கஷ்டங்களைல்லாம் பட்டு, அகதி முகா மில் கிடந்துமன்று எப்படியோ இங்கே வந்து சேர்ந் தோம.....

ஃ ஃ ஃ

“இப்பொழுது சொல்லுங்கள் மாஸ்டர். பலாத்காரத் தினால் ஒரு பெண்ணின் உடல் ஊறு செய்யப்பட்டால் அவள் மானம் அழிந்துவிடுமா? அதற்காக அவள் உயிரையும் அழிந்துவிட வேண்டுமா?..... அப்படி உயிரை விட்ட வளைப் பத்தினித் தெய்வமென்று கும்பிடவேண்டுமா? கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறியவன்-அப்படிச் செய்வதே கற்புடைய மகளிர் கடமை என்ற சமூகக் கருத்தி ளால் உந்தப்பட்டு ஏற்றப்பட்டவள் பத்தினித் தெய்வமா.

அவ்வது பகுத்தறிவற்ற சமூதாயத்துக்குப் பவியான பேரதயா?..... சொல்லுங்கள் மாஸ்டர்!..''

கணபதி ஜயர் உனர்சிமேல்டால் பொருமினார்.

“எனினும் மன்னித்துக்கொள்ளுங்கள் ஜயா! இப்படித்தான் பரம்பரை பழம்பறையாக இரத்தத்தில் வரிப்போன பல விஷயங்களைப்பற்றிச் சிந்திக்காமலே அபிப்பிராயம் கொண்டுவிடுகிறோம். நான்கூட எவ்வளவு முட்டாள் தனமாக அபிப்பிராயம் சொல்லிவிட்டேன்..... ஜயா, பகுத்தறிவு, பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு தேவையில்லாத விஷயங்களிலெல்லாம் வாய்விச்சு வீசுகிற பலரை எனக்குத் தெரியும். ஆனால் உண்மையான ஒரு பகுத்தறிவு வாதியை இன்றைக்குக் கண்டுபிடித்து விட்டேன்” என்று சொன்னார் மூர்த்தி மாஸ்டர். ஜயர் வீட்டுச் சுவரிலே இருந்த மகாத்மா காந்தியின் படம்— அதிலே ஜயரின் சாட்ட தெரிவதுபோலத் தோன்றிற்று மூர்த்தி மாஸ்டருக்கு.



கிருஷ்ண கீர்த்தி

88

10. ஒரு கணம்

மேசையிலே வெள்ளைக் கடதாசி கிடக்க, ஒரு கையிலே பேனாவைத் தயாராக வைத்துக்கொண்டு—ஆனால் ஒன்றும் எழுதாமல், மற்றக் கையால் நாடியைத் தடவிக்கொண்டு கண் பார்த்ததை மனம் பார்க்காமல்—ஆமாம், கற்பனை யுலகிலே மிதந்துகொண்டிருக்கிறாரோ—

இவர் பெரிய எழுத்தாளர். இலங்கையில் மட்டுமன்றி, தமிழ் நாட்டிலுமே தமது சிறுகதைகளை உலவவிட்டுப் புகழ் பெற்றவர். ‘சிற்றம்பலம்’ என்று இவருடைய பெயரைச் சொன்னால் உங்களுக்குத் தெரியாது. இவருடைய வார்க்கையில் வந்துபோன இந்த ‘ஒரு கண்’ நிகழ்ச்சி இவருக்குப் பெருமை தரத்தக்கதல்ல; ஆதலால் இவருடைய பிரசித்திபெற்ற புனைபெயரை இங்கே உபயோகப்படுத்த தான் விரும்பவில்லை.

சிற்றம்பலம் என்ற இந்தப் பெயரும் இவருடைய சொந்தப் பெயரால்ல; இது ‘ஒரு’ பெயர்; புனை பெயரென்றே சொல்லலாம். இவர் எழுதிய ஒரு கதையில்— நூற்றுக்கணக்கான இவருடைய கதைகளில் நீங்கள் அதை எங்கே தேடிக்கண்டு பிடிக்கப் போகிறீர்கள்?— ஒரு கதையில் ‘சிற்றம்பலம்’ என்று ஒரு கதாபாத்திரம் வருகிறார். மிக நல்ல உயர்ந்த பாத்திரம். அதைப் படித்துவிட்டு அந்தச் சிற்றம்பலம் இவர்தான் என்று பூவழகி—

ஓ! பூவழகியைப்பற்றி இப்போது சொல்லவேண்டியிருக்கிறது. பூவழகி, சிற்றம்பலம் வீட்டிற்குப் பக்கத்தில் இருப்பவள். அழகி; மென்மையானவள்; இனிமையானவள். அதோடு குறுகுறுப்பும், குறும்புத்தனமும், எல்லாவற்றுக்கும் மேலாக ரசிகத்தனமும் — அவளைச் சிற்றம்பலத்துக்கு

மிகவும் பிடிக்கும்; மிகவும் பிடிக்கும்!—இங்கே காதல் கூதல் ஒன்றுமில்லை. சிற்றம்பலம் கல்யாணமானவர்; நல்ல மனிதர்; பண்புள்ளவர். அவள் கன்னிப்பெண் களங்கமில்லை நெஞ்சினன்.

இந்தப் பூவழகிதான் இவருக்குச் ‘சிற்றம்பலம்’ என்ற பெயரை வைத்தாள். அந்தக் கதாபாத்திரமாகத் தமிழை அவள் மதிப்பிடுவதுபற்றி. இவருக்குக் கொஞ்சம் பெருமையு மூண்டு.

சிற்றம்பலம் ‘வெறும்’ எழுத்தாளர்ல்லர்; அதாவது எழுதுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டவர்ல்லர். இவர் ஒரு அரசாங்க உத்தியோகத்தர். எழுதுவது சொந்த மனத் திருப்திக்காக. ஆனாலும் அதன்மூலம் மாதம் ஜூப்து, நூறு என்று ‘அன்பளிப்பு’களாகப் பெற்றுக் கொண்டிருந்தார்.—அது ஒரு கௌரவமும்.

இப்பொழுது இந்த மாலைப் பொழுதிலே இவர் நாடி யைத் தடவிக்கொண்டு கற்பனைக் குதிரையில் பறந்து கொண்டிருந்தது ‘கதை’க்காகவல்ல. இங்கிருந்து இருபத் தைந்து மைல்களுக்கப்பால் உள்ள ஒரு கிராமத்தில் இவர் பறந்துபோய் நிற்கிறார். அங்கே ஒரு வீட்டில் இவருடைய ‘செல்லக்கிளி’—

இவருக்கு அவள் ‘செல்லக்கிளி’ ‘மங்கையர்க்கரடி’ என்ற அழகான பெயரை விட்டு விட்டு, ‘செல்லக்கிளி’ என்று கூப்பிடும்போது இவருடைய இதயத்தின் ஒலி அதிலே கேட்கும். ‘மனைவியைத் தலையிலே தூக்கி வைத்திருக்கிறார்’ என்று சிலர் கேவியாகச் சொன்னார்கள். ‘ஓமோம்; அவள் இதற்குத் தகுதியானவள்தான்’ என்று இவர் மனதுக்குள்ளே பெருமைப்பட்டார்.

இவருடைய செல்லக்கிளிக்கு இது முதற் பிரசவம்— முதற் பிரசவமென்ன, மூப்பதாவது பிரசவமாயிருந்தாலும்.

அவள் தாய் வீட்டுக்குப் போயிருக்க வேண்டியவள்தான். சிற்றம்பலம் அவள்மீது உயிரையே வைத்திருந்தார் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. ஆனால் வீட்டுக் காரிய மென்று ஒரு துரும்பை எடுத்துப் போட்டறியாதவர். அவளை இங்கே வைத்துக்கொண்டு பத்திய பாகமாக எல்லாம் கவனிக்க இவருக்குத் தெரியாது. தெரிந்ததையும் உசாராய்த் தெய்கிற ஆளுமல்ல.

ஒரு மாதத்துக்கு முன்னால் மங்கையர்க்கரசி சுகமாக உர் ஆண் குழந்தையைப் பெற்றுவிட்டாள். இதற்கிடையில் மூன்று நாலு தரம் சிற்றம்பலம் போய்ப் பார்த்துக் கொண்டு வந்துவிட்டார். சென்ற ஞாயிற்றுக்கிழமை போயிருந்த போது, விரைவில் தன்னன்றும் கூட்டிக் கொண்டு போகும்படி அவள் விண்ணப்பம் செய்திருந்தாள்.—பேதை அந்தச் சொகுசாள இடத்தைவிட்டு விட்டு; இங்கே இந்த—ஒரு துரும்பை எடுத்துப் போட்டறியாத கணவருடன் வந்துவிட வேண்டுமென்று எதற்குத்தான் துருதுருக்கிறானோ!

சிற்றம்பலத்துக்கும் இங்கே ஒரேயடியாய் ‘வெறிக்’ சென்று கிடந்தது. சில நேரங்களில் பைத்தியம் பிடித்த மாதிரியிருக்கும். இருந்தாலும் அவளுடைய நன்மையைக் கருதி இன்னும் சில வாரங்களுக்காவது அங்கே இருக்கட்டுமென்று நினைத்தார். இங்கே இவருக்குச் சாப்பாட்டுக் கஷைச்சல் இல்லை. பக்கத்தில் பூவழகி வீட்டில் அதற்கு ஏற்பாடு செய்துவிட்டுத்தான் மங்கையர்க்கரசி போனான். மத்தியானம் அலுவலகத்துக்குப் பக்கத்தில் எங்கேயோ சாப்பிட்டுக் கொள்வார். காலையும் மாலையும் பூவழகி கொண்டுவந்து கொடுத்து, இவர் சாப்பிடுகிறவரையும் கூட இருந்து இலக்கிய சர்ச்சை செய்துவிட்டுப் போவாள். சில நேரங்களில் சாப்பாடு முடிந்தாலும் சர்ச்சை முடியாது.

இப்போது, இந்த மாஸலப்பொழுதிலே, இவர் நாடி வைத் தடவிக்கொண்டு யோசித்து—ரசித்து எழுதிக் கொண்டிருப்பது ஒரு கடிதம்,—இவருடைய செல்லக்கிளிக்கு!

.....இங்கே வருவதற்கு என்ன அவசரம் இப்போது? என்னைப் பொறுத்தவரை ஒரு குறைவுமில்லை. இங்கே குழந்தையையும் வைத்துக்கொண்டு இங்கே தனியாகப் பெரிய கஷ்டமாக இருக்கும் உமக்கு! இன்னும் சில நாட்களாவது உவ்விடமிருந்து விட்டுப் பிறகு வரலாம். நான்தான் வாரந்தவறாமல், வந்து பார்க்கிறேனே!...’

—இப்படி எழுதலாமா என்று மனதுக்குள்ளே சொல்லி ஒத்திகை பார்த்தார்.

‘கிளிக்!

திடீரன்று மின்சார விளக்கின் ஓளி பளிச்சிட்டது.

சிற்றம்பலம் திடுக்கிட்டு ‘அந்த’ உலகத்திலிருந்து இந்த உலகத்திற்கு வந்து திரும்பிப் பார்த்தார்.

எத்ரோ—

பூவழகி!

கையிலே சாப்பாட்டுத் தட்டுடன் ஒரு வானத்து மேரகினிபோலுச் சிரித்துக்கொண்டு நின்றாள்.

ஏனோ, அவளைப் பார்த்ததும் அவரால் உடனே ஒன்றும் பேச முடியவில்லை.

“என்ன, இருட்டியதுடைத் தெரியாமல் ‘எழுத்து’ நடக்கிறதா?”—பூவழகி கேலியாகக் கேட்டாள்.

“இல்லை. எதையோ யோசித்துக் கொண்டிருந்தேன்...”

“நேற்றுச் சொன்னீர்களே, அந்தக்கதை—தொடங்கி விட்டார்களா?”

“இல்லை, இது வேறே! ”

“வேறு கதையா? ”

“இல்லை. வேறு விஷயம். சடிதம்—யக்கையீகி காசிக்கு, ”

“நு! ”

“என்ன, ஒ? ”

“ஒவ்வொரு நாளும் எழுதுகிறீர்களே பக்கம் மக்க மாக.....‘அவ’ கொடுத்து வைத்தவ. நீங்கள் சுலையாக எழுதுவீர்கள். எழுத்தாளர்ல்லவா? ”

“உங்க்கென்ன தெரியும்! அவ எழுதுகிற சடிதங்கள் எவ்வளவு நன்றாக இருக்கும் தெரியுமா? ”

“இருக்கும், உங்களுக்கு மட்டும்! ”

சிற்றம்பலம் சிரித்தார்; பதில் சொல்லில்லை.

இதற்கிடையில் சாப்பிடவும் தொடங்கிவிட்டார்.

பூவழி சொன்னாள். “நீங்கள் ‘அகில’னின் ‘பாண்ணிளக்’கைக் கட்டாயம் படிக்க வேண்டும்! ”

“படிக்காவிட்டால் விடமாட்டீர்போவிருக்கிறதே? ”

“என் சினேகிதி ஒருத்தி ‘கல்கியில் வந்ததை எடுத்துக் கட்டி வைத்திருக்கிறார். அதை இவல் கேட்டிருக்கிறேன், உங்களுக்காக! ”

“நன்றி...என் நண்பர்கள் சிலரும் அந்தக் கணதயைப் பற்றிப் புகழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் அந்தக் கணதயையே எனக்குச் சுருக்கிச் சொல்லிவிட்டார்! ”

“அதை என் கேட்டு வைத்தீர்கள்?...பிறகு படிக்கும் போது சுலை குறைந்து போகும்! ”

“திருப்பித் திருப்பிப் படித்தாலும் சுலைக்கும் என் தார்களே! ”

“ஓமோம். என்ன அருளமயாக எழுதியிருக்கிறார்”...

“அதிலே கதாநாயகனுக்கு-அவன் பெயரென்ன?...”

“தனிகாசலம்.”

“அந்தத் தனிகாசலத்திற்கு மூன்று நான்கு காதலிகளாமே?”

“கதையைப் படித்தீர்களானால் இப்படித் தனிகாசலத்தைக் கேவி செய்யத் தோன்றாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எந்த ஒரு ஆண்டின்னையும்...”

“ஆண்டின்னைகளைப்பற்றி அதிகம் தெரிந்து வைத் திருக்கிறீரா...”—சிற்றம்பலம் சிரித்தார். அந்தச் சிரிப்பில் தெரிந்தது கேவியா, அசடா? அவர் தொடர்ந்து சொன்னார்: “அந்தப் பெண்களில் ஒருத்தி முக்கியமானவள்—ஒரு ரசிகையாமே?”

“ஓமோம். பாவம்...”

“அவளைப்பற்றி அந்த நண்பர் சொன்னபோது எனக்கு உம்முடைய நினைவுதான் வந்தது...” இதைச் சொன்னபோது அந்தக் கதாநாயகன்—எழுத்தாளன் தனிகாசலமாகத் தம்மையே நினைத்துப்பார்த்தார் சிற்றம்பலம். மறு நிமிடம் ‘செ!’ என்று உள்ளத்தை உத்தி அந்த நினைவைக் கலைத்தார்.

“சம்மா போங்கள், உங்களுக்குக் கேவிதான்” என்று பூவழகி முகத்தை நெரித்தாள். சிற்றம்பலம் சாப்பிட்டு முடித்து தட்டில் கையைக் கழுவியவர், நிமிர்ந்து அவளைப்பார்த்தார். அவருக்கு எதிரே மேசையில் சாடையாகச் சாய்ந்துகொண்டு அவன் நின்ற அழகு.....கன்த பேசும் அவருடைய கண்கள்; பட்டுப்போன்ற அழகிய கண்ணங்கள்; இனிய உதடுகள்.....இவை இவை அவரை என்ன செய்கின்றன...?

சிற்றம்பலம் சடாரென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு, வேறு ஏதாவது கதைக்கலாமென்று மூயற்

ஒரு கணம்

சித்தார். என்னவோ உடம்பெல்லாம் பதறுவதுபோன்ற ஒரு உணர்ச்சி, உடம்பல்ல. உள் மனத்தான் பதறிக் கொண்டிருந்தது....

சிற்றம்பலத்தின் இதயத்திலே இப்படி ஒரு புகைப் படலம் பொங்கி ஏழுந்து குழுவதைப்பற்றி ஒன்றும் அறியாத பூவழகி, தன்னுடைய தோற்றத்திலே இப்படித் திடீரென்று ஒரு 'கவர்ச்சி' சிற்றம்பலத்தின் கண்களுக்குத் தெரிவதைப்பற்றி ஒன்றும் அறியாத பூவழகி சொள்ளாள்: “போன கிழமை நானும் தங்கமும் சேர்ந்து போட்டோ எடுத்தோமென்று சொன்னேல்லவா? அந்தப் போட்டோ இன்றைச்கு வந்திருக்கிறது...”

“எங்கே பார்ப்போம்” என்று வாய் திறந்து கேட்கச் சிற்றம்பலத்தினால் முடியவில்லை. குரல் நடுங்குமோ என்ற பயம். பேசாமல் கையை நீட்டினார்.

பூவழகியும் படத்தை நீட்டினாள்,

சிற்றம்பலம் அதை வாங்கியபோது—

நிச்சயமாக அவர் வேண்டுமென்று செய்யவில்லை. கை பதறிக்காண்டிருந்ததாலோ — தற்செயலாகவோ அவருடைய விரல்களோடு அவருடைய விரல்கள் உராய்ந்தன.

அவர் கையை எடுக்கவில்லை.

அவளால் எடுக்க முடியவில்லை.

அவருடைய முகத்தை அவர் பார்க்கவில்லை. குனிந்து அந்த மெல்லிய அழகிய விரல்களைப் பார்த்தார். அவற்றை மெதுவாகப் பற்றினார். குனிந்து முத்தமிட்டார்...

முத்தமிட்டுவிட்டு நிமிர்ந்தவர், பூவழகியின் முகத்தைச் சந்தித்தபோது—

ஐயோ!

உதயத் தாமரை இப்படி உருக்குவைந்துவிட்டதோ அந்த முகத்தில் அவர் கண்ட உணர்ச்சிகள்.....

உணர்ச்சியர்!

உணர்ச்சி எங்கேயிருந்தது? அதன் உடிமே போய் விட்டதே!

இதைப் பார்க்க முடியாமல் படாரென்று முகத்தை மேகைமேல் கைக்களுக்கிடையில் புதைத்துவிட்டார்.

பூவழகி—

அவருடைய நிலை அசாதாரணமானது. இரத்த ஒட்டமே நின்றுவிட்டதுபோலத் தோன்றிற்று.

தானே தடவி வளர்த்த பசு என்றாவது ஒருநாள் புனியாக மாறிக் கடித்துவிட முடியுமா?

என்ன இது!

அவருடைய பிடியிலிருந்து விடுபட்ட கைமினால், அவருடைய கன்னத்தில் 'ஒன்று' வைக்க அவளால் முடியவில்லை. வைக்கக்கூடியவள்தான்; ஆனால் அவரிடமா!

'பேயே, பிசாசே!' என்று அவளால் ஏசு முடியவில்லை. ஏசிக்கூடியவள்தான்; ஆனால் அவரிடமா!

உணவு கொண்டுவந்த பாத்திரங்களை அவருடைய கைகள் ஒன்று சேர்த்தன.

"நான் போய் வருகிறேன்" என்று அவருடைய வாய் சொல்லிற்று

அவருக்கு அது கேட்டதோ?

அவள் போய் விட்டாள்.

ஃ

ஃ

ஃ

கதை எப்படி முடியப்போகிறதென்று எனக்குத் தெரியும்!" என்றாள் கயல்விழி. இதுவரை அவள் இந்தக் கதையை வாசித்துக் கொண்டிருந்தாள்.

"எப்படி?" என்று கேட்டான் இளங்கோ. அவன் தான் இதை எழுதிக்கொண்டிருந்தவன்.

“கு. ப. ரா. எழுதியிருக்கிறாரே , மோகிளி மய்க்கு’ மோ என்னவோ என்று ஒரு சிறு கதை. அதிலே ஒரு பெண். அடுத்த வீட்டுப் பையன் ஒருவன்; அவளை மாமி மாமி என்று அழைக்கிறவன். ஒருநாள் அவள் ஊஞ்சலிலே ஒய்யாரமாக உட்கார்ந்திருக்க, அந்த இளைஞன் வந்து எதிரே இருந்த ரவி வர்மா படத்து மோஹினி போல அவள் இருக்கிறாளென்று சொல்ல. அவளுடைய உள்ளத்திலும் ஒரு சலனம் ஏற்பட்டு, ‘நெற்றியில் பொட்டு வைத்திருக்கிறேனா பார், என்று கேட்கிறாள்; அவன் அவளை நெருங்கியபோது.....எப்படியோ திமிரென்று மாகை விடுபட்டு அவன் திரும்பி ஓடி விடுகிறான் — அந்த இருவரும் இனி மேல் ஒருவரை ஒருவர் சந்திக்க மாட்டார்கள். சந்திக்க விரும்பமாட்டார்கள், என்ற தத்துவத்துடன் கதை முடிகிறது. உங்கள் கதைக்கும் வேறு கதி ஏது?’’

‘‘கொஞ்சம் பொறு. ‘கு. ப. ரா. ஒரு கோணத்தி விருந்து பார்த்தார். வேறு கோணங்களும் இருக்கின்றன’’ என்று சொல்லிவிட்டு இளங்கோ எழுதத் தொடங்கினான்.

ஃ ஃ ஃ

மேசைமீது விழுந்த சிற்றம்பலத்தின் தலை வீங்கு நேரம் அப்படியே கிடந்தது. அது கணத்து இருண்டு பெரும் பாரமாகத் தோன்றிற்று.

அவர்மீது அவரே கொண்ட வெறுப்பு ‘ச்சி’....என்று ஜிரண்டு மூன்று தரம் வாய்வழியே வெடித்தது. ஒவ்வொரு தரமும் தலையைத்தூக்கி மறுபடியும் மேசைமீது கிடந்த கைகள் மீது மோதிக்கொண்டார்.

வெனு நேரத்துக்குப் பிறகு எழுந்து அறைக்குள்ளா கலை அங்கு மிங்குமாக நடந்தார்: மீண்டும் அறைக்கு வந்-

தார். எங்கேங்கே நடந்து திரிந்தாரென்பது அவருக்கு நினைவில்லை.

வேதனைக் குவியல்களிலிருந்து விடுபடுவதற்காக அவர் எங்கேயோ ஓடிக்கொண்டிருந்தார்; கால்கள் அங்கு மிங்குமாகச் சுற்றிக்கொண்டிருந்தன.

‘ஜையே, நானா இதைச் செய்தேன்! நானா? நான் தாளா?...’

கைகள் தலைமயிசைப் பற்றி இழுத்துச் சிதறிவிட்டி ருந்தன. அழுது அழுது கணகள் வீங்கிவிட்டன.

‘செல்லக்கிளி இதை அறிந்தால்—

‘அவள் என்னைத் தேவாதி தேவனாக நினைத்திருக்கிறானே; நான் நாயினும் கேடாகி நிற்கிறேனே’

அவர் உடம்பு நடுங்கி நெளிந்தது.

பூவழகி—

‘அவள் என்னை இலட்சிய மனிதனாக எண்ணியிருந்தாளே ஆண் குலத்தையே அவள் நம்பாதபடி செய்து விட்டேனே!...’

‘ஏன் செய்தேன்?’

‘அவனுடைய பெண்மையைச் சூறையாட வேண்டுமென்ற வெறி எனக்கு ஏற்பட்டதா?’

‘இல்லை; ஒருபோதும் இல்லை?’

‘பின்?’

‘ஓரு அன்பான குழந்தையை —அழகான குழந்தையை அணைத்துக் கொள்கிறோமே, அப்படியா?’

‘அல்ல; அப்படியுமல்ல।’

‘பின்?’

‘என்னவோ ஒன்றும் புரியவில்லை. உள்ளுணர்ச்சி எப்படியிருந்தபோதிலும் வெளிப் பார்வைக்கு.....’

‘கடவுளே, நான் ஏன் அப்படி நடந்தேன்? நானா? நான்தானா?’

நல்லவேளை! எப்படியோ கடைசியில் நித்திரை என்ற நிமிமதி உலகத்திலே சிற்றம்பலம் புகுந்துவிட்டார். இல்லா விட்டால் முளை கலங்கியிருக்கும்!

ஃ ஃ ஃ

அடுத்தநாட்ட காலை பூவழகி சாப்பாடு கொண்டுவந்த போது—

சிற்றம்பலம் திகைத்துப் போனார். அவர் அவளைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

அவளுடைய முகத்தில் வழக்கமான—களங்கமற்ற அதே புன்சிரிப்பு.

சிற்றம்பலத்தினால் அவளுடைய முகத்தை எதிர் கொள்ள முடியவில்லை. கொஞ்ச நேர மெளனத்திற்குப் பிறகு, எங்கேயோ பார்த்தபடி “என்னை மனித்துவிட்டாரா?” என்று கேட்டார்.

“முதலில் என்னால் தாங்க முடியவில்லை. இரவு வெளு நேரம்வரை அதைப்பற்றியே மனத்தை அலட்டிக்கொண்டிருந்தேன். விடிந்து கண் விழித்தபோது மனமும் தெளிந்தது...”

நன்றிப் பெருக்காலோ என்னவோ சிற்றம்பலத்திலே கண்கள் கலங்கி, நீரால் நிறைந்தன. தளதளத்த குரளில் அவர் சொன்னார் : “‘ஓமோம். அது நான்ஸல்...அந்தக் கயவனை அடுத்த கணமே கொன்று தீர்த்துவிட்டேன், இனி மேல் எழுந்திருக்க முடியாதபடி!’”

“நானும்...அந்த ‘ஒரு கண’த்தை என்னுடைய வாழ்க்கை நிகழ்ச்சியிலிருந்து எடுத்துத் தூர விசிவிட்டேன்...

விட்டுத் தள்ளுக்கள்; இனி அந்தப் பேச்சு வேண்டாம்;
நினைக்கவும் வேண்டாம்.''

சிற்றம்பலம் நிமிர்ந்து அவருடைய முகத்தைப் பார்த்துக் கிரித்தார். ஒளியைக் கண்டதும் ஓடிவிடும் இருளைப்போல
அவருடைய உள்ளத்தில் கவிந்திருந்த இருளெல்லாம்
மறைந்து ஒரு நிறைவு ஏற்பட்டது.

அன்று அவர் தமது மனைவிக்கு எழுதிய கடிதத்தில்
'செல்லக்கினி, இனி என்னால் உம்மைப் பிரிந்திருக்க முடியாது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை வருவேன்; புறப்பட்டு வர ஆயத்தமாக இரும்' என்று குறிப்பிட்டிருந்தார்.



அதை ஒரு குதிரையில் கடிதம் செய்திருக்கிறார். அதிலே செல்லக்கினி என்று என்னால் ஒரு விவரம் என்றால் குறிப்பிடுகிற உயர்வு ஆகும். இதை தொழிலால் படித்து வருவதற்கு மிகவும் பெரிய விஷயம் இல்லை. எனவே இந்தியாவில் காலத்திற்கு முன்னால் கிடைஞ்சிய இதை குறிப்பிட்டுக் கொண்டுவர சம்மதியின் ஒரு விஷயமாக விவரம் கடிதமாக வருவதற்கு மிகவும் பெரிய விஷயம் இல்லை. எனவே இந்தியாவில் காலத்திற்கு முன்னால் கிடைஞ்சிய இதை குறிப்பிட்டுக் கொண்டுவர சம்மதியின் ஒரு விஷயமாக விவரம் கடிதமாக வருவதற்கு மிகவும் பெரிய விஷயம் இல்லை. எனவே இந்தியாவில் காலத்திற்கு முன்னால் கிடைஞ்சிய இதை குறிப்பிட்டுக் கொண்டுவர சம்மதியின் ஒரு விஷயமாக விவரம் கடிதமாக வருவதற்கு மிகவும் பெரிய விஷயம் இல்லை. எனவே இந்தியாவில் காலத்திற்கு முன்னால் கிடைஞ்சிய இதை குறிப்பிட்டுக் கொண்டுவர சம்மதியின் ஒரு விஷயமாக விவரம் கடிதமாக வருவதற்கு மிகவும் பெரிய விஷயம் இல்லை. எனவே இந்தியாவில் காலத்திற்கு முன்னால் கிடைஞ்சிய இதை குறிப்பிட்டுக் கொண்டுவர சம்மதியின் ஒரு விஷயமாக விவரம் கடிதமாக வருவதற்கு மிகவும் பெரிய விஷயம் இல்லை. எனவே இந்தியாவில் காலத்திற்கு முன்னால் கிடைஞ்சிய இதை குறிப்பிட்டுக் கொண்டுவர சம்மதியின் ஒரு விஷயமாக விவரம் கடிதமாக வருவதற்கு மிகவும் பெரிய விஷயம் இல்லை. எனவே இந்தியாவில் காலத்திற்கு முன்னால் கிடைஞ்சிய இதை குறிப்பிட்டுக் கொண்டுவர சம்மதியின் ஒரு விஷயமாக விவரம் கடிதமாக வருவதற்கு மிகவும் பெரிய விஷயம் இல்லை.

11. புதுயுகப் பெண்

அத்தப் பெரிய வீட்டின் மரண அமைதியைக் கலைத் துக்கொண்டு சுவர்க்கடிகாரம் ஓலமிட்டது. இரவு மணி பதினொன்று. சமையற்கார ‘ஆயா’வும் வேலைக்காரப் பையனுங்கூடத் தூங்கிவிட்டார்கள்.

கடிகாரத்தின் ‘டிக் டிக்’ ஓசை பெரிதாக கொதித்தும் பொங்கிய அந்த வீட்டு ‘எஜமானி’யின் இதயத் துடிப்புப் போலக் கேட்டுக்கொண்டிருந்தது. தானேதான் அந்த வீட்டு ‘எஜமானி’ என்று நினைத்தபோது அந்த நிலையிலும் கண்மணிக்குச் சிரிப்பு வந்தது.

சிரிப்பா அது? இதயக் குழநில் வெடித்த குமிழி.

அந்த நகரத்திலேயே செல்வாக்கான, ‘கௌரவமான’ குடும்பய்களில் அவளுடைய குடும்பமும் ஒன்று. அவளுடைய கணவர் முகாந்திரம் நல்லநாதர் என்றால்—ஆகா, எவ்வளவு பெரிய மனிதர்!

நல்லநாதர் செல்வத்திலும் செல்வாக்கிலும் பெரிய மனி தால்லர்; வயதாலும் பெரிய மனிதர்தான். அவருக்கு வயது நாற்பத்தைந்து. ஆனால் ஏழைத் தமிழாசிரியரின் பெண்ணாகப் பிறந்த கண்மணியினால் அவரோடு சேர்ந்து ‘பெரிய மனுஷி’யாக வாழ முடியவில்லை. அந்தப் பேதைக்கு வயது இருபத்தொன்றுதான். இரண்டாந்தாரந்தான். அதனாலென்ன, எவ்வளவு பெரிப மனிதர்! எவ்வளவு கௌரவம், செல்வம்! அவளே மூழ மனத்தோடு விரும்பித் தானே—அதாவது காதவித்து?—முகாந்திரத்தாரைக் கல்யாணஞ்சு செய்துகொண்டாள்!

இப்போது இரவு. இரவு பதினொரு மணிக்குப் பிறகு—

அந்த அருமைக் காதலனின் நல்வரவுக்காகக் காத்துக் கிடக்கிறாள் இந்தக் 'காதலி.'

ஆனால், இவனுடைய இதயம் ஏன் கொதிக்கிறது? இந்தப் பெரிய வீடு முழுவதும் இவனுடைய பெருமூச்சின் காற்று நிரம்பிப் புழுங்குவதேன்? மூன்றே வருட இல்லாற்றுக் குள் முப்பது ஆண்டுகள் வாழ்ந்துவிட்டவன்போல் இவள் சலித்துக்கொள்ளுவதேன்? என், ஏன்?

'நாற்பத்தைந்து வயதுக் கணவனுக்கு இருபத்தொரு வயது மனைவி' என்றதும், அவனுடைய பெருமூச்சுக்கு இளம் கதாசிரியர்கள் வேறு காரணம் கற்பிக்கக் கூடும். கெம்பீர் நடைபோடும் அந்த அரபிக் குதிரையின் லகானை அவள் கணவனால் சரியாகப் பிடிக்க முடியவில்லை என்று சொல்லார்கள்; அவனுடைய உடற் பசியைத் தீர்க்க அவரால் முடியவில்லை என்று எழுதுவார்கள். உண்மை அப்படி அல்ல. உலகில் எத்தனை எத்தனையோ விதமான மனிதர் களைப் பார்த்த பிறகு இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது. உண்மையில் அவனுடைய உடல் பசித்து ஏங்கவில்லை. அந்தப் பசி எப்போதோ செத்துவிட்டது! அவள் முன்பு எதிர்பார்த்தது கணவனின் அன்பு, ஆதரவு. இப்போது அதைக்கூடக் கேட்கவில்லை. ஒரு சாதாரண மனிதத் தன்மையை மட்டுமே அவரிடம் வேண்டி நிற்கிறாள். அதுகூடக் கிடைக்காதபடியால்தான் அவனுடைய உள்ளம் குமைகிறது; கொதிக்கிறது; பெருமூச்சுப் பிறக்கிறது,

மூன்று வருடங்களுக்கு முன்னால்—

அப்போது கண்மனியும் இன்பக் கணவுகள் கண்டு கொண்டிருந்தவள்தான். அவள் நல்ல அழகி. அவளைச் சிறு குழந்தையாகவே விட்டுவிட்டு மறைந்துபோன தாயாரின் மறு உருவமென்று தகப்பளர் சொல்லக் கேட்டிருக்கிறாள்.

அவளுடைய அறிவும் பண்பும் இறக்கின்றனவே, அவற்றை அவள் தகப்பனார்—ஏரம்பு வாத்தியாயர்— நானுக்கு நாள் மெல்ல மெல்ல அவளிடம் புகுத்தி வைத்திருந்தார்.

ஏரம்பு வாத்தியாரை ‘ஏழைத் தமிழாசிரியர்’ என்று நான் குறிப்பிட்டதற்காகத் தமிழாசிரியர்கள் மன்னிக்க வேண்டும். அவர் இக்காலத்து ஆசிரியர்ல்லை; அவருடைய காலத்தில் ‘சம்பள உயர்வுப்போராட்டம்’ என்பது கதைகளில்கூட வந்ததில்லை. ஒய்வு நேரத்தில் ‘பிசினஸ், செய்கிற வித்தையையும் அவர் கற்றவரல்லர்; ஜந்து பரப்பு நிலத்தைக் கொத்திப் பார்த்திருக்கிறார். ஏதோ கொஞ்ச நெல் விளைந்ததே தவிரப் பொன் விளையவில்லை. இந்த நிலையில் தர்ராதரப்பத்திரமற்ற ஏரம்பு வாத்தியாரை ‘ஏழைத் தமிழாசிரியர்’ என்று சொல்லாமல் வேறென்ன செய்வது?

ஏரம்பு வெறும் பணத்தினால் ஏழையே தவிர, அறிவுச் செல்வத்திலே தினைத்தவர். அவருடைய அருமை மகள் கண்மணியும் அந்தச் செல்வக்கடவிலே நீச்சலடித்தாள். பாடசாலை மாணவர் சங்கத்திலே ‘பேச்சு’ என்ற நிகழ்ச்சி யிலே பங்கு கொள்ளத் தொடங்கிய அவள், தன்னுடைய பதினேழாவது வயதிலே சமுகத்தொண்டுச் சங்கங்களின் ஆண்டு விழாக்களிலே சொற்பொழிவாற்றுமளவுக்கு முன் வந்துவிட்டாள், கூட்டங்களிலே அவள் வெறுமனே பாடம் ஓப்புவிப்பதில்லை. அவள் உள்ளத்திலே உண்மை ஒளி இருந்ததனாலே அவள் வாக்கினிலும் ஒளி பிறந்தது. பொது மக்கள், அறிஞர்கள், பெரியோர்களின் மனம் திறைந்த பாராட்டுக்கள் அவளை மேலும் மேலும் உயர்த்தின.

அந்தக் காலத்திலே ஒருநாள்—

பாரதி விழாவிலே கண்மணி சொற்பொழிவாற்றினாள்; முகாந்திரம் நல்லநாதர் அந்த விழாவுக்குத் தலைமை தாங்கி னார். அன்று அவள்மீது அவர் வைத்த கண்—

அவளுடைய கழுத்தில் தாலியைக் கட்டுகிறவரையும் அவர் ஓயவேயில்லை!

நல்லநாதரின் விருப்பத்தைக் கேள்விப்பட்டதும் முதலீல் கண்மணி திடுக்கிட்டாள். எரிச்சலும் வெறுப்பும்கூட வந்தன. பிறகு மெல்ல ஆறுதலாக யோசித்துப் பார்த்த போது, அவளுடைய குடும்பத்தின் வறுமை; தம்பி தங்கை களின் எதிர்காலம்; ஏன், அவளுடைய எதிர்காலத்தை யுமே சிந்தித்துப் பார்த்தபோது, தேடிவந்த சந்தர்ப்பத் தினை நழுவு விடுவது புத்திசாலித்தனமாகத் தோன்ற வில்லை. அதோடு, நல்லநாதர் எவ்வளவு நல்லவராக, கண்ணியமானவராகத் தோன்றுகிறார். சமூக விழாக்களிலே பங்கு பற்றுகிறவர்—தலைமை தாங்குகிறவர் நிச்சயம் நல்லவராக, பரந்த மனப்பான்மையுள்ளவராக இருப்பாரென்றே அவள் நம்பினாள்.

பேதை! பிரமுகத்தனம் செய்யும் பெரிய மனிதருக்குள் வெறும் சுயநலம், சுயநலம், சுயநலமராகவே புழுத்துக் கிடப்பதை அவள் அறியவில்லை. அவள் புத்தகங்களைப் படித்திருந்தாள்; பரந்த உலகத்தைப் படித்துவில்லை. படித்துவர்களையெல்லாம் பண்பாளர்களென்று நம்பினாள்; அவர்களுள்ளே வெறும் பதர்களும் கிடப்பதை அவள் அறிந்துவில்லை.

கண்மணியின் சம்மதம் கிடைத்ததும் வெகு விசர விடையே திருமணம் நடந்துவிட்டது. எதிர்ப்பதற்கு ஏம்பு வாத்தியாரிடம் மனம் இருந்ததே தவிர, சக்தி இல்லையே!

திருமணம் நடந்த பிறகு—

வெகு விரைவிலேயே கண்மணி உலகத்தையும் படித்து விட்டாள்!

‘சீவகாருண்ய’த்தைப் பற்றிக் கூட்டங்களிலே சொற் பொழிவாற்றுகிற முகாந்திரத்தார் சனிக்கிழமை முழுவு தற்கு ஆயத்தம் செய்கிறபோது, ‘அம்மே அம்மே!’ என்று மரண ஒலமிடும் ஆட்டுக்கொளின் கதறலைக் கேட்டாள்.

மதுவிலக்கின் அவசியத்தைப்பற்றிப் பத்திரிகை கருக்கு அறிக்கைகள் விடுகிற ‘பிரமுகர்’, ‘விறண்டி’ இல்லாமல் உயிர் வாழ முடியாத நிலையிலிருப்பதைக் கண்டாள்.

இவற்றுக்கு மேலாக—

‘பெண்ணுரிமை’ பற்றிப் பொதுக்கூட்டத்திலே குரை வெழுப்புகிற பெரிய மனிதர், ‘கற்பு நிலையென்று சொல்ல வந்தார்—இரு கட்சிக்கும் அஃதைப் பொதுவில் வைப்போம்’ என்று கர்ச்சிக்கின்ற கனவான், சொந்த வாழ்க்கையிலே நடந்துகொள்ளும் கேவலத்தைப் பார்த்தபோது—

கண்மணி குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

அவள் அழகி; அதோடு இளமை அவருக்கு மெருகிட்டிருந்தது.

நல்லநாதருக்கு அவருடைய அழகும் இளமையும் ஏன் தெரியவில்லை? அவைகள் ஏன் அவரைக் கவரவில்லை? அவளைவிட முதியவர்களான, அவளைவிட அழகில் குறைந்தவர்களான பிற பெண்களை அவர் தேடி ஒடுவதேன்?

ஆம், அவள் அவர் ‘மனைவி’!

வீட்டிலே இரும்புப் பெட்டிக்குள் கிடக்கும் அசல் வைசா மாலையைவிட தெருவிலே போகிறவள் அனிந்திருக்கும் போலி முத்து மாலையைப் பார்த்து ஆசைப்படுகிற சில பெண்கள் உண்டல்லவா! அதே மாதிரித்தான் சில ஆண்

கனும். விட்டிலே அழகான மயில் இருக்க, அதை விட்டு விட்டுத் தெருவிலே போகிற வான்கோழியைப் பார்த்து வாயைப் பிளப்பார்கள்! திருவாளர் நல்லநாதரும் இந்தத் திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர்தான்!

“ஏங்கி”

மணி பதினொன்றார்.

‘இவருக்காக நான் ஏன் காத்திருக்க வேண்டும்? நான் ஒருத்தி இருக்கிறேன்—நானும் இரத்தமும் சதையும் உணர்ச்சியும் சேர்ந்த ஓர் உயிர்ப்பின்டம் என்ற எண்ணாம் சிறிதுகூட இல்லாமல் சுற்றித் திரிகிற இவருக்காக நான் ஏன் காத்திருக்க வேண்டும்?’

எழுந்துபோய்ப் படுக்கையில் விழுந்தாள் கண்மணி.

வெறும் உடம்பைத்தான் படுக்கவைக்க முடிந்ததே தவிர, உள்ளத்தைப் படுக்கவைக்க முடியவில்லையே!

உணர்ச்சி குழுறிக் கொப்பளித்தது.

ஒரு விபரிதமான சிந்தனை.

‘இவருக்காக நான் ஏன் காத்திருக்க வேண்டும்? இன்று மட்டுமல்ல, எப்போதுமே—எப்போதுமே ஏன் வாழ வேண்டும்?’

கண்மணி எழுந்தாள். நல்லநாதரின் மேசையண்டை போய் ஒரு கணம் தாமதித்தாள். பிறகு வெறி பிடித்தவள் போலச் சடாரென்று அதன் லாச்சிகளில் ஒன்றைத் திறந்து கையை விட்டு எதையோ எடுத்தாள்.

அது ஒரு கைத்துப்பாக்கி—‘நிவோல்வர்!’

தன் நெற்றிப் பொட்டிலே அதன் முனையை வைத்து அழுத்தினாள்.

மறுகணம்.....

‘கிர-ர்-ர்.....’ என்ற மோட்டார்ச் சத்தம்—நல்லநாதர் வந்துவிட்டார்!

கண்மணி இந்த உலகத்துக்கு வந்துவிட்டாள். என்ன செய்கிறேனென்ற உணர்ச்சியில்லாமலே துப்பாக்கியை இருந்த இடத்தில் வைத்து லாச்சியை மூடினாள். பிறகு வாசலை நோக்கி நடந்தாள்.

வாசலில்—

நல்லநாதர் தனியாக வரவில்லை. எவ்வோ ஒரு ‘சித்தி ராங்கி’ அவரை நெருங்கி அணைத்துக்கொண்டு வந்தாள்!

கண்மணிக்கு உடம்பிழுள்ள இரத்தமெல்லாம் உறைந்து விட்டது போன்ற உணர்ச்சி.

நிலைமை இவ்வளவுக்கு வந்துவிட்டதா!

அவனுடைய வீட்டுக்கு, அவனுடைய கணவன், அவனுடைய கண்ணெற்றில், மாளசனமற்ற வேதசையை அணைத்துக்கொண்டு வருவதா?

இதையும் பார்த்துக்கொண்டு ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ என்று இருந்துவிட வேண்டியதுதானா? ‘பொறுமையே பெண்ணின் அணிகலன்’ என்ற பொளி மொழி இந்த இடத்திலும் பொன் மொழிதானா?

ஓ!

நல்லநாதரின் வெறியைத் துச்சமென்று சொல்லக் கூடியதாக கண்மணிக்கு வெறி வந்துவிட்டது!

இந்த யுகத்தில் ‘நளாயினி’க்கு இடமில்லை.

கண்மணி மறைந்து, ‘கண்ணகி’ உதித்துவிட்டாள்!

‘நில்லுங்கள்! ’

அவள் போட்ட சத்தம் அந்த மயக்க நிலைமீலும் நல்ல நாதரின் நெஞ்சிலே அடித்தது. அந்தத் தேவடியாள் திடுக் கிட்டு அவருக்குப்பின்னால் இடந்தேடினாள்.

நல்லநாதர் கண்ணே நிமிர்த்திப் பார்த்தார்.

‘‘நீயா? உனக்கு என்ன வந்தது? பேசாமல் போய்ப் படு! ’’

கண்மணியின் உதடுகளைப் பியத்துக்கொண்டு வார்த்தை கள் வெளிவருவது கஷ்டமாக இருந்தது. வெடித்து வெடித் துச் சொன்னான் :

‘‘நீ.....நீங்கள்.....அவளைக்கொண்டு இங்கே துழைய முடியாது! ’’

‘‘த்தா!.....சனியனே!.....என் குரைக்கிறாய்?..... என்ன செய்து விடுவாய்? !’’—‘அவ’ளையும் இமுத்துக் கொண்டு நல்லநாதர் முன்னுக்கு வந்தார். கண்மணி இரு கைகளையும் அகல விரித்து மறித்தாள்.

‘‘பளார்! ’’ என்று அவள் கண்ணத்தில் ஒரு அடி!

ஒரு நிமிஷம்—அதற்குள் எவ்வளவோ உணர்ச்சிக் கொதிப்புகள்.

கண்மணி விடு விடென்று உள்ளே ஓடினாள்.

தோற்றுவிட்டாளா? பாரதியுகப் பெண், பழங்காலத் துக்குப் போய்விட்டாளா?.....

இல்லை. இதோ திரும்பி வருகிறாள். அவள் கைமில் அந்தத்துப்பாக்கி! நல்லநாதரின் மார்புக்கு நேரே அதன் முனை!

நல்லநாதர் கெக்கட்டம் போட்டுச் சிரித்தார்.

அந்த வெறி மயக்கத்திலும் கூட, ‘தமிழ்நாட்டுப் பத்தினிப் பெண் கொண்ட கணவனையே சுட்டுக் கொல்

வாளா? ’ என்ற—இரத்தத்தில், ஊறிப்போன—நம்பிக்கை அவருக்கு.

‘ ‘சட்டி! சட்டி!.....உம்.....என்ன தாமதம்?.....சட்டி!.....’’ அவர் மீண்டும் நகைத்துக்கொண்டே, சுட வந்தவளை நெருக்கமாக இழுத்து அணைத்து அவசிக்கன்னத்தில்.....

டுமீல்!

ஆம். கண்மனி சுட்டுவிட்டாள்!

[கண்மனி! உன்னை என்னுடைய ‘கதாநாயகி’ என்று சொல்வதில் எவ்வளவு பெருமைப்படுகிறேன் தெரியுமா?

நீ சுட்டது நல்லநாதரை மட்டுமல்ல; ‘களவன் என்ன தான் கொடுமை செய்தாலும்’ அவள் பாதத்தைத் தூக்கித் தலையில் வைத்துப் பூசை செய்யவேண்டுமென்ற புராணக் கொடுமையையு மல்லவா சுட்டுவிட்டாய்!]



12. வாத்தியார் அழுதார்

பள்ளிக்கூடம் விடுகிற நேரம். நாலாம் வகுப்புக்குக் கடைசிப்பாடம் வரைதல். முருகேசு உபாத்தியாயர் கரும் பலகையில் ஒரு பெரிய பூசினிக்காயின் படம் வரைந்திருந்தார். அதைப்பார்த்து மாணவர்கள் கொப்பிகளில் வரைந்து கொண்டிருந்தார்கள்.

சுந்தரம் அந்த வகுப்பிலேயே முதலாம் பின்னள். அவனுடைய ‘ஆட்டுப் புழுக்கைப்’ பென்சிலாலே ஒருமாதிரி பூசினிக்காய்க்கு உருவம் போட்டுவிட்டான். அதன் ஒருபக்கம்; மற்றப்பக்கத்திலும் பார்க்கக் கொஞ்சம் ‘வண்டி’ வைத்து விட்டாற் போவிருந்தது. அழித்துக் கீறலாமென்றால் அவனிடம் றப்பர் இல்லை. பக்கத்திலிருந்த ‘தாமோரி’யிடம் இரவல் கேட்டான், தாமோரி, தன்னுடைய பெரிய ‘ஆர்ட்டிஸ்ற் ஹோய்ங்’ கொப்பியிலே புத்தம்புதிய வீனஸ் பென்சிலால், பூசினிக்காயென்று நினைத்துக்கொண்டு பனங்காய் மாதிரி ஏதோ ஒரு உருவம் போட்டுக்கொண்டிருந்தான். சுந்தரம் வடிவாகக் கீறியிருப்பதைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு எரிச்சலாக இருந்தது. ஒரு பக்கம் கொஞ்சம் வண்டியாக இருப்பதையும் சுந்தரம் அழித்துத் திருத்துவதை அவன் பொறுப்பானா? ‘‘போடா! என்னுடைய றப்பர் தேய்ஞ்சபோம்; நான் தரமாட்டேன்’’ என்றான்.

சுந்தரம் விரவிலே சாடையாக எச்சியைத் தொட்டு பிழையான கோட்டை அழிக்க முயன்றான். இதுகூடப் பொறுக்கவில்லை தாமோரிக்கு. டக்கென்று எழுந்து, ‘‘வாத்தியார்! ’’ என்று ஒரு பெரிய சத்தம் போட்டான்.

மத்தியான இவ்வச போசனத்தை அரசாங்கத்தார் நிறுத்தப் போவதைப்பற்றிப் பத்திரிகையிலே வாசித்துக் கொண்டிருந்த உபாத்தியாயர் தாமோரி போட்ட சத்தத்தில் திமிர்ந்து ‘‘என்னது?’’ என்றார்.

“வாத்தியார், இங்கே சுந்தரம்..... எச்சிலைத் தொட்டுப் படத்தை அழிக்கிறான்! ”

முருகேச உபாத்தியார் அந்த ஊர் மனுஷர்தான். அவருக்குப் பணக்கார வீட்டுப் பிள்ளையான தாமோரியையும் தெரியும்; தந்தையை இழந்தவுடன் ஏழைப் பிள்ளையாகிவிட்ட சுந்தரத்தையும் தெரியும். அதோடு இருவரின் குணத்தையும் நன்றாக அறிவிவார்.

“இங்கே வா சுந்தரம்!” என்றார்.

படபடக்கும் நெஞ்சோடும், அதைப் பிரதிபலிக்கும் முகத்தோடும், இயற்கையாகவே மெலிந்த உடம்போடும் சுந்தரம் வந்தான்.

“நீ எச்சில் தொட்டு அழித்தாயா?

சுந்தரம் பதில் சொல்லுமுன்பே தாமோரி எழும்பி, “நான் பார்த்தேன் வாத்தியார்!” என்றான்.

“நீ இரடா அங்கே! உன்னை யாரடா கூப்பிட்டது?..” என்று விழித்துப் பார்த்த உபாத்தியாயரின் கண்ணில் பொறி பறந்தது! அதைப் பார்த்ததும் சுந்தரத்தின் உடம்பு பதற்தெராடங்கிவிட்டது.

ஆனால் திரும்பிச் சுந்தரத்தைப் பார்த்த உபாத்தி யாயரின் முகத்தில் கருணை தவழ்ந்தது, “இங்கே வா, சுந்தரம்!” என்று அவனைப் பக்கத்தில் கூப்பிட்டு முதுகில் லேசாகத் தட்டினார். ‘நீ எச்சில் போட்டாயா?’’ என்றார்.

‘‘என்னிடம் றப்பர் இல்லை வாத்தியார்; அம்மாவிடம் காகம் இல்லை! ’’ என்ற சுந்தரத்தின் கண்ணில் நீர் நிறைந்துவிட்டது.

‘‘றப்பர் இல்லாவிட்டால் எச்சில் போடக்கூடாது.....’’ என்றார் உபாத்தியாயர். ஆனால் வேறு என்ன செய்யச் சொல்லலராம் என்று யோசித்தவருக்கு ஒரு யோசனையும் ஓடவில்லை. குனிந்து பார்த்தவர் சுந்தரத்தி னுடைய கால்சட்டைப் பையுக்குள்ளே என்னவோ மொத்த

மாகத் தள்ளிக்கொண்டு கிடப்பதைக் கவனித்தார்: “கால் சட்டைப் பையுக்குள்ளே என்ன வைத்திருக்கிறாய்?”

சுந்தரம் பரிதாபமாக உபாத்தியாயரைப் பார்த்தான். அந்தப் பார்வை அவரை என்னவோ செய்தது. “என் பயப்படுகிறாய்? நீ நல்ல பையன்; பிழையான காரியம் செய்யமாட்டாய். பயப்படாமல் சொல்லு! ” என்றார்.

சுந்தரம் அப்போதும் பதில் சொல்லவில்லை. தலை யைக் குனிந்தான். பொல் பொலவென்று நாலு சொட்டுக் கண்ணீர் அவன் காலடியில் விழுந்தது. உபாத்தியாயர் அவனை இன்னும் கிட்ட இருந்து அவன் முதுகைத் தடவிக் கொடுத்து “அழாதே சுந்தரம். அதற்குள்ளே என்ன, புத்தகமா?” என்றார்.

சுந்தரம் இல்லையென்று தலையசைத்தான். பிறகு துடித்துக் கொண்டிருந்த உதடுகளைக் கண்டத்துடன் திறந்து மெதுவாக, “வாத்தியார்.....அது.....அது.....கொஞ்சப் பாண்! ” என்றான்.

“என், நீ சாப்பிடவில்லையா?... பசிக்கவில்லையா?”
“கூப்பன் அரிசி விலை கூடிப்போச்சென்று அம்மா அரிசி வாங்கவில்லை. வீட்டிலே இருக்கிற தங்கச்சிக்கு சாப் பிடக் கொடுக்கத்தான் அதை வைத்திருக்கிறேன்...”

‘நீ போ சுந்தரம்’ என்று உபாத்தியாயர் வாயால் சொல்லவில்லை; அவரால் சொல்ல முடியவில்லை. ‘அண்ணை பள்ளிக்கூடத்தால் வரும்போது பாண் கொண்டு வருவார் என்று, பசியோடு வழி பார்த்திருக்கும் அந்த முன்று வியதுக் குழந்தையின் வயிறுமல்லவா இனிமேல் துடிக்கப் போகிறது! ’ சுந்தரத்தைப் போகும்படி தலையசைத்துவிட்டு, உபாத்தியாயர் சால்வைத் தலைப்பினால் தமது கண்களை ஒற்றிக்கொண்டார்.

சுந்தரம்!..... உன்னைப்போல எத்தனை சுந்தரங்கள்!



வரதர் கதைகள்

இலங்கையில் தோன்றும் எழுத்தாளர்களுள், சமுதாயத் தொண்டர் களின் தொகை பெருகி வருகின்றது. வாழ்க்கையை உள்ளத்தால் உணர்ந்து, சிக்கல்களுக்கு மருந்தும் தேர்ந்து தெளிந்து அவற்றைத் தம் கதைகளில் படைத்துக் காட்டுவதில் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் திரு.தி.ச. வரதராசன் (வரதர்) இவ்வகையான எழுத்துத் தொண்டு புரிந்துவருகிறார். இந்தத் தொகுப்பில் அமைந்துள்ள மாதுளம்பழம், வீரம், வெற்றி, கற்பு, புதுயுகப் பெண் ஆகிய சிறுகதைகளைக் கற்பவர்க்கு இது எளிதில் விளங்கும்.

இந்தக் கதைகளுள் சிலவற்றில் கணவனும் மனைவியுமாகிய எழுத்தாளர் இருவர் வருகின்றனர். இளங்கோ, கயல்விழி என்னும் பெயர் பூண்ட அவர்கள் காதலர்களாக விளங்குவதை 'வீரம்' என்னும் கதையில் காண்கிறோம். கயல்விழி உண்மையான வீரம் இன்னது என்று உணரத்தக்க நிகழ்ச்சி இளங்கோவின் வாழ்வில் நிகழ்கிறது. அது படிப்பவரின் உள்ளத்தைத் தொட்டு உருக்கவல்லதாகும்.

வெறி என்ற கதையைக் கணவர் எழுதிக்கொண்டிருக்கிறார்; அந்தக் கதையைக் கொடிய வகையில் முடிக்கும் நேரத்தில், மனைவி 'ஜையோ' என்று பதறித் தலையிடுகிறாள். எப்படி முடிப்பது என்ற தயக்கமும் திகைப்பும் ஏற்படுகிறது. நஞ்சு குடித்ததுச் சாகவேண்டிய தந்தையைச் சாகாமல் செய்து கதையை முடிக்கவேண்டும் என்பது மனைவியின் எண்ணம். கணவர் விட்டுக்கொடுத்தார். மனைவி கதையை முடித்தாள்; அருமையான நல்ல முடிவை அமைத்தாள். கதையைப் பாராட்டுவதா? கதையை முடித்த அந்த மனைவியைப் பாராட்டுவதா? அந்த எழுத்தாளர் குடும்பத்தைப் படைத்த திரு. வரதராசனைப் பாராட்டுவதா?

இவ்வாறு கதைகளை மட்டும் அல்லாமல், கதை எழுதும் குடும்பத்தையும் படைத்துக் காட்டியுள்ள திறம், இந்தத் தொகுப்புக்குச் சௌவையூட்டுகிறது. இவருடைய தொண்டு மேன்மேலும் வளர்வதாக.

-டாக்டர்.மு. வரதராசன்.